



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,799 — FRIDAY, MAY 27, 1955

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices	823	Western Province	—
Final Orders	—	Central Province	824
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North-Western Province	—
		North-Central Province	—
		Province of Uva	—
		Province of Sabaragamuwa	—
Land Sales by the Government Agents :—		Land Acquisition Notices	826
Western Province	—	Notices under the Land Development Ordinance	—
Central Province	—	Land Redemption Notices	837
Southern Province	—	Miscellaneous Land Notices	838
Northern Province	—	Lands under Peasant Proprietor Scheme	—
Eastern Province	—		
North-Western Province	—		
North-Central Province	—		
Province of Uva	—		
Province of Sabaragamuwa	—		

PART V published with this Issue contains List of Applications for Stage Carriage Permits to ply Omnibus or Hiring Car Services, &c.

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,049 (Chilaw)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 27th day of May, 1955, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 24th day of March, 1955

M. M. PILLAI,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Notes—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Gorakpokuna in Annarvilundun Pattuwa of the Pitigal Korale North of the Chilaw District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: Part of road from Mundel Lake to Andigams;
East Part of road from Vilattawa;
South: Godawalakele, Warawewamukulana, Korakapokunamukulana;
West: Road from Mundel Lake to Andigama.

Lot No.	Name of Land	Extent A B P
34	Godawalakele (reservation for road) ...	0 2 15 5
35	Godawalakele (reservation for road) ..	2' 2 8 2
36	Warawewamukulana, Godawalakele (reservation for road) ..	2 2 4 5
37	Korakapokunamukulana, Warawewamukulana (reservation for road) ..	2 2 6 3
38	Korakapokunamukulana (reservation for road) ..	2 2 0 7
39	Korakapokunamukulana (reservation for P. W. D. gravel quarry) ..	0 0 16.1
40	Korakapokunamukulana (reservation for road) ...	2 1 16
41	Korakapokunamukulana (reservation for P. W. D. Overseers' quarters and cooly lines) ...	2 1 25 2
	Total ...	15 2 12.5

(Chilaw S. O. No. 1—1955)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,050 (Chilaw)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 27th day of May, 1955, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 24th day of March, 1955.

M. M. PILLAI,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Kiriyankallu in Annawilundun Pattuwa of the Pitigal Korale North of the Chilaw District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: Part of Road from Mundel Lake to Andigama;
East: Road,
South: Panyavayal Lot R 720 of P P 1,745,
West: T. P. 191,959.

Preliminary Plan No 7,055

Lot No	Name of Land	Extent		
		A	B	P
45 ...	Panyavayal ..	0	0	68
46 ...	—P W. D Road and reservation	0	0	146
	Total ..	0	0	214

(Chilaw S O. No 2—1955)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,051 (Chilaw)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 27th day of May, 1955, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 24th day of March, 1955.

M. M. PILLAI,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Tarakudivillu in Annawilundun Pattuwa of the Pitigal Korale North of the Chilaw District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: Part of road from Mundel Lake to Andigama;
East: Road from Mundel Lake to Andigama,
South: T P 159,650 T P 159,649;
West: T. P. 221,767.

Preliminary Plan No. 7,055

Lot No	Name of Land	Extent		
		A	B	P
42 ...	Mahawatta (reservation for road) ..	0	1	28
43 ...	Angunuwilatotam (reservation for road)...	0	2	33.5
	Total ...	1	0	21.5

(Chilaw S O. No 3—1955)

Land Sales by the Settlement Officer

CENTRAL PROVINCE

No. 14,538, S. O.—The Settlement Officer will, on Monday, July 25, 1955, at 9 a.m., at his Office in the D. R. O's Office, Galagedara, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown Land, in accordance with the regulations of Government regarding land sales. Nine allotments of land, situated in the Uda Palata East Korale of the Kandy District of the Central Province.

Block survey preliminary plan No. 160—Hiyadala Walpola

Lot No.	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A	B	P
347	Yakambemeegahaehagawa-hena	Ratnayaka Mudiyansele Meeegahalegedara Ranhamy of Miyadala, Walpola	Chena ..	0	0	22
354	Arambehena	Heirs of Herat Mudiyansele Koralegedara Epitawatte Siyatu of Hiyadala, Walpola	do. ..	0	0	12
391	Galwethena	Herat Mudiyansele Koralegedara Punohirala	do. ..	0	0	20
397	Do.	do. ..	Coconut garden	0	0	15
406	Kanatayahena	Heirs of Herat Mudiyansele Koralegedara Epitawatte Siyatu of Hiyadala, Walpola	Chena ..	0	0	25
443	Pallewattehena	Rev. D. Seelanaanda, Incumbent of Mingomuwa Temple	do. ..	0	2	20
452	Wandurangalahena	Polkotuwagedara Ranhamy, Herat Mudiyansele Ukkurala, Weerakoon Mudiyansele Bmdurala, Herat Mudiyanselegedara Dugiri Menika	Rubber ..	0	1	21
460	Epitagedarawatta	Arachchiamilage Mudiyanse, Samarakoon Mudiyansele Siyatu, Samarakoon Mudiyansele Appuhamy, Weerakoon Mudiyansele Bindurala	Chena ..	0	0	32
461	Do.	Same claimants as in lot 460	do. ..	0	0	29

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, May 10, 1955.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

No. 14,539, S. O.—The Settlement Officer will, on Tuesday, July 20, 1955, at 9 a.m., at his Office in the D. R. O's Office, Galagedara, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. Ten allotments of land, situated in the Uda Palata East Korale of the Kandy District of the Central Province.

Block survey preliminary plan No. 160—Hiyadala Walpola

Lot No.	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A	R	P
413	Wandurangalahena	Koralegedara Dingiri Monika of Hiyadala Walpola	Chena	0	0	35
14	do	do	Rubber	0	1	35
456	Tenneyayehena	Herat Mudiyanselego Hitagedara Ukku Monika of Hiyadala, Walpola	Garden	0	1	8
490	Ilagollehena	Dassanayaka Mudiyanselego Halpegedara Ukku Monika of Uduwa, Dassanayaka Mudiyanselego Halpegedara Kiri Monika of Galdola, Dassanayaka Mudiyanselego Halpegedara Siyatu, Dassanayaka Mudiyanselego Halpegedara Mudalihamy, both of Hiyadala Walpola	Chena	0	1	2
467	Tenneyayehena	Meegahaolegedara Ukku Monika of Hiyadala Walpola	Garden	0	0	7
386	Siyambalaattowatta	Mudiyanselegedara Punchihala, Mudiyanselegedara Punchi Banda, Mudiyanselegedara Ran Monika, Mudiyanselegedara Ukku Banda, Mudiyanselegedara Heon Banda, Herat Mudiyanselegedara Mudalihamy, Hiyadala Herat Mudiyanselegedara Siyatu, Hiyadala Herat Mudiyanselegedara Ranhamy	do.	0	0	81
459	Epitagedarawatta	Samarakoon Mudiyanselegedara Appuhamy, Samarakoon Mudiyanselegedara Siyatu, Wekadawattagedara Appuhamy, Wekadawattagedara Punchi Amma, Wekadawattagedara Mudiyanselegedara, Samarakoon Mudiyanselegedara Tikuri Monika	Chena	0	0	37
477	Wiyalayayehena	Samarakoon Mudiyanselegedara Appuhamy, Samarakoon Mudiyanselegedara Siyatu, Wekadawattagedara Appuhamy, Wekadawattagedara Punchi Amma, Wekadawattagedara Mudiyanselegedara	Garden	0	0	29
249	Ilagollehena	Samarakoon Mudiyanselego Siyatu, Samarakoon Mudiyanselego Appuhamy	Rubber	0	1	8
323	Totapolawelowatta	Tennokoon Mudiyanselego Ilagollogedara Pinchi Banda of Hiyadala Walpola	do.	0	0	38

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, May 10, 1955.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

No. 14,540, S. O.—The Settlement Officer will, on Friday, July 22, 1955, at 9 a.m., at his Office in D. R. O's Office, Galagedara, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. Seven allotments of land, situated in the Ganatapalata Korale of the Kandy District of the Central Province.

Block survey village plan No. 104—Weliwita Ihlagama

Lot No.	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A	R	P
82	Kalotuwahona	Galpottagedara Dingiri Amma, Galpottagedara Pinchi Amma	Chena	1	1	16
646	Thalukotuwahona	Panit Mudiyanselegedara Dingiri Banda, Panit Mudiyanselegedara Punchi Banda	Garden	0	0	13
687	Ambagalamulahona	B. Hillman, Stanley Hillman, Kotikabaddalagedara Kirihonda, Kotikabaddalagedara Kirihatani, Kotikabaddalagedara Rankiri	Rubber	0	0	38
690	Do.	Same claimants as in lot 687	do.	0	0	36
691	Do.	do.	do.	0	0	38
694	Do.	do.	do.	0	0	14
697	Egodakotuwowatta	K. Menike, K. Dingiri, Stanley Hillman, Kotikabaddalagedara Siripala.	do.	0	0	11

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, May 10, 1955.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

No. 14,541, S. O.—The Settlement Officer will, on Saturday, July 23, 1955, at 9 a.m., at his Office in D. R. O's Office, Galagedara, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. An allotment of land, situated in the Ganatapalata Korale of the Kandy District of the Central Province.

Block survey village plan No. 173—Kituldora

Lot No.	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A	R	P
182	Buwellewatta	Y. M. K. Casie Lebhe, E. Ukku, E. Binduwa, E. Dantuwa, Kiribaiya, Messrs. de Silva & Karunaratne, Proctors, 5, Colombo Street, Kandy	Tea	1	2	38

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, May 10, 1955.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

Land Acquisition Notices

No. LD. 7364/J/E/2182.

CORRECTION

IN the schedule to the Order No. 166 of 1955, made by the Honourable the Minister of Lands and Land Development, under section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, and published in Part III of the *Ceylon Government Gazette* No. 10,784 of April 13, 1955, insert in line one under Column II, the following words after the word "in" — Supplement No. 2 to

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36 Proviso (a)

ORDER No. 222 OF 1955

Reference No. LA 2971/J. 55 H 126.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the Agent or corresponding entry in column II of that Schedule

Colombo, May 17, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development

I <i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	SCHEDULE II <i>Description of Land</i>
<p>The Assistant Government Agent, Trincomalee, or other officer authorized by him</p>	<p>The land known as Sinnakinniya Vembu or Kinniya Thoddam, containing in extent in plots 1 and 2, approximately 2½ acres, situated in Sinnakinniya East, D. R. O's Division of Tampalakamam Pattu, Trincomalee District; and bounded as follows —</p> <p><i>Plot No. 1—</i></p> <p style="padding-left: 20px;">North by Puthu Road to Kinniyai; East by plot No. 2; South by plot No. 2; West by land claimed by Stanilus Magdelin and A. Peiris Appu.</p> <p><i>Plot No. 2—</i></p> <p style="padding-left: 20px;">North by Puthu Road to Kinniyai and plot No. 1; East by Trincomalee-Batticaloa Road; South by land claimed by A. Peiris Appu; West by land claimed by E. Chellarajah; and claimed by —</p> <p style="padding-left: 20px;">(1) Mr. H. VanStarrex, New Imperial Talkies, P. O. Box 77, Colombo, (2) Mr. E. Chellarajah, Municipal Commissioner, Negombo.</p>

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 223 OF 1955

Reference No. LL/A 5621/J/H/421/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, May 13, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development

I <i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	SCHEDULE II <i>Description of Land</i>
<p>The Assistant Government Agent, Ratnapura District, and Additional Assistant Government Agent, Kegalla District, or other officer authorized by him</p>	<p>(a) A portion, in extent about 28.3 perches of the land called Talawitiya Estate, situated at Talawitiya, Kuruwiti Korale, Ratnapura District, and bounded as follows —</p> <p style="padding-left: 20px;">North by a portion of the same land, Iddalawatta and Heenkele-mandiya; East by the District boundary; South by a portion of the same land, Arachohiyagodella and Andiyakela; West by rail line and main road.</p> <p>(b) A portion, in extent about 2 roods from the land called Talawitiya Estate, situated in Atulugam and Panawel Korales, Kegalle District; and bounded as follows —</p> <p style="padding-left: 20px;">North, East and South by portions of the same land; West by District boundary;</p>

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 224 OF 1955

Reference No. Q.4115/J/HLG/1776.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, May 18, 1955	SCHEDULE	VICTOR RATNAYAKE, Acting Minister of Lands and Land Development.
<i>I</i>		<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, and 27 in preliminary plan A 3,885	

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 225 OF 1955

Reference No. LA. 448/J/HLG/646

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land, specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, May 16, 1955.	SCHEDULE	VICTOR RATNAYAKE, Acting Minister of Lands and Land Development.
<i>I</i>		<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Northern Province, or other officer authorized by him	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 and 12 in preliminary plan A 1,652	

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 226 OF 1955

Reference No. LD 4681/J/LG/2787

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, May 16, 1955	SCHEDULE	VICTOR RATNAYAKE, Acting Minister of Lands and Land Development.
<i>I</i>		<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lots 1 and 2 in preliminary plan A 2,127	

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 227 OF 1955

Reference No. LA. 965/J/LLD/2380

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, May 18, 1955.	SCHEDULE	VICTOR RATNAYAKE, Acting Minister of Lands and Land Development.
<i>I</i>		<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Northern Province, or other officer authorized by him	Lots 1, 2 and 3 in preliminary plan A 1,826	

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 228 OF 1955

Reference No. LA. 994/J/LLD/361/53

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, May 18, 1955

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Northern Province, or other officer authorized by him	Lots 1, 2, 3 and 4 in preliminary plan A 1,923

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 229 OF 1955

Reference No. LA/7239A/J/AL/1793(VE)

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the the corresponding entry in column II of that Schedule.

Colombo, May 11, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lots 23, 24, 26, 31, 32, 81, 85, 112, 114 and 115 in combined supplement 1 to final village plans 564, 565, 566 and 571

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 230 OF 1955

Reference No. Q. 4643/J/LLD/303/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, May 18, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots 1, 2 and 3 in preliminary plan A 3,718

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 231 OF 1955

Reference No. LA/7714/J/LLD/154/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, May 18, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lot 15 in supplement 1 to final village plan 1,416

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 232 OF 1955

Reference No. J/LLD/157/53 (VE)—LA 3470.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, May 16, 1955.	SCHEDULE	VICTOR RATNAYAKE, Acting Minister of Lands and Land Development.
I		II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Assistant Government Agent, Matale District, or other officer authorized by him	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10 in preliminary plan A 2,100	

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 233 OF 1955

Reference No. LPB/96/J/HA/644/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, May 14, 1955.	SCHEDULE	VICTOR RATNAYAKE, Acting Minister of Lands and Land Development.
I		II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Southern Province, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 1,575	

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Delgahawatta, in extent about 3½ acres, situated in Bandaragama Village, Raigam Korale, Kalutara District; and bounded as follows:—

North by Main road;
East by "Says" field;
South by the land called Nai Watte;
West by land claimed by Mr. Wijesekera.

Ref. No. J 55 H125 (L. H./B 1161),
Colombo, April 5, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

No. LD. 4833.

I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 2 acres, from the land called Patriyagama Estate, situated in Karagaskada Village, Patriyagama Udagama, Patha Hewaheta Division, Kandy District; and bounded as follows:—

North by Deltota-Bopitiya Road;
East by Paddy field and stream;
South by stream,
West by Patna Land.

Ref. No. J55 E35.
Colombo, May 9, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Gimgewatte, in extent 1 A. 1 R. 29 5 P., situated in the village of Telkada in the Village Headman's Division of Telkada, Gangaboda Pattu, Galle District, surveyed and more particularly described as lot 1 in preliminary plan A 1,461.

Ref. No. J/54 E 460.
Colombo, March 4, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres, out of the land called " 7 acres Estate ", situated in Kaluwauchikudi Village, Mannunai South and Eruvil Porativu Pattu, Batticaloa District, and bounded as follows.—

North and East by land claimed by Parasuramapillai and others ;
South by land claimed by V. Nesan and temple land ;
West by Relief Road,

Ministry's Reference No. J 55 E 31.
Batticaloa Kachcheri's Ref. No. LD 3519.
Colombo, April 30, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Proctor Coomaraswamy's Estate, in extent about 37 A. 1 R 0 P, situated at 11½ milepost on the Batticaloa-Trincomalee Road, Vantarumoola Village, Eravur and Korala Pattus, Batticaloa District; and bounded as follows.—

North by Batticaloa-Trincomalee P. W. D. road ;
East by Uppodai Road, Kovil Valavu, land claimed by V. Seenithamby and others,
South by Crown land ;
West by land claimed by O M E Mohamed Ismail.

Ministry's Reference No J 55 L134 (VE)
Batticaloa Kachcheri's Reference No. LD 3323.
Colombo, May 5, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that land, in extent about ¼ acre, claimed by the Methodist Mission, situated in Thombiluvil Village, Akkara Pattu, Batticaloa District, and bounded as follows.—

North by land claimed by S. Kunchithamby and others,
East by land claimed by A. Ponnamma and others,
South by Lane,
West by Batticaloa-Panam P. W. D. road.

Ministry's Reference No J 55 E 48
Batticaloa Kachcheri's Ref. No. LD 3523.
Colombo, April 22, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres of the land called Thannamunai Estate, situated in Mylambaveli Village, Eravur and Korala Pattus, Batticaloa District; and bounded as follows.—

North and East by remaining portions of the same land,
South by Badulla-Batticaloa Road,
West by lands belonging to K. Murugappan, P. Sinnapillai and Mylambaveli Hindu Temple.

Ministry's Reference No J 55 E33
Batticaloa Kachcheri's Ref. LD 3521.
Colombo, May 2, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, 39 of 1954, that the land described below is need for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres, out of the lands called Naduvuthikalai Valavu and Vammadiikalai Valavu, situated in Alayadvempu Village, Akkara Pattu, Batticaloa District, and bounded as follows.—

North by land claimed by N. Manikkapody and M. Kanthappan,
East by land claimed by P. Arulampalam ;
South by Sandy Road to Akkaraipattu,
West by pond.

Ministry's Reference No J 55 E 46
Batticaloa Kachcheri's Ref. No. LD 3524,
Colombo, April 22, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development,

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquire under the provisions of that Act.

The land, in extent about 3 acres, situated in Vembu Village, Eravur and Korala Pattus, Batticaloa District; and bounded as follows —

North by Temple land,
East by Kalkudah Road,
South by land claimed by Thamotheampilla Sathasivam,
West by Crown land—Kumburumoola Kadu,

and claimed by the Trustees of Manukapillaiyar Kovil.

Ministry's Reference No J 55 E 56
Batticaloa Kachcheni's Ref No LD 3525.
Colombo, April 30, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Reference No. LA/GA/54/30.

I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

The following allotments of land in Bandipola Division of Lonawa Estate, in Karandagolla, Dombagamuwa, Pitapahamuna and Bandipola Villages, Karandagolla and Ambanpola Pulatas in Hiriyala Hatpattu, Kurunegala District:

(1) A portion, in extent about 16 A. 2 R. 23 P., from the lands called Tumbapokunehena, Panikiyadalupotehena and Divulgahamulewatta (lot 3 in F V P 1,248), and bounded as follows —

North by village boundary of Dombagamuwa, F V P 1,251;
East by village boundary of Wetakayapota, F. V. P 1,250,
South and West by lot 22 in F V P 1,248

(2) A portion, in extent about 81 A. 2 R. 12.7 P. from the lands called Panikiyadalupotehena, Bulugahamullehena, Watawanehena and Watawahchenyaya and Kongahamulahenyaya (lots 22, 27, 29, 33 and 35 in F V P 1,251), excluding the road depicted as lots 36, 39, 42, 34 and 28 in F. V. P. 1,251, and bounded as follows —

North by Watawana Ela, lots 44, 55, 60 and 46 in F V P 1,251;
East by lots 46, 43, 40, 36 in F V. P. 1,251 and boundary of Medamulla Village, F V. P. 1,253;
South by village boundary of Karandagolla, F V P. 1,248 and lot 50 in F V P 1,251,
West by village boundary of Pitapahamuna.

(3) A portion, in extent about 34 A. 2 R. 24 P., from the lands called Kanukatiyahena and Godawaladivulgahamulahena (lots 17, 20 and 21 in F V P 1,252, excluding road marked lots 16 and 19), and bounded as follows —

North by lots 40, 41, 43 and 44 in F. V. P. 1,252,
East by Dombagamuwa Village boundary, F. V. P 1,251;
South by Karandagolla Village boundary, F V P 1,248;
West by village boundary of Bandipola, F V. P 1,248;

(4) A portion, in extent about 32 A. 0 R. 32 P., from the lands called Kolongasyaya, Dabarayaya and Moragollewelahena, and bounded as follows —

North by a portion of Lonawa Estate to be submerged by the Kimbulwana Oya Scheme and private paddy fields;
East by Kalugamuwa Village boundary and private paddy fields,
South and West by balance portion of Lonawa Estate to be submerged by the Kimbulwana Oya Scheme.

(5) A portion, in extent about 151 A. 1 R. 0 P., from the lands called Keppitiyeyaya alias Palugahayaya, Palugahayaya, Keppitiyeyaya, Kolongasyaya and Panukkiyadalupotha, and bounded as follows —

North by the village boundary of Niramulla, F V P. 2,823;
East by village boundary of Karandagolla, F. V. P 1,248 and Pitapahamuna, F. V. P. 1,252;
South by portion of Lonawa to be submerged by the Kimbulwana Oya Scheme, private paddy fields and village of Kalugamuwa,
West by portion of Lonawa Estate to be submerged by Kimbulwana Oya Scheme.

Reference No J 54 L 243 VE.
Colombo, May 10, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 2½ acres (lot 7A and part of lot 7 in F V P. 92), out of the land called Elmhurst Estate-Alugolla Group, situated in Udakohowila Village, Dickwella Wasama, Yatikinda Division, Badulla District; and bounded as follows —

North by Kohowila Kandura and lot 28s, 11 and 12,
East by lot 7,
South by Kohowilakandura,
West by Kohowilakandura

Ref. No J 54 E 126
Colombo, March 15, 1955

P. B. BULANKULAME
Minister of Lands and Land Development,

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres, out of the land called Maligatenna Division of Iluktenna Group, situated in Deraniyagala Village, Village Headman's Division of Deraniyagala, D. R. O's Division of Atulugam and Panawal Korales, Kegalla District; and bounded as follows —

North and East by portions of the same land;
South by land claimed by the Police Department,
West by the P. W. D. Road running from Dohiwita to Deraniyagala

Ref. No J/54. T 236/LM 5546
Colombo, April 6, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No Q 4580/J/E/81/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	F.
Preliminary plan No. A 3,677. Village—Katubedda (part)						
1	Katubeddemukalana	Chena	Katubedda Mills, Ltd., Moratuwa, Director P. S. Rodrigo	0	3	11.6
2	Do	do	do	10	3	39.7
3	Do	do.	H. R. D. Peiris of "Riverside", Katubedda, disputed by Mrs. L. D. C. Peiris, 11, Molpe Road, Moratuwa	0	0	30.7
4	Do.	Chena contains 8 coconut trees	do.	3	1	33.8
5	Do	Road contains 7 coconut trees, 1 telephone post and part of iron gate	Katubedda Mills, Ltd., Moratuwa, Director P. S. Rodrigo	0	2	0.3
6	Do.	Road contains 4 coconut trees, 2 telephone posts and part of an iron gate	do.	0	1	8.2
7	Do.	Coconut garden (overgrown with low jungle) contains 32 coconut trees	Mrs. J. H. Peiris, "Riverside", Katubedda, disputed by Mrs. I. D. C. Peiris, 11, Molpe Road, Moratuwa	1	1	38.6
8	Do.	Coconut garden (partly overgrown with low jungle), a tiled masonry bungalow with a portico, 2 wells, a water tank, a latrine, a road and 3 telephone posts	do.	6	1	12.4
9	Do	Coconut garden (overgrown with low jungle) with a thatched masonry house and a thatched house	Miss C. Peiris, "Erin Villa", Diyatalawa, Miss A. Peiris and Miss F. Peiris, both of 34, Shady Grove Avenue, Borolla, and Mrs. W. S. J. M. Ramaruni, Danaw- kanda Estate, Woliveriya	17	1	6.7
10	Do	Road contains 3 telephone posts	do.	0	0	29.8
11	Do	Chena with 16 kapu trees	do.	0	1	14.1
12	Do.	Rubber contains 64 rubber trees	H. V. Dharmadasa, H. V. Mahundapala, H. V. Amitha and K. V. Kamalawansa, all of c/o PUNCHI SINGHO BROS. 213, Main Street, Pettah	3	3	30.4
13	Do.	Garden with parts of 2 thatched masonry houses	H. Charis Fernando, 33, Molpe, Moratuwa	0	1	11.4
14	Katubeddemukalana, part of assessment No. 143/9, Katubedda, Broadway	Chena	Katubedda Mills, Ltd., Moratuwa, Director, P. S. Rodrigo	0	0	1.6
15	Do.	do	do	0	0	1.7
16	Katubeddemukalana, part of assessment No. 139, Katubedda, Broadway	Rubber contains 19 rubber trees	H. Charis Fernando, 33, Molpe, Moratuwa	0	0	23.3
17	Katubeddemukalana, assess- ment Nos. 139/1-5 and part of 139, Katu- bedda, Broadway	Rubber with 44 coconut trees, a thatched mud masonry house, a masonry foundation, parts of two thatched mud houses and a well	do.	2	1	7.9
18	Katubeddemukalana, assess- ment Nos. 143, 143/1-2, Katubedda, Broadway	Rubber with a thatched masonry house, a smoke room and store and latrine	H. V. Dharmadasa, H. V. Mahundapala, H. V. Amitha and H. V. Kamalawansa, all of 213, Main Street, Pettah	4	2	19.2
19	Do.	Road contains 2 telephone posts	Miss C. Peiris, "Erin Villa", Diyatalawa, Miss A. Peiris and Miss F. Peiris, 34, Shady Grove Avenue, Borolla	0	0	15.1
20	Katubeddemukalana, part of assessment No. 145, Katubedda, Broadway	Coconut garden (overgrown with low jungle)	do.	3	0	14.5
21	Do.	Foot path	do.	0	0	7.4
22	Katubeddemukalana, part of assessment No. 245, Katubedda, Broadway	Coconut garden (overgrown with low jungle)	do.	0	2	31.7

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Colombo Kachcheri, on July 11, 1955, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 5, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, May 20, 1955.

A. S. NAVARATNARAJAH,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. Q. 4789/J54 S288.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired.

Preliminary plan A 3,799. Village—Wewelduwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Gwendoline Estate <i>alias</i> Kosgahawatteowita	Part of garden (no cultivation)	Mrs G. Speldewind, Wewelduwa, Kelaniya, disputed by Mr. D. V. Algama, Waragoda, Kelaniya	0 0 4
2	Gwendoline Estate	Land with a tiled masonry house, a tiled masonry garage, a masonry well, a road and 4 electric posts	Mrs. G. Speldewinde, Wewelduwa, Kelaniya	9 3 1
3	Do.	Coconut garden with a temporary house, a masonry well, a tank, an earth well and 1 electric post	do.	8 2 31

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Colombo Kachcheri, on July 7, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 30, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, May 20, 1955.

A. S. NAVARATNARAJAH,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. Q. 4757/J54 S167.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 3,825. Villages—Talawathuhonpita North and Iriwetiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Landsdale Estate <i>alias</i> Lands Down Estate <i>alias</i> Velunwatta	Coconut Estate over 30 years	Mrs Lilian Ethel de Soysa of 727/2, Bloemendhal Road, Mutwal, Colombo	0 0 11
2	Do.	do.	do.	10 0 18
3	Do.	Coconut Estate over 30 years, contains part of a ditch	do.	7 0 8
4	Etambagahawatta	Garden over 30 years	Hewa Dewage Winnie Seelawathne Silva of 514, Iriwetiya, Kelaniya	0 0 32
Total				17 1 29

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on July 7, 1955, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 30, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, May 20, 1955.

A. S. NAVARATNARAJAH,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. 728 (11).

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land, which is required for a public purpose:—

Description of the land to be acquired.

Preliminary plan No. A 2,844 Village—Mahagonaduwa, Panadure Totamuna, Kalutara District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Hedawakagahalanda	Rubber 40 years, contains 6 permanent buildings, 1 masonry well and part of a masonry drain	D. A. P. Kahawita of Nagahakele Estate, Koswatta, D. C. R. Gunawardana of Mahagonaduwa, Dr. D. L. J. Kahawita of the Department of Medical and Sanitary Services, Colombo, Mrs. Simon Kahawita and D. S. C. Kahawita, both of Horagalla, Marawila, D. W. R. Kahawita of Bambalapitiya and Mrs. C. H. W. Perera of Talpitiya, Wadduwa Disputed by Mohottige Jane Nona, Illeperuma Arachchige Simon Appuhamy, Kahawitige Simon Appuhamy, Kahawitige Sali Nona and Kahawitige Joslin Nona, all of Maha Gonaduwa	2 0 31.9
2	Do.	Rubber 40 years, contains 3 permanent buildings and part of a masonry drain	Same claimants as above	1 0 1.4
Total				3 0 33.3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on July 5, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 25, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, May 12, 1955.

R. L. BALASURIYA,
Additional Assistant Government Agent.

Ref No L.D. 3591(1)

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of the Land Acquisition Ordinance (Cap. 203)², section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for augmenting the Hatton Water Supply Scheme, to wit —

Lot	Name of Land	Description	Preliminary plan No A 1,284 Village—Hatton	Name of Claimant	Extent
1	Pool Bank	Tea 50 years and deniya contains two bunds		Hatton Tea Co, Ltd, Agents, Messrs Lee Hedges & Co	A R P 3 1 13

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kandy Kachcheri, on July 8, 1955, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, May 21, 1955.

W PATHIRANA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No LD 1247.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Name of land : Holyrood Estate—Lot 1 of P P A. 2,231.
Situation : In Talawakelle (part) Village, Dumbula Korale, Kotinale Division, Nuwara Eliya District, Central Province
Extent : Acres 1, Roods 1, Perches 7.
Description : Contains Tea 70 years.
Name of claimant : The Ceylon Tea Plantations Co., Ltd., Scrubbs Estate, Nuwara Eliya.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Nuwara Eliya Kachcheri on July 25, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 11, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, May 4, 1955.

C J SERASINGHA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LD 1241.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Name of Land : Galkotuwehena—Lots 1 and 2.
Galkotuwewatta—Lots 3—6 in P. P. A. 2,219.
Extent . Acres 0, Roods 3, Perches 10 4.
Situation : In Kitulpe Village, Gannawa Korale, Udahewahota D. R. O's Division, Nuwara Eliya District, Central Province.
Description : Lots 1 and 2—Chena contains part of channel.
Lot 3—Tea 30 years and chena contains parts of channel and stone fence.
Lot 4—Garden contains 1 gravala tree, 1 jak tree 10 years and part of channel
Lot 5—Tea 40 years contains 3 kitul trees 15 years, 6 arecanut trees 20 years and part of channel
Lot 6—Tea 40 years contains 1 jak tree 40 years, 2 kitul trees 10 years, 4 arecanut trees 30 years and part of channel.
Claimants : Lot 1—Kitulpe Madakumburegedera Sawsiri of Palle Bowela (subject to Rajakariya Services to the Dalada Maligawa, Kandy)
Lot 2—J. Walagedera of Dharmaraja Colloge, Kandy (subject to Rajakariya Services to the Dalada Maligawa, Kandy).
Lot 3—Kitulpe Madamuregedera Pmadewaya of Pallebowela (subject to Rajakariya Services to the Dalada Maligawa, Kandy).
Lot 4—Jayasinghe Devayalage Simon of Pallebowela (subject to Rajakariya Services to the Dalada Maligawa, Kandy).
Lot 5—Jayasinghe Devayalage Appuwa of Pallebowela (subject to Rajakariya Services to the Dalada Maligawa, Kandy).
Lot 6—Kitulpe Madamure Gedera Pinadewaya of Palle Bowela (subject to Rajakariya Services to the Dalada Maligawa, Kandy)

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Hanguranketa Resthouse, on July 26, 1955, at 10 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 10, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, May 16, 1955.

C J SERASINGHA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

(Please quote reference No. in all letters in this connection.)

Reference No. J/54 LG 10/LD 7478

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Supplement No. 2 to F. V. P 232. Village—Yakgasmulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
15	Yakgasmullemahayaya	Paddy field contains a masonry well	Themarathno Francisca of Raluwa, Wirakotiya, masonry well constructed by V. C, Walasmulla	0 0 2 4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the office of the V. C, Walasmulla, situated at Wirakotiya on July 15, 1955, at 1 30 p m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 8, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Hambantota, May 17, 1955.

J. J. RAJANAYAGAM,
Additional Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LR 1306/J/AL/2264

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired :

Village plan No 1,432. Village—Pahala Dickwewa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Dambagahawatte	Coconut garden	Santhage Gantha of Pahala Dickwewa	0 0 21 5
2	Serugahawatte	Garden	Baiyago Punched of Pahala Dickwewa	0 0 30 6
3	Do.	Channel	do.	0 0 21
4	Do.	Bund	do.	0 0 37 3
5	Do.	Garden	do.	0 0 32 8
6	Halmillagahawatto, Si-yambalagahawatte	do.	Ganithage Kadira Vel Pannikkiya of Pahala Dickwewa	0 0 7
7	Do	Bund	do.	0 0 0 3
8	Virandagahawatte	Garden	Kakkage Tikira of Pahala Dickwewa	0 0 1
9	Velungahawatte	do.	Kadirage Sudda of Pahala Dickwewa	0 0 39 8
10	Virandagahawatte	do.	Kakkage Tikira of Pahala Dickwewa	0 0 5 1
11	Velungahawatte	Channel	Kadirage Sudda of Pahala Dickwewa	0 0 18 6
12	Do	Bund	do.	0 0 1 5
13	Weeragahawatto	do.	Menikage Dingiriya of Pahala Dickwewa	0 0 24 4
14	Velungahawatte	do.	Kadirage Sudda of Pahala Dickwewa	0 0 5 1
15	Weeragahawatte	Garden	Menikage Dingiriya of Pahala Dickwewa	0 0 24 4
16	Palugahaakkare	Paddy field	Ganithage Mali, Surambago Dingiri, Baiyago Sembura, Ganithage Kadira, Kawwage Punched, Baiyago Punchedatti, Kapuwage Vela, all of Pahala Dickwewa	1 2 28
17	Puranaidama	do.	Kathiravel Pannikkiya of Pahala Dickwewa, Galenbindunuwewa	0 1 2
18	—	Bund	do.	0 1 4
19	—	Channel	do.	0 1 13
20	Puranaidama	Paddy field	do.	0 0 26

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Galenbindunuwewa Circuit Bungalow, on July 19, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 12, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, May 12, 1955.

RAINE WRIGHT,
for Government Agent of North-Central Province.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LR 1382/J LLD/377/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Village plan No. 1,424. Village—Palukandawewa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Palukandawewawela	Paddy field	Samadage Sobana Pannikkiya of Kuda-Galenbindunuwewa	0 1 21
2	—	Channel	do.	0 0 24
3	—	Bund	do.	0 1 12
4	Palukandawewawela	Paddy field	do.	0 1 7

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
5	Palukandawowawola	Paddy field	Samara Panikayago Sobana Guna Panikaye of Kuda-Galenbindu-nuwewa, Galenbindunuwewa	0	0	29
6	—	Channel	do	0	0	7
7	—	Bund	do	0	0	12
8	Palukandawowawola	Paddy field	do	0	0	5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Galenbindunuwewa Circuit Bungalow, on July 19, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 12, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, May 12, 1955.

RAINE WRIGHT,
for Government Agent of North-Central Province

HAVING been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876", section 6, to take order for the acquisition of the following lands, required for a public purpose, to wit —

August 8, 1955, at 9.30 a.m. at the D. R. O's Office, Kalawana

Supplement 1 to F. V. P. 254. Village—Warateligoda (part of) in Kukul Korale, Ratnapura District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
430	Nagahahena Tennehena	alias Contains 14 rubber trees	D. D. Munasingho, Panthuya, Mathugama	0	1	39 3
Supplement No. 1 to F. V. P. 254b. Village—Warateligoda (part of) in Kukul Korale, Ratnapura District						
84	Gangaaddarawatta	.. Arecanut, coconut &c.	N. A. Maddumahamy, J. D. S. Magilin Nona, both of Kukulegama, M. L. M. Hassan Maikkar of Karawita and P. R. Lamasaridi of Delgoda	0	0	8 8
90	Embillapitiyawatta	.. Contains 2 jak trees.	P. R. Jemis Henaya of Boralugoda	0	0	5 5

F. V. P. 257c. Village—Mipagama (part of) in Kukul Korale, Ratnapura District

207	Triwanaketagodahena-yaya	Bare land	K. PUNCHUMAHATMAYA of Moepagama	0	0	7 6
230	Rilagalahena	.. Bare land	G. I. GUNARIS APPUHAMY, K. L. D. HENDRICK APPUHAMY, both of Malawana, Beruwala, H. S. Charles Fernando of Warakapitiya, Kalutara	0	0	15 5
232	Rilagalahena	.. Rubber land	D. P. KITUGODA of Colombo	0	1	7 1

F. V. P. 248. Village—Tapaswarakanda in Kukul Korale, Ratnapura District

212	Dodangahakumbus	Paddy field	O. T. M. GUNAWARDENA BANDARA, O. T. M. TILLOKERATNE BANDARA, O. T. M. DINGIRI BANDARA, O. T. M. PODI BANDARA, R. A. CHANDANAHAMY, all of Kalawana, T. M. DINGIRIMAHATMAYA of Koswatta, and K. A. PODI APPUHAMY of Marapona	0	0	3 4
213	Ambagahagodahena	Garden	T. M. MUDIYANSE, W. A. SAMARASINGHE, T. M. LAMASTANA, H. M. JAYAWARDANA, N. G. SIRIWARDENAHAMY, all of Tapaswarakanda, T. M. BRAHMANAHAMY of Koswatta	0	0	13 5

August 10, 1955 at 9.30 a.m., at the D. R. O's Office, Kalawana

Supplement 1 to F. V. P. 254b. Village—Warateligoda (part of) in Kukul Korale, Ratnapura District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
73	Horakandamullewela	Bare land	N. A. HORATHHAMY, N. A. PUNCHUMAHATMAYA, N. A. GUNAHAMY, N. A. PODIMENIKO, all of Nikagoda, R. L. PODIAPPUHAMY, J. S. D. MAGILIN NONA, S. H. LOKUHAMY, S. H. DINGIRIMAHATMAYA, all of Warateligoda, S. H. KIRIMENIKE, S. H. PUNCHUMENIKE, both of Kalawana, S. H. DINGIRIMENIKE of Baduraliya, Pemananda Thero of Lollopitiya, S. H. PODIMENIKE, S. H. PODIAPPUHAMY, S. H. SUBARATMENIKE, S. H. RANMENIKE, all of Warateligoda, S. H. SENARATNE of Dellaboda, S. H. LOKUMENIKE of Kalawana, P. DINGIRIMENIKE of Wilabodakanda, S. H. KIRURUDIYANSE, S. H. PUNCHUMAHATMAYA, both of Warateligoda; S. H. DINGIRIMENIKE, S. H. MENIKHAMY, S. H. HEENMAHATMAYA, all of Meepagama, N. KIRIMENIKE, N. PINHAMY, both of Kalawana, N. M. DINGIRIMAHATMAYA, N. M. PUNCHUMENIKE, N. M. MUDALHAMY, N. M. DINGIRIMENIKE, all of Meepagama; Attalassi Thero of Pilapatha, Hendrick Singho alias Hemarataya of Kalawana, G. D. R. WEERAPPERUMA of Colombo, N. M. MADDUMAMAHATMAYA, N. M. RATRANHAMY, N. M. DINGIRIMENIKE, all of Meepagama, N. V. KIRIMUDIYANSE of Kalawana and N. L. DINGIRIMAHATMAYA of Warateligoda	0	1	13 2
75	Do.	do	do	0	0	24 4
76	Do.	do	do	0	0	16 8
99	Behattawiledeniya	.. Bare deniya	do	0	0	31 4
100	Behattawilehena	.. Bare land	do	0	0	23

I hereby give public notice, as required by section 7, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent duly authorized before me at the D. R. O's Office, Kalawana, on the days noted above at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests

No LR 2479—F 3789.
The Kachcheri,
Ratnapura, May 18, 1955.

J. J. G. AMIRTHANAYAGAM,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No J/H.L.G/091 - LR 4996

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

Supplement 3 to F. V. P. 347. Village—Weralupe within the Urban Council limits of Ratnapura, Kuruwiti Korale, Ratnapura District

Lot	Name of Land	Name of Claimant	Extent		
			A	R.	P
212	Part of assessment No. 9	The Saffragam Rubber & Tea Co of Ceylon, Ltd, Palmgarden Group, Ratnapura, Agents, Messrs. J. M. Robertson & Co, Colombo	0	0	3.7
213	Do.	do	0	3	39.5
214	Do.	do	0	0	31.9
215	Do	do	02	0	6.2

P. P. A 703 Village--Weralupe within the Urban Council limits of Ratnapura, Kuruwiti Korale, Ratnapura District

7	Galkaduwa Estate, part of assessment No. 9	The Saffragam Rubber & Tea Co of Ceylon, Ltd, Palmgarden Group, Ratnapura, Agents, Messrs. J. M. Robertson & Co., Colombo	0	0	13.8
8	Do.	do	0	0	0.6
9	Do	do	0	0	2.2
10	Do	do	0	0	6
1	Do	do	1	1	3.4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Ratnapura Kachcheri, on July 6, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 2, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

Important.—All title deeds by which claimants claim possession or ownership of the lands to be acquired shall be produced before me at the time of the inquiry.

The Kachcheri,
Ratnapura, May 20, 1955.

J. J. G. AMIRTHANAYAGAM,
Assistant Government Agent.

Land Redemption Notices

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY
THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Victor Garvin Weerawardene Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

Ministry's Reference No J 54 L 190.
Land Commissioner's Ref No. LRO/APL 3366
Batticaloa Kachcheri's Ref. No. LD 3468.

Colombo, May 2, 1955.

Schedule

Preliminary plan No. A 1,133. Village—Koduvamadu

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Periyavelikandam, formerly known as Periyaveli	Paddy field	C. S. Poopalaratnam, Proctor, Batticaloa, Y. P. Mahesan, Proctor, Chenkaladi and N. P. Manoharan, Central Road, Batticaloa	0	0	37
2	Do	do	do	0	1	1
3	Do	do.	do	0	1	30
4	Do	do	do	3	0	33
5	Do	do	do	0	0	21
6	Do	do	do	17	0	33
7	Do.	do.	do.	0	0	23
8	Do.	do.	C. S. Poopalaratnam, Proctor, Batticaloa, Y. P. Mahesan, Proctor, Chenkaladi and N. P. Manoharan, Central Road, Batticaloa, disputed by K. Kandaswamy, 14, Lloyds Avenue, Batticaloa	1	0	25
Total				22	3	3

Miscellaneous Land Notices

LJ 627.

LJ 180A

NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Colombo Buddhist Theosophical Society Ltd, has applied for the lease of entirety of lot 17 in I S. P. P 11, in extent 12 A 2 R 19 P., situated in Hingurakgoda, Polonnaruwa District, for conducting a Buddhist School thereon

2. This land contains a permanent School hall, two small temporary buildings and two lavatories and is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others:—

- (a) Term: 30 years;
- (b) Rent: Rs 7 50 per acre per annum;
- (c) The lessee shall use the land as a site for a Buddhist School and its requirements only and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, May 27, 1955.

A. C. L. ABAYESUNDERE,
for Land Commissioner.NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)

NOTICE is hereby given that Rev Dhammakusala of Hambantota Temple, has applied for the lease of about half an acre of Crown land from lot 1A0 in F. V. P 54, situated at Mirijjawala, Hambantota District, for the establishment of a Convalescent home for visitor monks thereon

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others:—

- (a) Term: 30 years,
- (b) Rent: 50 cents per annum,
- (c) The lessee shall within one year from the commencement of the lease, erect a convalescent home for visitor monks to the satisfaction of the Assistant Government Agent, Hambantota;
- (d) The lessee shall use the land as a site for a convalescent home for visitor monks and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, May 27, 1955.

A. C. L. ABAYESUNDERE,
for Land Commissioner.

III වෙනි කොටස—ඉඩම්
ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ නිවේදන

ඉඩම් නිරවුල්කිරීමට ආඥාපනත

නිරවුල්කිරීමට දන්වන මො. 3,049 (හලාවත)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1955 හේ මැයි මස 27 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළහොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1955 හේ මාර්තු මස 24 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ඇම්. ඇම්. පිල්ලෙයි, ඉඩම් නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරියෙකු.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරියෙකුගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිවාසිකමකිම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කමකිම හැටියට භාරගනු ලැබේ.

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩපි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩපියක් පහත දක්වන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යටපත්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම් කඩපියකට අයිතිකම් කිසි බිම්වලට වටහා නොවේ.

උපලෙඛනය

වයඹ පළාතේ හලාවත දිස්ත්‍රික්කයේ උතුරු පිටියල් කේරළේ අත්තබිච්චුන්දන් පත්තුවේ ගොරකපොකුණ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කඩපි, එනම් —

උතුරට : මුණේබල්වැවේ සිට ආබිගම දක්වා ඇති පාරේ කොටසක්, නැගෙනහිරට : ටීලත්තාවේ සිට ඇති පාරේ කොටසක්; දකුණට : ගොඩවලකැලේ, වරුවැව මූලාශ්‍රය, කොරකපොකුණ මූලාශ්‍රය; බස්නාහිරට : මුණේබල්වැවේ සිට ආබිගම දක්වා ඇති පාර.

මුල් සිතියම නො. 7,055

Table with 3 columns: බිම්කඩපිය (Plot No.), ඉඩමේ නම (Name of Plot), and ප්‍රමාණය, අ රු. ප (Area in Sq. Rds.). Rows include plots 34, 35, 36, 37, 38, 39, 40, 41.

හලාවත නි. නි. 1—1955

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 3,050 (හලාවත)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1955 හේ මැයි මස 27 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළහොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1955 හේ මාර්තු මස 24 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ඇම්. ඇම්. පිල්ලෙයි, ඉඩම් නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරියෙකු.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරියෙකුගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිවාසිකමකිම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කමකිම හැටියට භාරගනු ලැබේ.

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩපි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩපියක් පහත දක්වන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යටපත්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම් කඩපියකට අයිතිකම් කිසි බිම්වලට වටහා නොවේ.

උපලෙඛනය

වයඹ පළාතේ හලාවත දිස්ත්‍රික්කයේ උතුරු පිටියල් කේරළේ අත්තබිච්චුන්දන් පත්තුවේ කිරියන්කල්ලි යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කඩපි, එනම් —

උතුරට : මුණේබල්වැවේ සිට ආබිගම දක්වා ඇති පාරේ කොටසක්; නැගෙනහිරට : පාර, දකුණට : පත්තවයල්, නො. 1,745 දරණ මුල් සිතියමේ නො. R 720 දරණ බිම්කඩපිය, බස්නාහිරට : නො. 1,91,959 දරණ පිඹුරුකඩදසිය.

මුල් සිතියම නො. 7,055

Table with 3 columns: බිම්කඩපිය (Plot No.), ඉඩමේ නම (Name of Plot), and ප්‍රමාණය, අ රු. ප (Area in Sq. Rds.). Rows include plots 45 and 46.

හලාවත නි. නි. 2—1955

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 3,051 (හලාවත)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1955 හේ මැයි මස 27 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළහොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1955 හේ මාර්තු මස 24 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ඇම්. ඇම්. පිල්ලෙයි, ඉඩම් නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරියෙකු.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවයෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිවාසිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම්කීම් ගැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම් යටතේ පළවෙන සීමිතවට අඩංගු උපලබ්ධතයට ඇතුළත් නොවන කිසිම සීමිතවටයක් පහත දක්වෙන මාසිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යටපත් දන්වීම් යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම සීමිතවටයකට අයිතිකම් කියා සිටීම උමටනා නොවේ.

උපලබ්ධතය

වයඹ පළාතේ හලාවත දිස්ත්‍රික්කයේ උතුරු පිටියල් කෝරළේ අන්තර්විඳුන්දන් පත්තුවේ තාරාකුඩවිල්ල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිහි පහත දක්වන සියළුම සීමිතවට, එනම්.—

උතුරට මුණවල්වැවේ සිට ආඩිගම දක්වා ඇති පාරේ කොටසක්,

නැගෙනහිරට. මුණවල්වැවේ සිට ආඩිගම දක්වා ඇති පාර; දකුණට. නො 1,59,650 දරණ පිඹුරුකඩදසිය, නො 1,59 619 දරණ පිඹුරු කඩදසිය; බස්නාහිරට නො 2,21,757 දරණ පිඹුරුකඩදසිය.

මුල් සිතියම නො 7,055		
සීමිතවටය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
42	මහවත්ත (පාර පිහිස ඉතුරුකරපු බිම)	0 1 28
43	අඟුණවිලතෝටම් (පාර පිහිස ඉතුරු කරපු බිම)	0 2 335
මුළු ගණන ...		1 0 215

හලාවත නි නි 3—1955

නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවා විසින් ඉඩම් අලෙවිකිරීම

නො. 14,538 ඇස්. ම.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවා විසින් මෙහි පහත සඳහන් වෙන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වර්ෂ 1955හේ ජූලි මස 25වෙනි දිනවූ සදුදු පෙරවරු 9ට ගලගෙදර ආදායම් පාලක නිර්ධාරිතාවාගේ කායාලයේදී වෙන්දේසිකර විකුණන්නට හෝ රෙගුලාසිකර දෙන්නට නොහොත් වෙන අන්දමකින් තීන්දු කරන්නට යෙදෙනවා ඇත

මධ්‍යම දිසාවේ මහනුවර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර උඩපළාත කෝරළේ පිහිටා තිබෙන බිම් කැබලි 9ක්.

ලංකා මැතිමේ මුල් සිතියම නො 160, ගම—හියදල වල්පොල කැබලි: 347.

ඉඩමේ නම යක්අඹේමිගහඇලයාවෝන. විස්තර හේන. අයිතිකම් කියන්නා. හියදල වල්පොල පදිංචි රත්නායක මුදියන්සේලාගේ මිගහඇලේගෙදර රංහාමි ප්‍රමාණය අ 0, රු 0, ප. 22.

කැබලි: 354. ඉඩමේ නම අරඹේගේන. විස්තර හේන. අයිතිකම් කියන්නා. හියදල වල්පොල පදිංචි හේරත් මුදියන්සේලාගේ කෝරළේගෙදර එපිටවත්තේ සියාතුගේ උරුමක්කාරයෝ ප්‍රමාණය අ 0, රු. 0, ප 12.

කැබලි: 391. ඉඩමේ නම ගල්වැවේගේන. විස්තර හේන. අයිතිකම් කියන්නා. හේරත් මුදියන්සේලාගේ කෝරළේගෙදර පුවිඳුර. ප්‍රමාණය: අ 0, රු 0, ප 20.

කැබලි: 397. ඉඩමේ නම ගල්වැවේගේන. විස්තර: පොල්වත්ත. අයිතිකම් කියන්නා. හේරත් මුදියන්සේලාගේ කෝරළේගෙදර පුවිඳුර ප්‍රමාණය අ 0, රු 0, ප 15

කැබලි: 406. ඉඩමේ නම කනනායාගේන. විස්තර: හේන. අයිතිකම් කියන්නා. හියදල වල්පොල පදිංචි හේරත් මුදියන්සේලාගේ කෝරළේගෙදර එපිටවත්තේ සියාතුගේ උරුමක්කාරයෝ ප්‍රමාණය අ 0, රු 0, ප 25

කැබලි: 443. ඉඩමේ නම පල්ලෙවත්තේගේන. විස්තර: හේන. අයිතිකම් කියන්නා. මිනිගමුව විහාරාධිපති ගුරු ඩී. සීලානාසු සඳවිරයන් මහත්මයෝ. ප්‍රමාණය: අ. 0, රු. 2 ප. 20,

කැබලි: 452. ඉඩමේ නම වදුරන්ගලහේන. විස්තර රබර්. අයිතිකම් කියන්නා. පොල්කොටුවේගෙදර රංහාමි, හේරත් මුදියන්සේලාගේ උක්කුරුල, වීරකෝන් මුදියන්සේලාගේ බිංදුරුල, හේරත් මුදියන්සේලාගේගෙදර හිංහිරි මැණිකා. ප්‍රමාණය අ 0, රු. 1, ප 21.

කැබලි: 460. ඉඩමේ නම එපිටගෙදරවත්ත. විස්තර හේන. අයිතිකම් කියන්නා. ආරච්චිහාමිලාගේ මුදියන්සේ, සමරකෝන් මුදියන්සේලාගේ සියාතු, සමරකෝන් මුදියන්සේලාගේ අප්පුහාමි, වීරකෝන් මුදියන්සේලාගේ බිංදුරුල. ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 32

කැබලි: 461. ඉඩමේ නම එපිටගෙදරවත්ත. විස්තර හේන. අයිතිකම් කියන්නා. ආරච්චිහාමිලාගේ මුදියන්සේ, සමරකෝන් මුදියන්සේලාගේ සියාතු, සමරකෝන් මුදියන්සේලාගේ අප්පුහාමි, වීරකෝන් මුදියන්සේලාගේ බිංදුරුල. ප්‍රමාණය අ 0, රු 0, ප 29

එකතුම අ 1, රු. 3, ප. 36. තක්සේරු මිල අක්කරයක් රුපියල් 100කට වැඩි නොවන මුදලක් වේ

මෙකී ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවයෙන්ද ඒවායේ සිතියම් කොළඹ සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

ඊ හේ ආර් අසරප්පා, ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

වර්ෂ 1955කවූ මැයි මස 10 වැනි දින කොළඹ ඉඩම් කොමසාරිස්තුමාගේ කායාලයේදී

නො. 14,539 ඇස්. ම.—ඉඩම් නිරවුල් කිරීමේ නිර්ධාරිතාවා විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වර්ෂ 1955හේ ජූලි මස 26 වෙනි දිනවූ අහහරුවාදු පෙරවරු 9ට ගලගෙදර ආදායම්පාලක නිර්ධාරිතාවාගේ කායාලයේදී වෙන්දේසි කර විකුණන්නට හෝ රෙගුලාසිකර දෙන්නට නොහොත් වෙන අන්දමකින් තීන්දු කරන්නට යෙදෙනවා ඇත

මධ්‍යම දිසාවේ මහනුවර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර උඩපළාත කෝරළේ පිහිටා තිබෙන බිම්කැබලි දහයක්.

ලංකා මැතිමේ මුල් සිතියම නො 160 ගම—හියදල වල්පොල කැබලි: 413.

ඉඩමේ නම වදුරන්ගලහේන. විස්තර හේන. අයිතිකම් කියන්නා. හියදල වල්පොල පදිංචි කෝරළේගෙදර හිංහිරි මැණිකා. ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 35.

කැබැල්ල 11

ඉඩමේ නම වදුරන්ගලහේන

විස්තර රබර්

අයිතිකම් කියන්නා හියදල වල්පොල පදිංචි කේරණ්දෙර පිංගි පි මැණිකා

ප්‍රමාණය අ 0, රු 1, ප 35

කැබැල්ල 155

ඉඩමේ නම තැන්පොයාසේන

විස්තර වත්ත

අයිතිකම් කියන්නා හියදල වල්පොල පදිංචි කේරණ්දෙර මුදියන්සේ ලාගේ හිටිගෙදර උක්කු මැණිකා

ප්‍රමාණය අ 0, රු 1, ප 8

කැබැල්ල 490

ඉඩමේ නම ඉල්ලගොල්ලෙහේන

විස්තර හේන

අයිතිකම් කියන්නා උඩුවේ පදිංචි දසනායක මුදියන්සේ ලාගේ හල්පෙගෙදර උක්කු මැණිකා හල්දෙල පදිංචි දසනායක මුදියන්සේ ලාගේ හල්පෙගෙදර කිරි මැණිකා හියදල වල්පොල පදිංචි දසනායක මුදියන්සේ ලාගේ හල්පෙගෙදර සියාතු, හියදල වල්පොල පදිංචි දසනායක මුදියන්සේ ලාගේ හල්පෙගෙදර මුදිලිහාමි

ප්‍රමාණය අ 0, රු 1, ප 2

කැබැල්ල 457

ඉඩමේ නම තැන්පොයාසේන

විස්තර වත්ත

අයිතිකම් කියන්නා හියදල වල්පොල පදිංචි මීගහඇලේගෙදර උක්කු මැණිකා

ප්‍රමාණය අ 0, රු 0, ප 7.

කැබැල්ල 385.

ඉඩමේ නම සිඳිබලා අත්තෙ වත්ත

විස්තර වත්ත

අයිතිකම් කියන්නා මුදියන්සේ ලාගෙදර පුංචිරාල, මුදියන්සේ ලාගෙදර පුංචි බණ්ඩා, මුදියන්සේ ලාගෙදර රං මැණිකා, මුදියන්සේ ලාගෙදර උක්කු බණ්ඩා, මුදියන්සේ ලාගෙදර හිං බණ්ඩා, හේරන් මුදියන්සේ ලාගෙදර මුදිලිහාමි, හියදල හේරන් මුදියන්සේ ලාගෙදර සියාතු, හියදල හේරන් මුදියන්සේ ලාගෙදර රංහාමි

ප්‍රමාණය අ 0, රු 0, ප 31.

කැබැල්ල 459.

ඉඩමේ නම එපිටගෙදරවත්ත

විස්තර හේන

අයිතිකම් කියන්නා සමරකෝන් මුදියන්සේ ලාගෙදර අප් පුහාමි, සමරකෝන් මුදියන්සේ ලාගෙදර සියාතු, වැකබේවත්තේගෙදර අප් පුහාමි, වැකබේවත්තේගෙදර පුංචි අම්මා, වැකබේවත්තේගෙදර මුදියන්සේ, සමරකෝන් මුදියන්සේ ලාගෙදර විකිරි මැණිකා

ප්‍රමාණය අ 0, රු 0, ප 37

කැබැල්ල 477.

ඉඩමේ නම පියලේයාසේන

විස්තර වත්ත

අයිතිකම් කියන්නා සමරකෝන් මුදියන්සේ ලාගෙදර අප් පුහාමි, සමරකෝන් මුදියන්සේ ලාගෙදර සියාතු, වැකබේවත්තේගෙදර අප් පුහාමි, වැකබේවත්තේගෙදර පිංචි අම්මා, වැකබේවත්තේගෙදර මුදියන්සේ

ප්‍රමාණය අ 0 රු 0, ප 29

කැබැල්ල 249

ඉඩමේ නම ඉල්ලගොල්ලේ හේන

විස්තර රබර්

අයිතිකම් කියන්නා සමරකෝන් මුදියන්සේ ලාගේ සියාතු, සමරකෝන් මුදියන්සේ ලාගේ අප් පුහාමි

ප්‍රමාණය අ 0, රු 1, ප 8

කැබැල්ල 323

ඉඩමේ නම නොටපොලවෙල්වත්ත

විස්තර රබර්

අයිතිකම් කියන්නා හියදල වල්පොල පදිංචි තෙන්නකෝන් මුදියන්සේ ලාගේ ඉල්ලගොල්ලෙගෙදර පිංචි බණ්ඩා

ප්‍රමාණය අ 0, රු 0, ප 38

එකතුව අ 2, රු 1, ප 30

තක්සේරු මල අංකරයක් රුපියල් 100කට වැඩි නොවන මුදලක් වේ

මෙහි ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරියාගෙන්ද ඒවායේ සිතියම් කොළඹ සර්වේශ්වර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

ටී සේ ආර්. අසරප්පා, ඉඩම් යොමුසාධකයා වෙනුවට

වම් 1057ක්වූ මැඩ මස 10වෙනි දින කොළඹ ඉඩම් යොමුසාධකයාගේ කාර්යාලයේදීය

නො 14,540 අ.ප්. ඕ—ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරියා විසින් මෙහි පහත සඳහන් වෙත ආණ්ඩුව සන්නාම ඉඩම් ආණ්ඩුට නියෝගවල ප්‍රකාරයට වම් 1955ගේ ජූලි, මස 22වෙනි දිනවූ සිකුරාදා පෙරවරු 9ව භලගෙදර ආදායම් පාලක නිලධාරියාගේ කාර්යාලයේදී වෙන්දේසිකර විකුණනුට හෝ බේරුම්කර දෙන්නට ගොනොන් වෙත අන්දමකින් තීන්දු කරනුට යෙදෙනවා ඇත

මධ්‍යම දිසාවේ මහනුවර දිස්ත්‍රික්කයේ ගහනපළාත කෝරළේ පිහිටා තිබෙන බිම්කැබලි 7ක්

ලංකා මැණීමේ ගම් සිතියම නො 164 ගම්—වැලිට්ට ඉහලගම

කැබැල්ල 82.

ඉඩමේ නම කලොවුටහේන

විස්තර හේන

අයිතිකම් කියන්නා හල්පොයාසේනගෙදර පිංචිඅම්මා හල්පොයාසේනගෙදර පිංචිඅම්මා

ප්‍රමාණය අ 1, රු 1, ප. 16

කැබැල්ල 616

ඉඩමේ නම කලකොටුවේන

විස්තර වත්ත

අයිතිකම් කියන්නා පනිච් මුදියන්සේ ලාගෙදර සිංහිරි බණ්ඩා, පනිච් මුදියන්සේ ලාගෙදර පුංචි බණ්ඩා

ප්‍රමාණය අ 0, රු 0, ප 13

කැබැල්ල 687.

ඉඩමේ නම අඹගහමුලහේන

විස්තර රබර්

අයිතිකම් කියන්නා බී. හිල්මන්, ස්ටැන්ලි හිල්මන්, කොටිකබද්දලාගෙදර කිරිහොඳා, කොටිකබද්දලාගෙදර කිරිහට්ටි, කොටිකබද්දලාගෙදර රංකිරි

ප්‍රමාණය අ 0, රු 0, ප 38

කැබැල්ල 690.

ඉඩමේ නම අඹගහමුලහේන

විස්තර රබර්

අයිතිකම් කියන්නා බී. හිල්මන්, ස්ටැන්ලි හිල්මන්, කොටිකබද්දලාගෙදර කිරිහොඳා, කොටිකබද්දලාගෙදර කිරිහට්ටි, කොටිකබද්දලාගෙදර රංකිරි

ප්‍රමාණය අ 0, රු 0, ප 36

කැබැල්ල 691.

ඉඩමේ නම අඹගහමුලහේන

විස්තර රබර්

අයිතිකම් කියන්නා බී. හිල්මන්, ස්ටැන්ලි හිල්මන්, කොටිකබද්දලාගෙදර කිරිහොඳා, කොටිකබද්දලාගෙදර කිරිහට්ටි, කොටිකබද්දලාගෙදර රංකිරි

ප්‍රමාණය අ 0, රු 0, ප 38

කැබැල්ල 694

ඉඩමේ නම අඹගහමුලහේන

විස්තර රබර්

අයිතිකම් කියන්නා බී. හිල්මන්, ස්ටැන්ලි හිල්මන්, කොටිකබද්දලාගෙදර කිරිහොඳා, කොටිකබද්දලාගෙදර කිරිහට්ටි, කොටිකබද්දලාගෙදර රංකිරි

ප්‍රමාණය අ 0, රු 0, ප 14

කැබැල්ල : 697.
 ඉඩමේ නම : එහෙබකොටුවේවත්ත.
 විස්තර රටේ.
 අයිතිකම් කියන්නෝ කේ. මැණිකී, කේ සිංහිපි, ස්ථාන්ද්‍රි හීල්මන්, කොටිකබද්දලාගෙදර සිටිපාලු
 ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 11.
 එකතුව : අ. 2, රූ. 1, ප. 6.
 තක්සේරු මිල අක්කරයක් රුපියල් 100කට වැඩි නොවන මුදලක් වේ
 මෙකී ඉඩම ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් කොළඹ සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

ඊ කේ ආර්. අසරප්පා,
 ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

වම් 1955ක්වූ මැයි මස 10 වැනි දින
 කොළඹ ඉඩම් කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය.

නො. 14,541 ඇස්. මී.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමා විසින් මෙහි පහත සඳහන් වෙන ආණ්ඩුව යන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1955ගේ ජූලි මස 23 වැනි දිනට සහනසූරාද පෙරවරු 9ට ගලපෙදර ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කාර්යාලයේදී

වෙන්දේසිකර විකුණනට ගත් බේරුම්කර දෙන්නට නොහොත් වෙන අන්දමකින් තීන්දු කරනට යෙදෙනවා ඇත
 ධනම දියවළ මහනුවර දිස්ත්‍රික්කයේ ගනනපලාත කෝරළේ පිහිටා තිබෙන බිමකුමට 1ක්.

ලංකා බැංකුවේ ගම සිතියම නො. 173 ගම—නිකුල්දෙරු
 කැබැල්ල : 182.
 ඉඩමේ නම බුලුල්ලේවත්ත.
 විස්තර නේ

අයිතිකම් කියන්නෝ වසි ඇම් කේ කාසිලෙයිඩේ, ඊ රත්කු, ඊ බිත්දමා, ඊ දන්තුමා, කිරිබසියා, මහනුවර කොළඹ විවිධ අංක 5ගේ පදිංචි ද බිල්ලා සහ කරුණාරත්න නිතිඥ මහත්වරු
 ප්‍රමාණය අ. 1, රූ. 2, ප. 38
 තක්සේරු මිල අක්කරයක් රුපියල් 100කට වැඩි නොවන මුදලක් වේ.

මෙකී ඉඩම ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් කොළඹ සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

ඊ කේ ආර්. අසරප්පා,
 ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

වම් 1955ක්වූ මැයි මස 10 වැනි දින
 කොළඹ ඉඩම් කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය.

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාත් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

අංකය. ඇල් බී 4833.

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාත් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

5 වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාට ප්‍රාථ බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ වැඩ බලන ඇමතිවරයාට වික්ටර් ශාර්ප් විරවචිත රත්නායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කළුතර දිස්ත්‍රික්කයේ රසියම් කෝරළයේ බණ්ඩාරගම පිහිටි අක්කර 3½ක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති දෙල්ගහවත්ත නමැති ඉඩම් කවරිය, ඊට මායිම් —

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානගේවාගොට කොට්ඨාශයට අයත් පරිටියගම උඩගම, කරගස්කඩගම පිහිටි පරිටියගමවත්තෙන් ටකාටසක්වූ ප්‍රමාණයෙන් අක්කර 2ක් පමණවූ ඉඩම, ඊට මායිම්.—

- උතුරට මහපාර;
- නැගෙනහිරට සායකුඹුර;
- දකුණට තඩවත්ත නමැති ඉඩම;
- බස්නාහිරට විජේසේකර මහත්මයා විසින් අයිතිකම් කියන ඉඩම.

- උතුරට : දෙල්තොට-බේපිටිය පාර;
- නැගෙනහිරට කුඹුර සහ ඇල;
- දකුණට ඇල,
- බස්නාහිරට : පහත.

පී. බී. බුලත්කුලමේ,
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වික්ටර් රත්නායක,
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ වැඩබලන ඇමතිතුමා
 අංකය : ඡේ 55 ඊ 35

වම් 1955ක්වූ අප්‍රේල් මස 5 වැනි දින
 කොළඹදීය.

වම් 1955ක්වූ මැයි මස 9 වැනි දින
 කොළඹදීය.

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාත් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාත් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාට ප්‍රාථ බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ වැඩ බලන ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාට වික්ටර් ශාර්ප් විරවචිත රත්නායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

ගාලු දිස්ත්‍රික්කයේ ගහබොඩ පත්තුවේ නෙලිකඩ ගම මුලාදු නි කොට්ඨාශයේ නෙලිකඩ යන ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ. 1, රූ. 1, ප. 29.5 විශාලවූ නො ඒ 1,461 දරණ මූලික සිතියමේ අංක 1 දරණ කැබෙල්ල වශයෙන් දක්වා ඇති හිනිගෙවත්ත නමැති ඉඩම.

මහලපු දිස්ත්‍රික්කයේ ඒරවුර් කෝරළ පත්තුවේ මයිලම්බාවලි ගමේ පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 2ක් ඇති තත්තාමුනවත්තෙන් ඉඩම කොටසක්, ඊට මායිම් —

පී. බී. බුලත්කුලමේ,
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.
 අංකය ඡේ 54 ඊ 460.

උතුරට හා නැගෙනහිරට එම වත්තේ ඉතුරු කොටස;
 දකුණට බදුල්ල සිට මඩකලපුවට යන පාර;

වම් 1955ක්වූ මාර්තු මස 4වෙනි දින
 කොළඹදීය

බස්නාහිරට කේ මුද්‍රාපටිපාටි පි. සිත්තපිල්වට හා මහලඹවලි හිත්ද පක්විලට අයිති ඉඩම

වික්ටර් රත්නාසක, වැඩ බලන ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

මන්ත්‍රීතුමාගේ අංකය. පේ 55 ට් 33
මහකලපු කවචේපියේ අංකය ඇල් පී 3521

1955ක්වූ මැයි මස 2 වෙනි දින කොළඹදිස

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙත් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ වැඩ බලන ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වික්ටර් ගාමිත් විරවර්ධන රත්නාසක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මහකලපු දිස්ත්‍රික්කයේ ඒරුවුර් කෝරළෙහි පත්තුවේ වන්දර මුලෙහි ගමේ මහකලපුව සිට නිරිකුණමලේට යන පාරේ හැඟුළුම 11½ කඳුළුවේ අසල පිහිටි, ප්‍රමාණයෙන් අක්කර 34, රුඩ් 1, පර්ච් 0 පමණ ඇති පෙරකපේරු කුමාරසාමියන්ගේ වත්ත කියන ඉඩම, ඊට මායිම් —

උතුරට. මහකලපුව සිට නිරිකුණමලේ යන පි බඩලිව් පි පාර, නැගෙනහිරට උප්පේබෙයි පාර, කෝවිල් වලම්. පි සිනිතමි හා තවත් අය විසින් අයිතිවාසිකම් කියන ඉඩම,

දකුණට. ආණ්ඩුවේ ඉඩම,
බස්නාහිරට බි ඇම් ඊ මොහමඩ් ඉස්මායිල් විසින් අයිතිකම් කියන ඉඩම

වික්ටර් රත්නාසක, වැඩ බලන ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

මන්ත්‍රීතුමාගේ අංකය පේ 55 ඇල් 134(වීඊ)
මහකලපු කවචේපියේ අංකය ඇල් පී 3323

1955ක්වූ මැයි මස 5 වෙනි දින කොළඹදිස

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙත් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ වැඩ බලන ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වික්ටර් ගාමිත් විරවර්ධන රත්නාසක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහකලපුව දිස්ත්‍රික්කයේ අක්කර පත්තුවේ නමිලුවිල් ගමේ පිහිටි, ප්‍රමාණයෙන් අක්කර 1/3ක් පමණ, මැතොඩිස්ට් මිනෝ විසින් අයිතිකම් කියන ඉඩම, ඊට මායිම් —

උතුරට ඇස්. කුන්විතමි හා තවත් අය විසින් අයිතිවාසිකම් කියන ඉඩම.
නැගෙනහිරට ඒ පොත්නමිමා හා තවත් අය විසින් අයිතිකම් කියන ඉඩම

දකුණට අතුරු පාර;
බස්නාහිරට මහකලපුව සිට පානමට යන පි. බඩලිව් පි පාර

වික්ටර් රත්නාසක, වැඩ බලන ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

මන්ත්‍රීතුමාගේ අංකය පේ 55 ට් 48
මහකලපු කවචේපියේ අංකය ඇල් පී. 3523.

1955ක්වූ අප්‍රේල් මස 22 වෙනි දින කොළඹදිස.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙත් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ වැඩ බලන ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වික්ටර් ගාමිත් විරවර්ධන රත්නාසක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මහකලපුව දිස්ත්‍රික්කයේ අක්කර පත්තුවේ ආලයබවෙන් මු ගමේ පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 2ක් පමණ ඇති නඩුවුතික් කලෙයිවලම් හා වමිමියකිකලෙයිවලම් යන ඉඩම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට ඇත්. මානික් කපෝඩි හා ඇම්. කත්තප්පත් අයිතිකම් කියන ඉඩම;
නැගෙනහිරට පි. අරුලම්පලම් අයිතිකම් කියන ඉඩම;
දකුණට අක්කර පත්තුවට යන වැලි පාර,
බස්නාහිරට: වතුර වල.

වික්ටර් රත්නාසක, වැඩ බලන ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මන්ත්‍රීතුමාගේ අංකය පේ 55 ට්. 40
මහකලපු කවචේපියේ අංකය ඇල්. පී 3524.

වම් 1955ක්වූ අප්‍රේල් මස 22වෙනි දින කොළඹදිස.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙත් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ වැඩ බලන ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වික්ටර් ගාමිත් විරවර්ධන රත්නාසක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහකලපුව දිස්ත්‍රික්කයේ ඒරුවුර් කෝරළේ පත්තුවේ වෙම්බු ගමේ පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 3ක් ඇති ඉඩම, ඊට මායිම් —

උතුරට කෝවිල ඉඩම;
නැගෙනහිරට. කල්කුඩා පාර;
දකුණට නාමෝදරම්. පිල්ලේ සපාසිවමිට අයිතිය කියන ඉඩම;
බස්නාහිරට: කුඹුරු මුලෙයිකාඩු යන රළයේ ඉඩම.

වික්ටර් රත්නාසක, වැඩ බලන ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මන්ත්‍රීතුමාගේ අංකය. පේ. 55 ට්. 56.
මහකලපුව කවචේපියේ අංකය. ඇල් පී 3525.

වම් 1955ක්වූ අප්‍රේල් මස 30වෙනි දින කොළඹදිස.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙත් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ වැඩ බලන ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වික්ටර් ගාමිත් විරවර්ධන රත්නාසක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහකලපුව දිස්ත්‍රික්කයේ මන්මුනේ දකුණ හා ඒරුවිල් පෝර්තිවු පත්තුවේ කලවත්විකුඩ් ගමේ පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 2ක් පමණ ඇති "අක්කර 7හේ ඉඩම" යන ඉඩම කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට හා නැගෙනහිරට: පරප්පුරුම් පිල්ලේ හා තවත් අයිතිවරුන්ට අයිති කියන ඉඩම;

දකුණට වී නේසමට අයිති කියන ඉඩම හා කෝවිල ඉඩම ;
බස්නාහිරට සහන මුදලින් තනාපු පාර.

වික්ටර් රත්නාසක,
වැඩ බලන ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා
මන්ත්‍රීතුමාගේ අංකය ජේ 55 ඊ 31
මඩකලපුව කවච්චියේ අංකය ඇල් ඩී 3519
වම් 1955ක්වූ අප්‍රේල් මස 30වෙනි දින
කොළඹදිය

දකුණට කිඹුල්වානා මය ව්‍යාපාරයේ දියතිල්මට යටවන ලෙසට
කොටසක්ද, පුද්ගලික කුඹුරු සහ කළුගමුළු ගම්,
බස්නාහිරට කිඹුල්වානා මය ව්‍යාපාරයේ දියතිල්මට යටවන
ලෙසට වනාහ

වික්ටර් රත්නාසක
වැඩ බලන ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ අමාත්‍යතුමා.
අංකය ජේ54 ඇල්243 ඊ3

1955ක්වූ මැයි මස 10 වෙනි දින
කොළඹදිය

අංකය ඇල් ඊ/ජප්/54/30/ජේ 54 ඇල් 243 ඊ3
**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත)
ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර
තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන
යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ
(සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ වැඩ බලන ඉඩම හා ඉඩම් සංවිධානය
පිළිබඳ ඇමතිවරයා වූ වික්ටර් රත්නාසක විසින් විරවචිත රත්නාසක නමැති මම
මෙයින් ප්‍රකාශකරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරියාල හත්පත්තුවේ කරන්දොගෝල
සහ අඹන්පොල පළාත්කී කරන්දොගෝල, දඹගමුව, පිටපහමුනේ
සහ බණ්ඩිපොල නම් ගම්හි පිහිටි ලෙනවවත්තේ බණ්ඩිපොල
කොටසකගේ පහත සඳහන් බිම් කැබැලි —

(1) තුබුණකුනේ හේන, පනික්කියදලුපොතහේන සහ දිවුල්ගහ
මුලවත්ත (නො 1,218 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 3වෙනි
කැබැලි) යන අ 16, රු. 2, ප 23ක පමණ විශාලත්වයක් ඇති
පහත සඳහන් මායිම් තුළ පිහිටි බිම් ප්‍රමාණය —

උතුරට දෙඹගමුව ගම් මායිම ඇල් වී පී. 1,251.
නැගෙනහිරට වැටකයපොත ගම් මායිම ඇල් වී පී 1,250,
දකුණට සහ බස්නාහිරට 22වෙනි බිම් කැබැලි

(2) පනික්කියදලුපොතහේන, මුලුගමුල්ලේහේන, වටවනේ
හේන සහ වටවනේහේන්යය සහ කෝන්ගහමුලහේන්යය
(ඇල් වී පී 1,251කේ 22, 27, 29, 33 යන 35 දරණ බිම් කැබැලි,
ඇල් වී පී 1,251කේ 36, 39, 42, 34 සහ 28 යයි පාරට යන බිම්
කැබැලි හැර) අ 81, රු. 2, ප 127ක පමණ විශාලත්වයක් ඇති පහත
සඳහන් මායිම් තුළ පිහිටි බිම් ප්‍රමාණය —

උතුරට : වටවන : ඇල, 44, 55, 60 සහ 46 දරණ බිම් කැබැලි ;
නැගෙනහිරට 46, 43, 40, 36 දරණ බිම් කැබැලි සහ මැදමුල්ල
ගම් මායිම, ඇල් වී. පී. 1,258,
දකුණට කරන්දොගෝල ගම් මායිම ඇල් වී පී 1,248 සහ
ඇල් වී පී 1,251කේ 50 වෙනි බිම් කැබැලි,
බස්නාහිරට පිටපහමුනේ ගම් මායිම.

(3) කානුකටියහේන සහ ගොඩවලදිවුල්ගහමුලහේන
(ඇල් වී. පී. 1,252කේ 17, 20 සහ 21 දරණ බිම් කැබැලි, පාරට
මාන ඇති කැබැලි 16 සහ 19 යැර) අ. 34, රු. 2, ප. 24ක
විශාලත්වයක් ඇති පහත සඳහන් මායිම් තුළ පිහිටි බිම් ප්‍රමාණය —

උතුරට නො 1,252 දරණ ඇල් වී පී සැලැස්මේ 40, 41, 43 සහ
44 දරණ කැබැලි ;
නැගෙනහිරට දෙඹගමුවේ ගම් මායිම ඇල් වී පී 1,251,
දකුණට කරන්දොගෝල ගම් මායිම ඇල් වී පී 1,248,
බස්නාහිරට බණ්ඩිපොල ගම් මායිම ඇල් වී පී 1,246

(4) කොලොන්නගේයය, දඹරයය සහ මොරගොල්ලේවෙලහේන
නමැති පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ 32, රු. 0, ප 32ක පමණ
විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය —

උතුරට ලෙනවවත්තේ කොටසක්ද වන කිඹුල්වානා මය ව්‍යාපාර
යට යටවන ප්‍රමාණය සහ පුද්ගලික කුඹුරු,
නැගෙනහිරට කළුගමුව ගම් මායිම සහ පුද්ගලික කුඹුරු ;
දකුණට සහ බස්නාහිරට කිඹුල්වානා මය ව්‍යාපාරය යටතේ
දියතිල්මට යටවන ලේනව. වත්තේ ඉතිරි බිම් කොටස

(5) කැප් පිටියාය නොහොත් පළඟහයය, පළඟහයය, කැප් පිටියාය,
කොලොන්නගේයය සහ පනික්කියදළපොත් නමැති පහත සඳහන්
මායිම් තුළ පිහිටි අ 151, රු. 1, ප 0ක විශාලත්වයක් ඇති බිම්
ප්‍රමාණය —

උතුරට. නිරුමුල්ල ගම් මායිම ඇල් වී. පී 2,823 ;
නැගෙනහිරට කරන්දොගෝල ගම් මායිම ඇල් වී පී 1,248 සහ
පිටපහමුන, ඇල් වී. පී. 1,252 ;

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත)
ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා
කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ
විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම්
ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද
පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි
වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම්
සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම
මෙයින් ප්‍රකාශකරමි

බදුලු දිස්ත්‍රික්කයේ යටිකිඳ කොටසකගේ. දික්වැල්ල වසමේ උඩ
කොහේවල ගමේ අක්කර 2½ක් පමණ වපසරිය ඇති ඇල්මහර්ස්ට්
වත්ත—අළුගොල්ල ගෘහල් (නො 92 දරණ අත්තිම ගම් සිතියමේ
නො 7 සහ 7ඒ දරණ බිම් කැබැල්ල)—නමැති ඉඩමෙන් කොටසක්,
ඊට මායිම —

උතුරට කොහේවිල කුදුර සහ නො 28 බී 11 දරණ බිම් කැබැල්ල
සහ නො බී 12 දරණ බිම් කැබැල්ල,
නැගෙනහිරට නො 7 දරණ බිම් කැබැල්ල ;
දකුණට. කොහේවිල කුදුර ;
බස්නාහිරට කොහේවිල කුදුර

පී බී මුලත්තුලමේ,
ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය ජේ 54 ඊ/126.

1955ක්වූ මාර්තු මස 15 වෙනි දින
කොළඹදිය.

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත)
ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා
කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ
විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම්
ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද
පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි
වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම්
සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම
මෙයින් ප්‍රකාශකරමි

කැලු දිස්ත්‍රික්කයේ අටුල්ලගම් සහ පහාවල් දෙකෝරළේ ප්‍රාදේශීය
ආදායම් නිලධාරී තුමන්ගේ කොටසකගට අසත් දරණියගල වසමේ
දරණියගල ගමේ පිහිටි ඉඳුක්කාත්ත වතුයායේ මාලිගාකාත්ත
කොටසින් අක්කර 2ක් පමණ මහත ඇති බිම් කොටස, ඊට මායිම —

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේ කොටසක්,
දකුණට පොලිස් දෙපාර්තමේන්තුවේ ඉඩම ;
බස්නාහිරට දෙහිඹවිට—දරණියගල ප්‍රසිඬ මහපාර

පී බී මුලත්තුලමේ,
ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය ජේ 54 ඊ 236/ඇල් ඇම් 5546

1955ක්වූ අප්‍රේල් මස 6 වැනි දින
කොළඹදිය.

අංකය : කිව 4757/පේ 54 ඇස් 167.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

මුල් ජලාන් නො ඒ 3,799 ගම්—වෙඩුල්ලුව

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

කැබැල්ල. 1. ඉඩමේ නම : වෙන්බොලයින් ඇස්ටේට නොහොත් සොස්ගහ හිව්ට

විස්තර වශයෙන් විස්තර : අයිතිකම් කියන්නා ජී ස්පැල්වින්ඩ් නෝනා මහත්මිය, වෙඩුල්ලුව, කැලණිය, ආරාධුල්ලකරන අය. හී ඩී අල්ගම් මහත්මිය, වරාගොඩ, කැලණිය
ප්‍රමාණය අ 0, රු 0, ප 4.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —
මුල් ජලාන් නො ඒ 3,825 ගම්—තලවතුහේන්පිට උතුර සහ ඊරියවැටිය

කැබැල්ල. 2. ඉඩමේ නම : වෙන්බොලයින් ඇස්ටේට

විස්තර උප සෙවිලිකල ගෙයක්, උප සෙවිලි කල ගැරේප් එකක්, ලිට්ක්, පාරක් සහ විදුලි කණු 4ක් ඇති ඉඩම.
අයිතිකම් කියන්නා : ජී. ස්පැල්වින්ඩ් නෝනා මහත්මිය, වෙඩුල්ලුව, කැලණිය
ප්‍රමාණය අ 9, රු 3, ප. 1

ඉඩමේ නම : ලැන්ඩ්ස්ඩේල් ඇස්ටේට නොහොත් ලැන්ඩ්ස්ඩවුන් ඇස්ටේට නොහොත් වේලුන්වත්ත.
විස්තර අවුරුදු 30ට වැඩි පොල් ඉඩම
අයිතිකම් කියන්නා ලිලියන් ඇනල් ද හෙයිස නෝනා මහත්මිය, 727/2, බලුමැන්බල් පාර, මෝදර
ප්‍රමාණය අ 0, රු 0, ප 11.

කැබැල්ල. 3. ඉඩමේ නම : වෙන්බොලයින් ඇස්ටේට

විස්තර නාවකාලික ගෙයක්, කපරුදු කල ලිට්ක්, වැන්කියක්, ලිට්ක් සහ විදුලි කණුවක් ඇති පොල් ඉඩම
අයිතිකම් කියන්නා : ජී ස්පැල්වින්ඩ් නෝනා මහත්මිය, වෙඩුල්ලුව, කැලණිය.
ප්‍රමාණය අ 8, රු 2, ප. 31.

කැබැල්ල : 2. ඉඩමේ නම : ලැන්ඩ්ස්ඩේල් ඇස්ටේට නොහොත් ලැන්ඩ්ස්ඩවුන් ඇස්ටේට නොහොත් වේලුන්වත්ත
විස්තර අවුරුදු 30ට වැඩි පොල් ඉඩම
අයිතිකම් කියන්නා ලිලියන් ඇනල් ද හෙයිස නෝනා මහත්මිය, 727/2, බලුමැන්බල් පාර, මෝදර.
ප්‍රමාණය අ 10, රු 0, ප 18.

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් ඉහා වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1955ක් වූ ජූලි මස 7 වැනි දින පෙරවර 10ට කොළඹ කම්බේරියේදී මා සම්මුඛව සුතුයි

කැබැල්ල : 3. ඉඩමේ නම : ලැන්ඩ්ස්ඩේල් ඇස්ටේට නොහොත් ලැන්ඩ්ස්ඩවුන් ඇස්ටේට නොහොත් වේලුන්වත්ත
විස්තර අවුරුදු 30ට වැඩි පොල් ඉඩම, ඇඟිලියක කොටසක් සමග
අයිතිකම් කියන්නා ලිලියන් ඇනල් ද හෙයිස නෝනා මහත්මිය, 727/2, බලුමැන්බල් පාර, මෝදර
ප්‍රමාණය අ 7, රු. 0, ප 8.

තවද 1955ක් වූ ජූලි මස 30 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථායීතාවය ඒකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි රැකිත් දැනුම්දිය යුතුයි

කැබැල්ල : 4. ඉඩමේ නම : ඇටම්ගහවත්ත
විස්තර අවුරුදු 30ට වැඩි පොල් ඉඩම
අයිතිකම් කියන්නා : හේවදේවගේ විනි සිලවනි සිල්වා, 514, ඊරියවැටිය, කැලණිය
ප්‍රමාණය අ 0, රු 0, ප 32
එකතුව : අ. 17 රු. 1, ප. 29.

ඒ ඇස්. නවරත්නරාජ, ඉකාලම් දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.
එම් 1955ක් වූ මැයි මස 20වෙනි දින කොළඹ කම්බේරියේදීය.

අංකය : කිපු 4580/පේ/281/53.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7වෙනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—
මූලික ජලාන් නො ඒ 3,677 ගම්—කවුබැද්ද (කොටසක්)

ඒ ඇස්. නවරත්නරාජ, කොලම් දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා
එම් 1955ක් වූ මැයි මස 20වෙනි දින කොළඹ කම්බේරියේදීය

කැබැල්ල : 1. ඉඩමේ නම : කවුබැද්දේ මුකලාන් විස්තර හේන

අයිතිකම් කියන්නා : සීමාසහිත කවුබැද්ද මෝල අධ්‍යක්ෂ ජී ඇස් රොබිට්ලු
ප්‍රමාණය අ 0, රු 3, ප. 11 6.

අංකය කිව 4789/පේ 54 ඇස් 288.
1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්.

කැබැල්ල. 2. ඉඩමේ නම : කවුබැද්දේ මුකලාන් විස්තර හේන
අයිතිකම් කියන්නා : සීමාසහිත කවුබැද්ද මෝල අධ්‍යක්ෂ ජී ඇස් රොබිට්ලු
ප්‍රමාණය අ. 10, රු. 3, ප. 39.7,

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : කවුබැද්දේ මූකලාන.
විස්තර සේනා
අයිතිකම් කියන්නා එච් ආර් ඩී පීරිස්, " පිවසයිනි ", කවුබැද්ද,
මොරටුව, ආරවුල් කරන අය ඇල් ඩී ඩී. පීරිස් නොනාමගත්මය,
නො. 11, මෝල්පෙ පාර, මොරටුව
ප්‍රමාණය අ 0, රු 0, ප 30,7

කැබැල්ල : 4.

ඉඩමේ නම කවුබැද්දේ මූකලාන
විස්තර පොල්ගස් 8ක් ඇති සේනා.
අයිතිකම් කියන්නා එච් ආර්. ඩී පීරිස්, " පිවසයිනි ", කවුබැද්ද,
මොරටුව, ආරවුල් කරන අය ඇල්. ඩී ඩී පීරිස් නොනාමගත්මය,
නො 11, මෝල්පෙ පාර, මොරටුව.
ප්‍රමාණය අ 3, රු. 1, ප 33,8

කැබැල්ල : 5.

ඉඩමේ නම කවුබැද්දේ මූකලාන.
විස්තර පොල්ගස් 7ක් ඇති පාර, වැලිපෝත් කඳුව සහ යකඩ
ගේට්ටුවක කොටසක්,
අයිතිකම් කියන්නා සීමාසහිත කවුබැද්ද මෝල අධ්‍යක්ෂක
පී. ඇස්. රොබින්සන්
ප්‍රමාණය අ 0, රු 2, ප. 03.

කැබැල්ල : 6.

ඉඩමේ නම කවුබැද්දේ මූකලාන.
විස්තර පොල්ගස් 4ක් ඇති පාර, වැලිපෝත් කඳු දෙක සහ
යකඩ ගේට්ටුවක කොටසක්,
අයිතිකම් කියන්නා සීමාසහිත කවුබැද්ද මෝල අධ්‍යක්ෂක
පී. ඇස්. රොබින්සන්
ප්‍රමාණය අ 0, රු 1, ප. 8.2

කැබැල්ල : 7.

ඉඩමේ නම කවුබැද්දේ මූකලාන
විස්තර. පොල්ගස් 32ක් ඇති කැල සහිත ඉඩම.
අයිතිකම් කියන්නා ජේ එච් පීරිස් නොනාමගත්මය, " පිවසයිනි ",
කවුබැද්ද, මොරටුව, ආරවුල් කරන අය අයි ඩී ඩී පීරිස් නොනා
මගත්මය, නො 11, මෝල්පෙ පාර, මොරටුව.
ප්‍රමාණය අ 1, රු 1, ප. 38 6.

කැබැල්ල : 8.

ඉඩමේ නම කවුබැද්දේ මූකලාන.
විස්තර : කැල සහිත පොල් ඉඩම, කුඹුර, උළු සෙවිලි කළ පෝටිකෝ
එකක් යමග ඇති බංගලාව, ලීං දෙක, වතුර වැන්කිය, වැසිකිලිය,
පාර සහ වැලිපෝත් කඳු 3.
අයිතිකම් කියන්නා එච් ආර් ඩී පීරිස්, " පිවසයිනි ", කවුබැද්ද,
මොරටුව; ආරවුල් කරන අය අයි ඩී. ඩී පීරිස් නොනාමගත්මය,
නො. 11, මෝල්පෙ පාර, මොරටුව
ප්‍රමාණය අ 6, රු. 1. ප. 12 4.

කැබැල්ල : 9.

ඉඩමේ නම කවුබැද්දේ මූකලාන
විස්තර කපරුදු කළ අතු සෙවිලි කළ ගෙයක් සහ අතු සෙවිලි
කළ ගෙයක් ඇති කැල සහිත ඉඩම
අයිතිකම් කියන්නෝ සී පීරිස් තරුණ නොනාමගත්මය,
" එරිත්විලා ", දියතලාව, ඒ පීරිස් තරුණ නොනාමගත්මය සහ
ඇල්. පීරිස් තරුණ නොනාමගත්මය, නො. 34, යේඩි ලෝවි
ඇවනිවි, බොරැල්ල සහ බිබිලිවි ඇස් ජේ ඇම්. රණමුනි, දනවකන්ද
වත්ත, වැලිපේරිය
ප්‍රමාණය අ 17, රු 1, ප. 67.

කැබැල්ල : 10.

ඉඩමේ නම කවුබැද්දේ මූකලාන
විස්තර වැලිපෝත් කඳු 3ක් ඇති පාර
අයිතිකම් කියන්නෝ සී පීරිස් තරුණ නොනාමගත්මය,
" එරිත්විලා ", දියතලාව; ඒ පීරිස් තරුණ නොනාමගත්මය,
ඇල්. පීරිස් තරුණ නොනාමගත්මය, නො 34, යේඩි ලෝවි
ඇවනිවි, බොරැල්ල සහ බිබිලිවි ඇස් ජේ ඇම්. රණමුනි, දනවකන්ද
වත්ත, වැලිපේරිය,
ප්‍රමාණය අ 0, රු 0, ප. 29,8.

කැබැල්ල : 11.

ඉඩමේ නම කවුබැද්දේ මූකලාන.
විස්තර කපුගස් 16ක් ඇති සේනා.
අයිතිකම් කියන්නෝ සී පීරිස් තරුණ නොනාමගත්මය,
" එරිත්විලා ", දියතලාව, ඒ පීරිස් තරුණ නොනාමගත්මය,
ඇල්. පීරිස් තරුණ නොනාමගත්මය, නො 34, යේඩි ලෝවි
ඇවනිවි, බොරැල්ල සහ බිබිලිවි ඇස්. ජේ ඇම්. රණමුනි, දනවකන්ද
වත්ත, වැලිපේරිය.
ප්‍රමාණය අ 0, රු 1, ප. 14 1.

කැබැල්ල : 12.

ඉඩමේ නම කවුබැද්දේ මූකලාන.
විස්තර රබර්ගස් 64ක් ඇති රබර් ඉඩම
අයිතිකම් කියන්නෝ එච්. වි ධම්දස, එච් වි මහින්දපාල,
එච් වි අමිත සහ කේ ඩී. කමලවත්ත, පුංචිසිංහේස්සා සහ සහෝදරයෝ
බාජේ නො. 213, කෙලින් විදිය, පිටකොටුව.
ප්‍රමාණය අ 3, රු. 3, ප 30 4.

කැබැල්ල : 13.

ඉඩමේ නම කවුබැද්දේ මූකලාන
විස්තර අතු සෙවිලි කළ කපරුදු කළ ගෙවල් දෙකක කොටස්
ඇති ඉඩම.
අයිතිකම් කියන්නා එච්. වාර්ලිස් ප්‍රනාන්දු, නො 33, මෝල්පෙ
මොරටුව
ප්‍රමාණය අ 0, රු 1, ප 11.4

කැබැල්ල : 14.

ඉඩමේ නම කවුබැද්දේ මූකලාන, කවුබැද්ද මෝඩිවේ පිහිටි වරිපනම්
නො. 143/9 දරණ ඉඩමෙන් කොටසක්.
විස්තර. සේනා
අයිතිකම් කියන්නා සීමාසහිත කවුබැද්ද මෝල අධ්‍යක්ෂක
පී. ඇස්. රොබින්සන්
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 16

කැබැල්ල : 15.

ඉඩමේ නම කවුබැද්දේ මූකලාන, කවුබැද්ද මෝඩිවේ පිහිටි වරිපනම්
නො 143/9 දරණ ඉඩමෙන් කොටසක්
විස්තර : සේනා.
අයිතිකම් කියන්නා : සීමාසහිත කවුබැද්ද මෝල අධ්‍යක්ෂක
පී. ඇස් රොබින්සන්.
ප්‍රමාණය අ 0, රු 0, ප 1.7.

කැබැල්ල : 16.

ඉඩමේ නම කවුබැද්දේ මූකලාන, කවුබැද්ද මෝඩිවේ පිහිටි
වරිපනම් නො 139 දරණ ඉඩමෙන් කොටසක්
විස්තර රබර් ගස් 19ක් ඇති රබර් ඉඩම
අයිතිකම් කියන්නා එච් වාර්ලිස් ප්‍රනාන්දු, නො 33, මෝල්පෙ
මොරටුව
ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 23 3.

කැබැල්ල : 17.

ඉඩමේ නම කවුබැද්දේ මූකලාන, කවුබැද්ද මෝඩිවේ පිහිටි
වරිපනම් නො 139/1-5 සහ නො 139න් කොටසක්.
විස්තර අතු සෙවිලි කළ කපරුදු කළ ගෙයක්, අත්තිවාරමක්,
ගෙවල් දෙකක කොටස්, ලීදක් සහ පොල්ගස් 44ක් ඇති රබර්
ඉඩම
අයිතිකම් කියන්නා එච් වාර්ලිස් ප්‍රනාන්දු, නො. 33, මෝල්පෙ,
මොරටුව
ප්‍රමාණය අ 2, රු 1, ප 79

කැබැල්ල : 18.

ඉඩමේ නම කවුබැද්දේ මූකලාන, කවුබැද්ද මෝඩිවේ පිහිටි
වරිපනම් නො 143, 143/1-2 දරණ ඉඩම
විස්තර අතු සෙවිලි කළ කපරුදු කළ ගෙයක්, දුන් කාමරයක්
සහ වැසිකිලියක් ඇති රබර් ඉඩම
අයිතිකම් කියන්නෝ එච් වි ධම්දස, එච් වි මහින්දපාල,
එච් වි. අමිත සහ එච් වි කමලවත්ත, සියලු දෙනාම පුංචිසිංහේස්සා සහ
සහෝදරයෝ බාජේ නො 213, කෙලින් විදිය, කොළඹ.
ප්‍රමාණය අ 1, රු. 2, ප. 19 2.

කැබැල්ල: 19. ඉඩමේ නම. කටුබැද්දේදමුකලාන, කටුබැද්දේද මුද්දාම පිහිටි වරිපනම් නො. 143. 113/1-2 දරණ ඉඩම

විස්තර. වැලිගේපත් කඳු 2ක් ඇති පාර අයිතිකම් කියන්නේ සි පිරිස් තරුණ නොනාමගත්මය, "එරිත්වලා", දියතලාව; ඒ පිරිස් තරුණ නොනාමගත්මය සහ ඇල් පිරිස් තරුණ නොනාමගත්මය, නො 34, ජේටි ග්‍රෝව් ඇවතිව, බොරැල්ල සහ බිබිලිම් ඇස් පේ ඇම රණමුනි නොනාමගත්මය, දනවකන්දවත්ත, වැලිවෙරිය

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 151 කැබැල්ල. 20 ඉඩමේ නම කටුබැද්දේදමුකලාන, කටුබැද්දේද මුද්දාම පිහිටි වරිපනම් නො. 145ක් කොටසක්

විස්තර කැලෑ සහිත පොල් ඉඩම අයිතිකම් කියන්නේ සි පිරිස් තරුණ නොනාමගත්මය "එරිත්වලා", දියතලාව, ඒ පිරිස් තරුණ නොනාමගත්මය සහ ඇල් පිරිස් තරුණ නොනාමගත්මය, දෙදෙනාම නො 34, ජේටි ග්‍රෝව් ඇවතිව, බොරැල්ල සහ බිබිලිම් ඇස් පේ ඇම රණමුනි නොනාමගත්මය, දනවකන්දවත්ත, වැලිවෙරිය

ප්‍රමාණය අ. 3, රු. 0, ප. 145. කැබැල්ල: 21. ඉඩමේ නම. කටුබැද්දේදමුකලාන, කටුබැද්දේද මුද්දාම පිහිටි වරිපනම් නො. 145ක් කොටසක්

විස්තර අයිපාර අයිතිකම් කියන්නේ සි පිරිස් තරුණ නොනාමගත්මය, "එරිත්වලා", දියතලාව, ඒ පිරිස් තරුණ නොනාමගත්මය සහ ඇල් පිරිස් තරුණ නොනාමගත්මය, දෙදෙනාම නො 34, ජේටි ග්‍රෝව් ඇවතිව, බොරැල්ල සහ බිබිලිම් ඇස් පේ ඇම රණමුනි නොනාමගත්මය, දනවකන්දවත්ත, වැලිවෙරිය

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 74. කැබැල්ල: 22. ඉඩමේ නම කටුබැද්දේදමුකලාන, කටුබැද්දේද මුද්දාම පිහිටි වරිපනම් නො. 245 දරණ ඉඩමේ කොටසක්.

විස්තර. කැලෑ සහිත පොල් ඉඩම අයිතිකම් කියන්නේ සි පිරිස් තරුණ නොනාමගත්මය, "එරිත්වලා", දියතලාව; ඒ පිරිස් තරුණ නොනාමගත්මය සහ ඇල් පිරිස් තරුණ නොනාමගත්මය, දෙදෙනාම නො 34, ජේටි ග්‍රෝව් ඇවතිව, බොරැල්ල සහ බිබිලිම් ඇස් පේ ඇම රණමුනි නොනාමගත්මය, දනවකන්දවත්ත, වැලිවෙරිය

ප්‍රමාණය: අ. 0, රු. 2, ප. 31.7. ඉහත සඳහන් ඉඩමවලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක් වූ ජූලි මස 11 වැනි දින පෙරවර 9.30ට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1955ක් වූ ජූලි මස 5 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇවතින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි

ඒ ඇස් නවරත්තරාජා, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1955ක් වූ මැයි මස 20 වැනි දින කොළඹ කම්මේරියේදීය.

ඇල්එම් 728 (11).

1954 මේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණේනාන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණේනා

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954 මේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණේනාන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණේනා 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර — මුල් ඒලානේ නො. ඒ 2,844 ගම්—මහලේනදුව, කළුතර දිස්ත්‍රික්කය

කැබැල්ල: 1. ඉඩමේ නම. ගැබවකගලන්ද.

E. 4

විස්තර. සිරි ගොඩනැගිල්ලක්ද, බදුමෙන් තැනූ කානුවකින් කොටසක්ද තිබෙන අවුරුදු 40ක් වයස ඇති රබර් ඉඩම.

අයිතිකම් කියන්නේ (1) කොස්වත්ත නාගනකැලේවත්තේ පදිංචි හි ඒ පි කහවිට මහතා, (2) මහලේනදුව පදිංචි හි හි ආර් ගුණවතීන මහතා, (3) හි ඇල්. ජේ කහවිට දෙස්තර මහතා, (4) මාරවිල ගොරගල්ලේ පදිංචි සයිමන් කහවිට නොනාමගත්මය, (5) හි. ඇස් පි කහවිට මහතා, (6) බම්බලපිටියේ පදිංචි හි බබිලිම්. ආර් කහවිට මහතා, (7) වැද්දවේ තල්පිටියේ පදිංචි හි එච් බබිලිම් පෙරේරා නොනාමගත්මය, (8) මොහොවරියේ ජේන්තෝනා, (9) අයිලුපෙරුම ආරච්චියේ සයිමන් අප්පුහාමි, (10) මහලේනදුවේ පදිංචි කහවිටගේ සයිමන් අප්පුහාමි, (11) කහවිටගේ සැලි නොනා සහ කහවිටගේ ජොසෙෆ් නොනා

ප්‍රමාණය අ. 2, රු. 0, ප. 316.

කැබැල්ල: 2. ඉඩමේ නම ගැබවකගලන්ද

විස්තර සිරි ගොඩනැගිලි 3ක් සහ බදුමෙන් තැනූ කානුවකින් කොටසක්ද තිබෙන අවුරුදු 40ක් වයස ඇති ඉඩම

අයිතිකම් කියන්නේ ඉහත සඳහන් 1 වැනි බිම් කැබැල්ලට අයිතිකම් කියන අය

ප්‍රමාණය අ. 1, රු. 0, ප. 14

එකතුව: අ. 3, රු. 0, ප. 33.3.

ඉහත සඳහන් ඉඩමවලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1955ක් වූ ජූලි මස 5 වෙනි දින උදේ 10ට කළුතර කම්මේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1955ක් වූ ජූනි මස 25 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇවතින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි.

ආර්. ඇල් බාලසුරිය, කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1955ක් වූ මැයි මස 12 වෙනි දින කළුතර කම්මේරියේදීය.

203 වැනි පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණේනා 5 වැනි කොටසේ ප්‍රකාර ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම

ආණ්ඩුවේ කටයුත්තකට එනම්, ගැටන්හි ජල ප්‍රමාණය වැඩිකිරීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියා කරන පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණේනා" පස්වෙනි කොටසේ කර්තව්‍ය පාහරවුවල ප්‍රකාරයට ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම් —

සිතියමේ නො. පි. පි. ඒ 1,284. ගම්—ගැටන්

කැබැල්ල: 1. ඉඩමේ නම සුල්බැත්ත. විස්තර: අවුරුදු 50ක් පමණ වයසැති හෝ සහ මෙලි ජෙකකින් යුත් දෙකිය.

අයිතිකම් කියන්නා සිමාසහිත ගැටන් හෝ සමාගම: ඒජන්තවරු; යුඩ්ස් මුඩුන් සහ සමාගම, කොල්ලපිටිය, කොළඹ. ප්‍රමාණය. අ. 3, රු. 1, ප. 13.

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා ගවවෙනි වගන්තියේ ඕනෑකර තිබෙන ගැටියට මෙයින් දැනුම් දෙමි.

ඉහත හි ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සාමදෙනාම තමන්ට නොහොත් තමන්ට වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1955ක් වූ ජූලි මස 8 වෙනි දින පෙරවර 10ට මහනුවර කම්මේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අත්දමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ රාමන්ගේ අයිතිකමේ තොරතුරුත් කියාසිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි

බබිලිම්. පතිරන, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා,

වම් 1955ක් වූ මැයි මස 21 වෙනි දින මහනුවර කම්මේරියේදීය.

අංකය ඇල්. ඩී 1247

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ප්ලාන් අංකය 2,231, ලොට් 1 දරණ කැබැල්ල

ඉඩමේ නම ගෝලියාඩවත්ත

පිහිටීම. මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ කොට්ඨාශයේ දිඹුල කෝරළේ තලවකැලේ ගම (කොටසක්)

විස්තර හේ, අවුරුදු 70යි

අයිතිකම් කියන්නේ සීමාසහිත ලංකා හේ වැවිලිකරු සමාගම, ඉස්ක්‍රිබ්වත්ත, නුවරඑළිය

ප්‍රමාණය අක්කර 1, රූ. 1, පර්චස් 7

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම නමක් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955^{වන} ජූලි මස 25^{වන} දින උදේ 10ට නුවරඑළිය කම්පවිලියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1955^{වන} ජූලි මස 11^{වන} දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

සී ජේ සේරසිංහ,

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1955^{වන} මැයි මස 4^{වන} දින
නුවරඑළිය කම්පවිලියේදීය

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

කැබැල්ල : 1 සහ 2

ඉඩමේ නම ගල්කොටුවේහේන

කැබැල්ල : 3 සිට 6 දක්වා

ඉඩමේ නම ගල්කොටුවේහේන

ප්‍රමාණය අ 0, රූ 3, ප 10 4

පිහිටීම මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩගේ වාහැට ආදාම පාරක නිරිතදිගින් කොට්ඨාශයේ ගන්නාවූ කෝරළේ කිතුල්පේ නම් ගම්.

විස්තර—

කැබලි 1 සහ 2 : ඇලෝන් කොටසක් සමගම හේන

කැබැල්ල 3 : අවුරුදු 30ක් පමණ වයස ඇති හේ, ඇලෝන් කොටසක් සමගම හේන සහ ගල්වැට

කැබැල්ල : 4. ගෙවත්ත සහ ඇලෝන් කොටසක්, ග්‍රැවිලියාගස් 1යි, අවුරුදු 10ක්. පමණකු කොස්ගස් 1යි

කැබැල්ල 5 : ඇලෝන් කොටසක් සහ අවුරුදු 40ක් පමණ වූ හේ, අවුරුදු 15ක් පමණ වූ කිතුල් ගස් 3ක් සහ අවුරුදු 20ක් පමණ වූ පුවක් ගස් 6ක්

කැබැල්ල 6 : අවුරුදු 40ක් පමණ වයස ඇති හේ, අවුරුදු 40ක් පමණ වූ කොස්ගස් 1, අවුරුදු 10ක් පමණ වයස ඇති කිතුල්ගස් 2, අවුරුදු 30ක් පමණ වූ දිය කැපු ඇති පුවක්ගස් 4ක් පිහිටි ඉඩම සහ ඇලෝන් කොටසක්.

අයිතිකම් කියන්නේ—

කැබැල්ල 1. (මහනුවර දළදා මාලිගයේ රාජකාරිය සේවයට යටත්ව) පල්ලේ බෝවෙල පදිංචි කිතුල්පේ මඩකුඹුරේගෙදර සවිසිරි

කැබැල්ල 2 (මහනුවර දළදා මාලිගාවේ රාජකාරිය සේවයට යටත්ව) මහනුවර ධර්මරාජ විද්‍යාලයේ ජේ. වෙලගෙදර

කැබැල්ල 3 : (මහනුවර දළදා මාලිගාවේ රාජකාරිය සේවයට යටත්ව) පල්ලේ බෝවෙල පදිංචි කිතුල්පේ මඩකුඹුරේගෙදර පිනාදේවයා

කැබැල්ල 4 (මහනුවර දළදා මාලිගාවේ රාජකාරිය සේවයට යටත්ව) පල්ලේ බෝවෙල පදිංචි ජයසිංහ දේවයාගේ සයිමන්

කැබැල්ල 5 (මහනුවර දළදා මාලිගාවේ රාජකාරිය සේවයට යටත්ව) පල්ලේ බෝවෙල පදිංචි ජයසිංහ දේවයාගේ අප්පුඩා

කැබැල්ල 6 (මහනුවර දළදා මාලිගාවේ රාජකාරිය සේවයට යටත්ව) පල්ලේ බෝවෙල පදිංචි කිතුල්පේ මඩකුඹුරේගෙදර පිනාදේවයා

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම නමක් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955^{වන} ජූලි මස 26^{වන} දින උදේ 10.30ට ගඟුරන්කොන නානායම් පළේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1955^{වන} ජූලි මස 10^{වන} දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

සී ජේ සේරසිංහ,

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1955^{වන} මැයි මස 16^{වන} දින
නුවරඑළිය කම්පවිලියේදීය.

මේ සම්බන්ධව එවන ආම ලියවිලිලකම පහත දැක්වෙන අංකය සඳහන් කරනු

අංකය ජේ 54 ඇල් පී 16/ඇල් ඩී 7478

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධිතවූ 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

අංක 232 දරණ අවසාන ගම් සිතියමේ අංක 2 දරණ අතිරේකය. ගම්—යක්ගස්මුල්ල

කැබැල්ල . 15.

ඉඩමේ නම. යක්ගස්මුල්ල මහායාය

විස්තර බදුමෝන් බදින ලද ලීදක් සහිත කුඹුර

අයිතිකම් කියන්නා විරකෑපියේ රඵවෙ පදිංචි තෝමරන්ත පුත්සිස්සා (බදුමෝන් බදින ලද ලීද වලගස්මුල්ලේ ගම්කාරයී සහාය විසින් සාදන ලදී)

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 2 4

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම නමක් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955^{වන} ජූලි මස 15^{වන} දින සවස 1.30ට විරකෑපියේ පිහිටි වලගස්මුල්ලේ ගම්සහායාගේ දී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1955^{වන} ජූලි මස 8 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි

ජේ ජේ රාජනායගම්,

ගම්බන් කොට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1955^{වන} මැයි මස 17 වන දින
ගම්බන් කොට කම්පවිලියේදීය.

ඇල්ෆර්ඩ් 1382.

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අංශුවට අදහස්කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

කැබැල්ල : 1.

ඉඩමේ නම පලුකන්දවැවවෙල

විස්තර කුඹුරු ඉඩම

අයිතිකම් කියත්තා සමදරයේ සෝබන පතික්කියා, කුඩා ගලෙන්බිඳුනුවාව

ප්‍රමාණය අ 0, රූ 1, ප. 21

කැබැල්ල : 2.

ඉඩමේ නම —

විස්තර ඇල

අයිතිකම් කියත්තා සමදරයේ සෝබන පතික්කියා, කුඩා ගලෙන්බිඳුනුවාව

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 24

කැබැල්ල : 3.

ඉඩමේ නම —

විස්තර වැව්කන්ද

අයිතිකම් කියත්තා සමදරයේ සෝබන පතික්කියා, කුඩා ගලෙන්බිඳුනුවාව

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 12

කැබැල්ල : 4.

ඉඩමේ නම පලුකන්දවැවවෙල

විස්තර කුඹුරු ඉඩම

අයිතිකම් කියත්තා සමදරයේ සෝබන පතික්කියා, කුඩා ගලෙන්බිඳුනුවාව

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 7

කැබැල්ල : 5

ඉඩමේ නම පලුකන්දවැවවෙල

විස්තර කුඹුරු ඉඩම

අයිතිකම් කියත්තා සමරා පතික්කියාගේ සෝබන ගුන පතික්කියා, කුඩා ගලෙන්බිඳුනුවාව, ගලෙන්බිඳුනුවාව

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 29

කැබැල්ල : 6

ඉඩමේ නම —

විස්තර ඇල

අයිතිකම් කියත්තා සමරා පතික්කියාගේ සෝබන ගුන පතික්කියා, කුඩා ගලෙන්බිඳුනුවාව, ගලෙන්බිඳුනුවාව.

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 7

කැබැල්ල : 7.

ඉඩමේ නම —

විස්තර වැව්කන්ද

අයිතිකම් කියත්තා සමරා පතික්කියාගේ සෝබන ගුන පතික්කියා, කුඩා ගලෙන්බිඳුනුවාව

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 12.

කැබැල්ල : 8.

ඉඩමේ නම. පලුකන්දවැවවෙල

විස්තර කුඹුරු ඉඩම

අයිතිකම් කියත්තා සමරා පතික්කියාගේ සෝබන ගුන පතික්කියා, කුඩා ගලෙන්බිඳුනුවාව

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතාව කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් සේ වර් 1955ක් වූ ජූලි මස 19වෙනි දින උදේ 10ට ගලෙන්බිඳුනුවාව සංචාරක බංගලාවේදී මා සම්මුඛව සිටිය යුතුයි

තවද වර් 1955ක් වූ ජූලි මස 12වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට හානිවියක්, එකී ඉඩම් ලබාගැනීමේ ගැට වන්දි ඉල්ලීමට ඇති තරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගන්නා බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ජේන් රයිට්,

උතුරුමැද පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට

වර් 1955ක් වූ මැයි මස 12 වෙනි දින අනුරාධපුර කට්ටේරියේදීය

ඇල්ෆර්ඩ් 1306

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අංශුවට අදහස්කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

වී පී 1,432 ගම්—පහලදික්වැව

කැබැල්ල : 1

ඉඩමේ නම දඹගහවත්ත

විස්තරය පොල්වත්ත

අයිතිකම් කියත්තා පහල දික්වැව සන්නාගේ හනිතා.

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 215

කැබැල්ල : 2

ඉඩමේ නම සේරුගහවත්ත

විස්තරය වතු ඉඩම

අයිතිකම් කියත්තා පහල දික්වැව බයිසාගේ පුංචි

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 306

කැබැල්ල : 3.

ඉඩමේ නම සේරුගහවත්ත

විස්තරය ඇල

අයිතිකම් කියත්තා පහල දික්වැව බයිසාගේ පුංචි.

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 21

කැබැල්ල : 4.

ඉඩමේ නම සේරුගහවත්ත

විස්තරය වැව්කන්ද

අයිතිකම් කියත්තා පහල දික්වැව බයිසාගේ පුංචි.

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 373

කැබැල්ල : 5.

ඉඩමේ නම සේරුගහවත්ත

විස්තරය වතු ඉඩම

අයිතිකම් කියත්තා පහල දික්වැව බයිසාගේ පුංචි

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 328

කැබැල්ල : 6.

ඉඩමේ නම හල්මිල්ලගහවත්ත, සියඹලාගහවත්ත

විස්තරය වතුඉඩම

අයිතිකම් කියත්තා පහල දික්වැව හනිතාගේ කදිරා

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 7

කැබැල්ල 7

ඉඩමේ නම හල්මිල්ලගහවත්ත, සියඹලාගහවත්ත

විස්තරය වැව්කන්ද

අයිතිකම් කියත්තා පහල දික්වැව හනිතාගේ කදිරා

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 08.

කැබැල්ල : 8.

ඉඩමේ නම විරන්දගහවත්ත විස්තරය. වතු ඉඩම. අයිතිකම් කියන්නා කාක්කාගේ ටිකිරා. ප්‍රමාණය අ 0, රු 0, ප 1

කැබැල්ල : 9.

ඉඩමේ නම වෙලුන්ගහවත්ත විස්තරය වතු ඉඩම අයිතිකම් කියන්නා පහල දික්වැව කදිරුතෝගේ සුද්ද. ප්‍රමාණය අ 0, රු. 0, ප 39 8

කැබැල්ල : 10.

ඉඩමේ නම විරන්දගහවත්ත. විස්තරය වතු ඉඩම අයිතිකම් කියන්නා පහල දික්වැව කාක්කාගේ ටිකිරා ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 5 1

කැබැල්ල : 11.

ඉඩමේ නම වෙලුන්ගහවත්ත විස්තරය ඇල. අයිතිකම් කියන්නා පහල දික්වැව කදිරුතෝගේ සුද්ද. ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප 18 6.

කැබැල්ල : 12.

ඉඩමේ නම වෙලුන්ගහවත්ත. විස්තරය වැවකන්ද. අයිතිකම් කියන්නා පහල දික්වැව කදිරුතෝගේ සුද්ද. ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 5

කැබැල්ල : 13.

ඉඩමේ නම විරගහවත්ත. විස්තරය වැවකන්ද අයිතිකම් කියන්නා පහල දික්වැව මැනිකාගේ ඩිංගිරියා ප්‍රමාණය අ 0, රු 0, ප. 22.8

කැබැල්ල : 14

ඉඩමේ නම වෙලුන්ගහවත්ත. විස්තරය වැවකන්ද අයිතිකම් කියන්නා පහල දික්වැව කදිරුතෝගේ සුද්ද. ප්‍රමාණය අ 0, රු. 0, ප 5 1

කැබැල්ල : 15.

ඉඩමේ නම විරගහවත්ත. විස්තරය වතු ඉඩම අයිතිකම් කියන්නා. පහල දික්වැව මැනිකාගේ ඩිංගිරියා ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 24 4

කැබැල්ල : 16.

ඉඩමේ නම පලුගහ අක්කරේ. විස්තරය කුඹුර අයිතිකම් කියන්නෝ පහල දික්වැව ගනිතාගේ මාලී, සුරඹාගේ ඩිංගිරි, බයිසාගේ සෙම්බුරා, ගනිතාගේ කදිරා, කම්මාගේ පුංචා, බයිසාගේ පුංචත්ති, කපුචාගේ වෙලා ප්‍රමාණය අ 1, රු 2, ප 28

කැබැල්ල : 17.

ඉඩමේ නම පුරාණ ඉඩම. විස්තරය කුඹුර අයිතිකම් කියන්නා පහල දික්වැව කදිරුවේල් පනික්කයා ප්‍රමාණය : අ 0, රු 0, ප. 2.

කැබැල්ල : 18.

ඉඩමේ නම —. විස්තරය වැවකන්ද අයිතිකම් කියන්නා පහල දික්වැව කදිරුවේල් පනික්කයා ප්‍රමාණය . අ 0, රු. 0, ප 4.

කැබැල්ල : 19.

ඉඩමේ නම. —. විස්තරය ඇල. අයිතිකම් කියන්නා පහල දික්වැව කදිරුවේල් පනික්කයා ප්‍රමාණය අ 0, රු 1 ප 13

කැබැල්ල : 20.

ඉඩමේ නම. පුරාණ ඉඩම. විස්තරය. කුඹුර. අයිතිකම් කියන්නා පහල දික්වැව කදිරුවේල් පනික්කයා ප්‍රමාණය අ 0, රු 0, ප. 26.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ ජූලි මස 19වෙනි දින උදේ 10ට ගලෙන්බිඳුනුවැව සංචාරක බංගලාවේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1955ක්වූ ජූලි මස 12වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සමභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ජේන් රයිඩ්, උතුරුමැද පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

වම් 1955ක්වූ මැයි මස 12 වෙනි දින අනුරාධපුරයේ කවච්චියේදීය.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේදී දන්වීමයි

පොදු තටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

අංක 347 දරණ ඇෆ්. ඩී පී. සිතියමේ අංක 3 දරණ අතිරේකය ගම—රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුමිටිකෝරළයේ රත්නපුර නගර සහ සීමා ඇතුළත වෙරළපෙ

කැබැල්ල : 212.

ඉඩමේ නම වරිපනම් අංක 9 දරණ සානගේන් කොටසක්. අයිතිකම් කියන්නා : රත්නපුරයේ පාම්ගාඩින් ගෘහිණි සීමාසහිත ලංකා සිප්පරගම් රබර් සහ තෝ සමාගම; ඒජන්තවරු : කොළඹ 2 ජේ. ඇම්. රොබට්සන් සහ සමාගම ප්‍රමාණය. අ 0, රු. 0, ප. 3.7.

කැබැල්ල : 213.

ඉඩමේ නම වරිපනම් අංක 9 දරණ සානගේන් කොටසක්. අයිතිකම් කියන්නා රත්නපුරයේ පාම්ගාඩින් ගෘහිණි සීමාසහිත ලංකා සිප්පරගම් රබර් සහ තෝ සමාගම; ඒජන්තවරු : කොළඹ 2 ජේ. ඇම්. රොබට්සන් සහ සමාගම. ප්‍රමාණය. අ. 0, රු 3, ප 39 5.

කැබැල්ල : 214.

ඉඩමේ නම වරිපනම් අංක 9 දරණ සානගේන් කොටසක් අයිතිකම් කියන්නා. රත්නපුරයේ පාම්ගාඩින් ගෘහිණි සීමාසහිත ලංකා සිප්පරගම් රබර් සහ තෝ සමාගම, ඒජන්තවරු : කොළඹ 2 ජේ. ඇම්. රොබට්සන් සහ සමාගම ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 31 9

කැබැල්ල : 215.

ඉඩමේ නම වරිපනම් අංක 9 දරණ සානගේන් කොටසක් අයිතිකම් කියන්නා : රත්නපුරයේ පාම්ගාඩින් ගෘහිණි සීමාසහිත ලංකා සිප්පරගම් රබර් සහ තෝ සමාගම; ඒජන්තවරු : කොළඹ 2 ජේ. ඇම්. රොබට්සන් සහ සමාගම. ප්‍රමාණය. අ 62, රු. 0, ප. 6 2

අංක 703 දරණ පී. පී. ඒ සිතියම ගම—රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුමිටි උක්රලයේ රත්නපුර නගර සහ සීමා ඇතුළත වෙරළට

කැබැල්ල : 7
ඉඩමේ නම ගල්කඩුව එස්ටේට්, වරිපණම් අංක 9 දරණ සානායෙන් උක්රලයක්
අයිතිකම් කියන්නා රත්නපුරයේ පාමනාචන් ගෘහිති සීමාසහිත ලංකා සිප්පරගම් රබර් සහ තේ සමාගම, ඒජන්තවරු කොළඹ ෪
ප්‍රමාණය අ 0, රු 0, ප 138

කැබැල්ල : 8
ඉඩමේ නම ගල්කඩුව එස්ටේට්, වරිපණම් අංක 9 දරණ සානායෙන් උක්රලයක්.
අයිතිකම් කියන්නා රත්නපුරයේ පාමනාචන් ගෘහිති සීමාසහිත ලංකා සිප්පරගම් රබර් සහ තේ සමාගම, ඒජන්තවරු කොළඹ ෪.
ප්‍රමාණය අ 0, රු 0, ප 06.

කැබැල්ල : 9.
ඉඩමේ නම ගල්කඩුව එස්ටේට්, වරිපණම් අංක 9 දරණ සානායෙන් කොටසක්
අයිතිකම් කියන්නා රත්නපුරයේ පාමනාචන් ගෘහිති සීමාසහිත ලංකා සිප්පරගම් රබර් සහ තේ සමාගම, ඒජන්තවරු කොළඹ ෪
ප්‍රමාණය අ 0, රු 0, ප 22

කැබැල්ල : 10
ඉඩමේ නම ගල්කඩුව එස්ටේට්, වරිපණම් අංක 9 දරණ සානායෙන් කොටසක්.
අයිතිකම් කියන්නා රත්නපුරයේ පාමනාචන් ගෘහිති සීමාසහිත ලංකා සිප්පරගම් රබර් සහ තේ සමාගම, ඒජන්තවරු කොළඹ ෪
ප්‍රමාණය අ 0, රු 0, ප 6

කැබැල්ල : 1.
ඉඩමේ නම ගල්කඩුව එස්ටේට්, වරිපණම් අංක 9 දරණ සානායෙන් කොටසක්
අයිතිකම් කියන්නා රත්නපුරයේ පාමනාචන් ගෘහිති සීමාසහිත ලංකා සිප්පරගම් රබර් සහ තේ සමාගම, ඒජන්තවරු කොළඹ ෪
ප්‍රමාණය අ 1, රු 1, ප 34.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිව්න සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලින් හෝ වම් 1955ක් වූ ජූලි මස 6වෙනි දින පූර්වහස 10ට රත්නපුර කම්පේරියේදී මා සම්මුඛව සලකුයි
තවද වම් 1955ක් වූ ජූලි මස 2වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත්, එකී ඉඩම් ලබාගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ සැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිකිත් දැනුම්දිය යුතුයි

සැලකිය යුතුයි—තමාගේ අයිතිය සම්බන්ධ ඇති සියලුම ලියකියවිලි විභාගය පවත්වන මේලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි
ජේ ජේ ජී අමර්තනායකම්,
රත්නපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා
අංකය ජේ/එච්.ඇල්.ජී/991—ඇල්. ආර්. 4996
වම් 1955ක් වූ මැයි මස 20වෙනි දින රත්නපුර කම්පේරියේදී

වම් 1876 ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණයෙන් 6වෙනි කාණ්ඩයේ නියෝග අනුව ඉඩම් ලබාගැනීම
ආණ්ඩුවේ කටයුත්තකට මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස වම් 1876යේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණයේ හවෙති කාණ්ඩයේ කණ්ඩායම පාලනවලට ප්‍රකාරයට පළාත් පාලක කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරුකන්වහන්සේගෙන් නිසි ආකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම් නම —

වම් 1955හේ අගෝස්තු මස 8 වන දින පූර්වහස 9 30ට කලවානේ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කාර්යාලයේදී

අංක 254 දරණ ඇප්. පී. පී. සිතියමේ අංක 1 දරණ අතිරේකය. ගම—රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුකුල් කෝරළේ වරතල්ගොඩ (කොටසක්)
කැබැල්ල : 430.
ඉඩමේ නම නාගහභේන නොහොත් තැන්නෙහේන.
විස්තරය රබර්ගස් 14ක් ඇත.
අයිතිකම් කියන්නා ඩී ඩී මුණසිංහ, පාන්තිසු, මතුගම.
ප්‍රමාණය අ 0, රු 1, ප 393.

අංක 254බි දරණ ඇප්. පී. පී. සිතියමේ අංක 1 දරණ අතිරේකය ගම—රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුකුල් කෝරළේ වරතල්ගොඩ (කොටසක්)

කැබැල්ල : 81.
ඉඩමේ නම ගගද්දරවත්ත.
විස්තරය පොල්, පුවක් ආදිය ඇත
අයිතිකම් කියන්නා කුකුල්ගම පදිංචි ඇන් ඒ මද්දුමගාමි, ජේ ඩී ඇප් මැහිලිත් තෝනා, කරවිට පදිංචි ඇම්. ඇල්. ඇම් ගහන් මරික්කාර් සහ දෙල්ගොඩ පදිංචි ලමසරිදී
ප්‍රමාණය අ 0, රු 0, ප 88.

කැබැල්ල : 90.
ඉඩමේ නම ඇඹිල්ලපිටියවත්ත.
විස්තරය කොස්ගස් 2ක් ඇත
අයිතිකම් කියන්නා බොරලුගොඩ පදිංචි පී ආර් ජේමිස් හේනායා.
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 55.

අංක 257සි දරණ ඇප්. පී. පී. සිතියම ගම—මීපාගම (කොටසක්), කුකුල් උක්රලය, රත්නපුර දිස්ත්‍රික්කය
කැබැල්ල : 207.
ඉඩමේ නම තීරිවනකැටගොඩහේන්යාය
විස්තරය හිස් ඉඩම
අයිතිකම් කියන්නා මීපාගම පදිංචි කේ ප්‍රාචී මහත්මයා.
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 7.6

කැබැල්ල : 230.
ඉඩමේ නම පිලාගලහේන
විස්තරය හිස් ඉඩම
අයිතිකම් කියන්නා මේරුවල මලුවානේ පදිංචි ජී. අයි. හිමසිරි අප්පුරාමි සහ කේ ඇල් ඩී. හොන්දිරික් අප්පුරාමි, කමහර වරකපිටියේ පදිංචි එච්. ඇස්. වාර්ලිස් ප්‍රනාන්දු
ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 15.5

කැබැල්ල : 232.
ඉඩමේ නම පිලාගලහේන
විස්තරය රබර් ඉඩම.
අයිතිකම් කියන්නා කොළඹ, ඩී පී කිතුල්ගොඩ
ප්‍රමාණය අ 0, රු 1, ප 71

අංක 248 දරණ ඇප්. පී. පී. සිතියම ගම—තපස්වර කන්ද, කුකුල් කෝරළය, රත්නපුර දිස්ත්‍රික්කය
කැබැල්ල : 212.
ඉඩමේ නම දෙබන්ගහකුඹුර
විස්තරය කුඹුර
අයිතිකම් කියන්නා කලවානේ පදිංචි ඩී පී ඇම් ගුණවර්ධන බණ්ඩාර, ඩී. පී. ඇම් තිලකරත්න බණ්ඩාර, ඩී පී ඇම්. ඩී. ඩී. බණ්ඩාර, ඩී. පී. ඇම්. පොඬු බණ්ඩාර, ආර්. ඒ. වන්දනායාමි; කොස්වත්තේ පදිංචි පී. ඇම්. ඩී. ඩී. මහත්මයා සහ මාරපොත පදිංචි කේ ඒ පොඬු අප්පුරාමි.
ප්‍රමාණය අ 0, රු 0, ප 34.

කැබැල්ල : 213.
ඉඩමේ නම අඹහඟුගොඩහේන.
විස්තරය වත්ත.
අයිතිකම් කියන්නා තපස්වරකන්දේ පදිංචි පී. ඇම් මුදියන්සේ, ඩබ්ලිව් ඒ සමරසිංහ, පී. ඇම් ලමාළුනානා, එච්. ඇම් ජයවර්ධන, ඇන් ජී සිරිවර්ධනායාමි සහ කොස්වත්තේ පදිංචි පී. ඇම් ඩ්‍රාව් මණගාමි.
ප්‍රමාණය අ 0, රු 0, ප 135.

වම් 1955හේ අගෝස්තු මස 10 වන දින පූර්වහස 9.30ට කලවානේ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කාර්යාලයේදී

අංක 254බි දරණ ඇප්. පී. පී. සිතියමේ අංක 1 දරණ අතිරේකය. ගම—වරතල්ගොඩ (කොටසක්), කුකුල් කෝරළය, රත්නපුර දිස්ත්‍රික්කය.
කැබැල්ල : 73.
ඉඩමේ නම හොරකන්දමුල්ලවෙල.
විස්තරය හිස් ඉඩම

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් මුදාගැනීම පිළිබඳ නිවේදන

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 නොවැනි අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලබ්ධිවලින් විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබා ගත යුතුයයි ඉඩම් ප්‍රකාශයට පත් කළ බවට විධිමත් කිරීම සඳහා නිවේදන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වෙනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වගන්තිය යටතේ කියවීමට තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ, 1954 නොවැනි අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපනතේ සංශෝධනය කරන ප්‍රකාශයට, ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත් එකී පනත යටතේ අත්පත් කර ගනු ලබන බවත් වැඩ බලන ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වික්ටර් ගාර්ඩ්නර් මහතරයාගේ නිර්ණය කරන බවත් මෙයින් ප්‍රකාශ කරමි

වික්ටර් රත්නායක,
වැඩ බලන ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

ඇමතිතුමාගේ අංකය ජූනි 54 ඇල් 190

ඉඩම් කොමසාරිස්තුමාගේ අංකය ඇල් අර්ඪ්/එච් ඇල් 3366

මහලයු කවච්චිගේ අංකය ඇල් 3468

එම 1955 න් වූ මැයි මස 2 වෙනි දින කොළඹදී

උපලබ්ධිය

පැලානේ නො 1,133 ගම—කොටුවාමුටු

කැබැල්ල : 1.

ඉඩමේ නම පෙරියවේලිකන්ඩම් ඉස්සරින් පෙරියවලි කියා ව්‍යවහාර වෙත්

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නෝ මහලයු වෙ පදිංචි සි ඇස් පුපාලරත්නම් පෙරකදේරුතැන, වෙන්නලම් පදිංචි වයි පි මහේසන් පෙරකදේරු තැන හා මහලයු වෙ සැන්චිරල් පාදේ පදිංචි ඇන් පි. මනෝහරන්ය

ප්‍රමාණය අ 0, රු 0, ප 37

කැබැල්ල : 2.

ඉඩමේ නම පෙරියවේලිකන්ඩම් ඉස්සරින් පෙරියවලි කියා ව්‍යවහාර වෙත්.

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නෝ මහලයු වෙ පදිංචි සි ඇස් පුපාලරත්නම් පෙරකදේරුතැන, වෙන්නලම් පදිංචි වයි පි මහේසන් පෙරකදේරු තැන හා මහලයු වෙ සැන්චිරල් පාදේ පදිංචි ඇන් පි මනෝහරන්ය

ප්‍රමාණය අ 0, රු. 1, ප 1

කැබැල්ල : 3

ඉඩමේ නම පෙරියවේලිකන්ඩම් ඉස්සරින් පෙරියවලි කියා ව්‍යවහාර වෙත්

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නෝ මහලයු වෙ පදිංචි සි ඇස් පුපාලරත්නම් පෙරකදේරුතැන, වෙන්නලම් පදිංචි වයි පි මහේසන් පෙරකදේරු තැන හා මහලයු වෙ සැන්චිරල් පාදේ පදිංචි ඇන් පි මනෝහරන්ය

ප්‍රමාණය අ 0, රු 1, ප 30.

කැබැල්ල : 4.

ඉඩමේ නම පෙරියවේලිකන්ඩම් ඉස්සරින් පෙරියවලි කියා ව්‍යවහාර වෙත්

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නෝ මහලයු වෙ පදිංචි සි ඇස් පුපාලරත්නම් පෙරකදේරුතැන, වෙන්නලම් පදිංචි වයි පි මහේසන් පෙරකදේරු තැන හා මහලයු වෙ සැන්චිරල් පාදේ පදිංචි ඇන් පි. මනෝහරන්ය

ප්‍රමාණය අ 3, රු. 0, ප. 33

කැබැල්ල : 5.

ඉඩමේ නම පෙරියවේලිකන්ඩම් ඉස්සරින් පෙරියවලි කියා ව්‍යවහාර වෙත්.

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නෝ මහලයු වෙ පදිංචි සි ඇස් පුපාලරත්නම් පෙරකදේරුතැන, වෙන්නලම් පදිංචි වයි පි මහේසන් පෙරකදේරු තැන හා මහලයු වෙ සැන්චිරල් පාදේ පදිංචි ඇන් පි. මනෝහරන්ය

ප්‍රමාණය අ 0, රු 0, ප 21.

කැබැල්ල : 6.

ඉඩමේ නම පෙරියවේලිකන්ඩම් ඉස්සරින් පෙරියවලි කියා ව්‍යවහාර වෙත්

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නෝ මහලයු වෙ පදිංචි සි ඇස් පුපාලරත්නම් පෙරකදේරුතැන, වෙන්නලම් පදිංචි වයි පි මහේසන් පෙරකදේරු තැන හා මහලයු වෙ සැන්චිරල් පාදේ පදිංචි ඇන් පි මනෝහරන්ය

ප්‍රමාණය අ 17, රු 0, ප 33

කැබැල්ල : 7.

ඉඩමේ නම පෙරියවේලිකන්ඩම් ඉස්සරින් පෙරියවලි කියා ව්‍යවහාර වෙත්

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නෝ මහලයු වෙ පදිංචි සි ඇස් පුපාලරත්නම් පෙරකදේරුතැන, වෙන්නලම් පදිංචි වයි පි මහේසන් පෙරකදේරු තැන හා මහලයු වෙ සැන්චිරල් පාදේ පදිංචි ඇන් පි. මනෝහරන්ය

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 23.

කැබැල්ල : 8.

ඉඩමේ නම පෙරියවේලිකන්ඩම් ඉස්සරින් පෙරියවලි කියා ව්‍යවහාර වෙත්

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නෝ මහලයු වෙ පදිංචි සි ඇස් පුපාලරත්නම් පෙරකදේරුතැන, වෙන්නලම් පදිංචි වයි පි මහේසන් පෙරකදේරු තැන හා මහලයු වෙ සැන්චිරල් පාදේ පදිංචි ඇන් පි මනෝහරන්ය

ප්‍රමාණය අ 1, රු 0, ප 25

එකතුව : අ. 22, රු. 3, ප. 3.

பகுதி III--காணிகள்

காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,019 (சிலாபம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1955 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 27 ந் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்ப மிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1955 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 24 ந் தேதியிலன்று கொழும்பி ளுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

எம் எம் பிள்ளை,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிட மும் அவைகளின் அளவைப்படங்கள (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக் குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டு களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட மேல் மாகாணம், சிலாபம் டிஸ்திரிக், வடக்கு பிடடிகல் கோறனை யைச்சேர்ந்த அனணைவிலுந்தன பத்துவயிலுள்ள கொற்கப்பொக்குள கிராமத்தில இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன.—

வடக்கு முனடெல் வாவியிலிருந்து ஆண்டிகமவரை செல்லும் ரேட டின் ஓர்பாகம்,

கீழ்க்கு: விவதாவயிலிருந்து செல்லும் ரேடடின் ஓர்பாகம்,
தெற்கு: கொடவலகெலே, வராவெவழகலான கொற்கப்பொக்குள மூகலான;

மேற்கு: முனடெல் வாவியிலிருந்து ஆண்டிகமவரை செல்லும் ரேடடின்.

பிரதமப்படம் இல. 7,055

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
34	கொடவலகெலே (ரேடடெக்கான சேமிப்பு)	0 2 15 5
35	கொடவலகெலே (னு)	2 2 8 2
36	வராவெவழகலான, கொடவலகெலே (ரேடடெக் கான சேமிப்பு)	2 2 4 5
37	கொற்கப்பொக்குளமூகலான, வராவெவழகலான (ரேடடெக்கான சேமிப்பு)	2 2 6 3
38	கொற்கப்பொக்குளமூகலான (ரேடடெக்கான சேமிப்பு)	2 2 0 7
39	கொற்கப்பொக்குளமூகலான (பிரசித்த வேலைக் கந்தோர கற்றுழிக்கான சேமிப்பு)	0 0 16 1
40	கொற்கப்பொக்குளமூகலான (பிரசித்த வேலைக் கந்தோர் ஓவசியாக்கள வீடுகளுக்கும் வேலை யாட்களின் வீடுகளுக்கும்மான சேமிப்பு)	2 1 16
41	கொற்கப்பொக்குளமூகலான (பிரசித்த வேலைக் கந்தோர் ஓவசியாக்கள வீடுகளுக்கும் வேலை யாட்களின் வீடுகளுக்கும்மான சேமிப்பு)	2 1 25 2
	மொத்தம்	15 2 12 5

சிலாபம் நி. உ. 1—1955

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,050 (சிலாபம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1955 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 27 ந் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்ப மிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1955 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 24 ந் தேதியிலன்று கொழும்பி ளுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

எம் எம் பிள்ளை,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிட மும் அவைகளின் அளவைப்படங்கள (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக் குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமைசொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட மேல் மாகாணம், சிலாபம் டிஸ்திரிக், வடக்கு பிடடிகல் கோறனை யைச்சேர்ந்த அனணைவிலுந்தன பத்துவயிலுள்ள கீரியங்கள்ளி கிராமத் தில இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுக ளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு முனடெல் வாவியிலிருந்து ஆண்டிகமவரை செல்லும் ரேட டின் ஓர்பாகம்,

கீழ்க்கு ரேடடின்,
தெற்கு பனிய வயல், பிரதமப்படம் இல 1,745 ல உள்ள காணித் துண்டு இல. B 720;

மேற்கு உரிமைப்படம் இல 191,959.

பிரதமப்படம் இல. 7,055.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ ரூ ப.
45	பனியவயல்	0 0 6 8
46	—பிரசித்த வேலைக்கந்தோர ரேடடும் சேமிப்பு	0 0 14 6
	மொத்தம்	0 0 21 4

சிலாபம் நி. உ. 2—1955

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,051 (சிலாபம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1955 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 27 ந் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்ப மிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1955 මැයි (மாசி) பங்குனி மாதம் 21 ந்த தேதியன்று கொழும்பி ஓனான காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோளிற் கொடுக்கப்பட்டது

அட்டவணை

எம் எம் பிளீஸ்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்

வட மேல் மாகாணம், சிலாபம் டிஸ்ட்ரிக்ட், வடக்கு பிடடிக்கல் கோளேய்ச்சேர்ந்த அணைவிழுந்தன பதனுவயிலுள்ள தாராகுடிவில்லு கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குவிருக்கின்றன —

“மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துண்டுகளின் இடது வகப்பக்க மேல் மூலையில் நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.
குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மெல்திகமான விபரம் கொழும்பு (சென்றில்மென ரெயிசர்) காணி நிர்ணய உதவியோகத்தரிடமும அவைகளின் அனவைப்படங்களை (சர்வேயர் ஓஜனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும பெற்றுக்கொள்ளலாம்
(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமெனப்பதை அறிந்தகொள்க
(ஆ) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமைசொல்லவும் வேண்டியதில்லை.

வடக்கு முனடெல் வாயிலிருந்து ஆனடிக்கமவரை செல்லும் ரோடின் ஓர் பாகம் ,	பிரதமப்படம் இல 7,055	
கீழ்க்கு முனடெல்வாயிலிருந்து ஆனடிக்கமவரை செல்லும் ரோட்டு , தெற்கு உரிமைப்படம் இல 159,650, உரிமைப்படம் இல 150,619 , மேற்கு உரிமைப்படம் இல 221,757		
காணித் துண்டு	காணியின் பெயர்	விசாரணை எ று ப
42	மஹவத்த (ரோடுகளை சேமிப்பு)	0 1 28
43	அங்குலுவில்தோட்டம் (ரோடுகளை சேமிப்பு)	0 2 33 5
	மொத்தம்	1 0 21 5

சிலாபம் நி உ 3—1955

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1550 ம ஆண்டின் 9 ம இலக்க காணிகொள்ளும் சட்டம் 5 ம பிரிவினையிதான் பிரகடனம்

காணியின் விபரம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கண்டி மாவட்டம், பாத்தறோவாரொட்ட பகுதி பட்டியகம் உட்கம் கரக்கட கிராமத்திலிருக்கும் பட்டியகம் தோட்டத்தில் 2 ஏக்கர் விசாரணைகொண்ட நிலப்பகுதி இதன் எல்லைகள் —

வடக்கு தெல்தொடல் போபிடடிய ரோட்டு
கீழ்க்கு நெல்லையும்தொடையும்
தெற்கு ஓசை
மேற்கு கெண நிலம்

புஞ்சி பண்டா புலங்குலம்
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி
கொழும்பு
1955 ம ஆடு தித்திரைமீ 5 ந உ

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினையிதான் பட்டியம், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமாள் பிரகடனம்

மாகாண அல்லது டிஸ்ட்ரிக்ட் ஏசனரெவின் இலக்கம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 H 125 (LH/B 1161)

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்
புலங்குலம், காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.
கொழும்பு

காணியின் விபரம்
கருத்தறைப் பகுதியிலுள்ள, நயகாம கோளேயிலிருக்கும், யண்டாரக் கம் எனணும் கிராமத்திலுள்ள 3 1/2 ஏக்கர் அளவில் விசாரணைகொண்ட கெல்காவத்த என்று சொல்லப்படும் காணியின் ஒருபங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —
வடக்கு பிரதான ரோட்டு ,
கீழ்க்கு “சாயா” வயல் ,
தெற்கு நயவத்த எனணும் காணி ,
மேற்கு திரு விஜேசேகராவின் காணி ,

1955 ம ஆடு (மாசி) பங்குனிமீ 4 ந உ
மாகாண அல்லது டிஸ்ட்ரிக்ட் ஏசனரெவின் இலக்கம் LP 6578 காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, காரியாலயத்தின் இலக்கம் J 55 H 460 , காணியின் விபரம்
காணி டிஸ்ட்ரிக்டில், கங்கப்பொட் பதனுவில் தெலிகட என்னும் கிராம, தலைவர் பகுதியில் தெலிகட என்னும் கிராமத்தில் ஏ 1, ரூ 1, ப 29 5 விசாரணை கெல்காவத்த எனணும் ஒரு துண்டு இன்னும் விபரமாய் அளந்தபடி துண்டு 1 ஆரம்பப்பட இல ரொ A 1,461 ல் காட்டியுள்ளன

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினையிதான் பட்டியம், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமாள் பிரகடனம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினையிதான் பட்டியம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமாள் பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும், (திருத்தம்) சட்டத்தின் பட்டியம் நிலமும், நில அபிவிருத்தி பதில மந்திரி விக்கா கார்வின் வீரவாதன ரடனாயக்க ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், காணி, காணி அபிவிருத்தி மந்திரி (பதில), விக்கா கார்வின் வீரவாதன ரடனாயக்க ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

விக்கா ரதனாயக்க,
நிலமும், நில அபிவிருத்தி பதில மந்திரி
கொழும்பு
1955 ம ஆடு மேமீ 9 ந உ

வி ரதனாயக்க,
பதில காணி, காணி அபிவிருத்தி மந்திரி
கொழும்பு
1955 ம ஆடு ஏப்ரலமீ 22 ந உ

மாகாண அல்லது டிஸ்ட்ரிக்ட் ஏசனரெவின் இலக்கம் L D 4833 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயம் இலக்கம் J 55 E 35

மாகாண ஏசனரெவின் இலக்கம் L D 3523 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 E 48

காணியின விபரம்

மட்டக்களப்பு பிரிவு, அக்கரைப் பற்று, தம்பிலுவில் கிராமத்தில், மெதடிஸ்ட் சங்கத்தால் உரிமை பாராட்டப்படும், சுமார் 3 ஏக்கர் காணித்துண்டு எல்லைகள் —

வடக்கு S குறுசித்தம்பிகும மறறையோருக்கும் உரிய காணி,
கிழக்கு A பொன்னமமாவுக்கும் மறறையோருக்கும் உரிய காணி,
தெற்கு ஓழுங்கை,
மேற்கு மட்டக்களப்பு-பாணமை பகிரங்க வீதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின யடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்று அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி பதில் மந்திரி விகடா காவின் வீரவாதன ரதனாயக் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

விகடா ரதனாயக்,
காணி, காணி அபிவிருத்தி பதில் மந்திரி,

கொழும்பு

1955 ம ஆண்டு (ஏப்ரல்) சித்திரைமீ 22 ந உ

மாகாண ஏசனடுவின் இலக்கம் LD 3524.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 B 46

காணியின விபரம்

மட்டக்களப்பு பிரிவு, அக்கரைப்பற்று, ஆலையடி வேம்புக கிராமத்தில் நடுவுத்திக்கலைவளவு வம்பியடிக்கலை வளவு என்று அழைக்கப்படும் காணிகளில் சுமார் 2 ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு பகுதி எல்லைகளாவன —

வடக்கு N, மாணிக்கப்போடியும், M கந்தப்பனும் உரிமை பேசும் காணி,
கிழக்கு P அருளம்பலம் உரிமை பேசும் காணி,
தெற்கு அக்கரைப்பற்றிற்குச் செல்லும் மணல்வீதி,
மேற்கு குடை

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின யடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கச் சட்டத்தால் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி பதில் மந்திரி விகடா காவின் வீரவாதன ரதனாயக் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

விகடா ரதனாயக்,
நிலமும், நில அபிவிருத்தி பதில் மந்திரி,

கொழும்பு

1955 ம ஆண்டு (ஏப்ரல்) சித்திரைமீ 30 ந உ

மாகாண ஏசனடுவின் இலக்கம் LD 3525
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 B 56

காணியின விபரம்

மட்டக்களப்பு பிரிவு, ஏறலூர் கோருளைப் பற்றுக்கள, வெம்புக கிராமத்தில், சுமார் 3 ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு காணி எல்லைகளாவன —

வடக்கு கோயில் காணி,
கிழக்கு கல்குடா வீதி,
தெற்கு : தாமோதரம்பிளீன் சதாசிவம் உரிமை பேசும் காணி,
மேற்கு முடிசூரிய பூமி குமுடிமுழலைக் காடு;
உரிமை பேசுவோர் — மாணிக்கப்பிளீனியார் கோயில் தாமகாதாக்கள

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி (பதில்) விகடா காவின் வீரவாதன ரதனாயக் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

விகடா ரதனாயக்,

காணி, காணி அபிவிருத்தி பதில் மந்திரி

கொழும்பு,

1955 ம ஆண்டு (ஏப்ரல்) 30 ந உ

மாகாண ஏசனடுவின் இலக்கம் LD 3519
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 B 31

காணியின விபரம்

மட்டக்களப்பு பிரிவு, மணலூர் தெற்கு, எருவில் போர்தீவுப் பற்று, களுவாளுகிக்குடி கிராமத்தில், 7 ஏக்கர் தோட்டம் என்று அழைக்கப்படும் காணியின, சுமார் 2 ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு பகுதி எல்லைகளாவன —

வடக்கும கிழக்கும பச்சரம்பிளீனியும், மறறையோரும் உரிமை பேசும் காணி,

தெற்கு V நேசம் உரிமைபேசும் காணியும், கோயில் காணியும்,
மேற்கு உதவிப் பணத்தால் கட்டிய வீதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி (பதில்) விகடா காவின் வீரவாதன ரதனாயக் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

வி ரதனாயக்,

பதில் காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம ஆண்டு (ஏப்ரல்) மேமீ 2 ந உ

புல்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 3521
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 B 33

காணியின விபரம்

மட்டக்களப்பு பிரிவு, ஏறலூர் கோருளைப் பற்றுக்கள, மயிலம்பா வெளிக் கிராமத்தில், தன்னுழைந்த தோட்டம் என்று அழைக்கப்படும் காணியின சுமார் 2 ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு பகுதி எல்லைகள் —

வடக்கும, கிழக்கும : அதே காணியில் மிச்சப் பகுதிகள்,
தெற்கு பதுளை-மட்டக்களப்பு பகிரங்க வீதி,
மேற்கு K முருகப்பன், P சினைப்பிளீன், மயிலம்பாவெளிக் இந்துக்கோவில் உரிமை பேசும் காணிகள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் பதில் காணி, காணி அபிவிருத்தி மந்திரி விகடா காவின் வீரவாதன ரதனாயக் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

வி ரதனாயக்,

பதில் காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம ஆண்டு (ஏப்ரல்) மேமீ 5 ந உ

மாகாண ஏசனடுவின் இலக்கம் LD 3323
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 B 134 (V B)

காணியின் விபரம்

மடக்காப்பு பிரிவு, ஏறாட்டி கோயிலைப் பற்றுக்கன, வந்தாறு மூலக் கிராமத்தின், மடக்காப்பு-நீர்க்கோணமலை பகிரங்க வீதி 11½ கட்டையடியிருந்து, சுமார் 37 ஏக்கர் 1 றூட விசாலங்கொண்ட, "பிறகு குமாரசாமியின் தோட்டம்" என்று அழைக்கப்படும் ஒரு காணி எல்லைக் காட்டின —

வடக்கு மடக்காப்பு-நீர்க்கோணமலை பகிரங்க வீதி,
கிழக்கு உப்போடை வீதி, கோயில்தொடர்வு, வி சீனித்தம்பியும்
மற்றையோரும் உரிமை பேசுங்காணி,
தெற்கு முடிக்குரிய பூமி;
மேற்கு O M E முகமது இலமெயில் உரிமை பேசுங்காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்ட பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி பதில் மந்திரி விசுவாமி காரியின் வீரவாடன இரத்தியக ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

வி ரத்தியக்க,
நிலமும், நில அபிவிருத்தி பதில் மந்திரி
கொழும்பு,

1955 ம ஜூன் (மே) வைகாசி 10 ந ல

மாகாண ஏசனருவின் இலக்கம் LA/GA/54/30
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 L 243 (VB)

காணியின் விபரம்

குருணாகல மாவட்டம், ஹிரியால ஹதபத்து, கறண்டகொல்ல, அம்பன பொல பகுதிகள், கறண்டகொல்ல, தொம்பகமுவ, பிரபஹமுன, பண்டி பொல கிராமங்களிலுள்ள பின்வரும் காணித் துண்டுகள் —

(1) தம்பபொருளேன, பனிகியடலுப்பொதேன, டிவலகஹமுலெ வத்த (1,248 ம பிரதமபடத்தில் 3 ம துண்டு) எனும் காணிகளில் ஏறக்குறைய 16 ஏக்கர், 2 றூட, 2½ போச்சல் விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு 1,251 ம பிரதமபடத்தில் தொம்பகமுவ எனும் கிராமத்தின் எல்லை,

கிழக்கு 1,250 ம பிரதமபடத்தில் வெரகயப்பொத எனும் கிராமத்தின் எல்லை,

தெற்கும், மேற்கும் 1,248 ம பிரதமபடத்தில் 22 ம துண்டு

(2) பனிகியடலுப்பொதேன, புலுக்கஹமுலெனேன, வதவனெ னேன, வதவனெனெனையாய, கோனகஹமுலெனையாய (1,251 ம பிரதமபடத்தில் 22, 27, 29, 33, 35 ம துண்டுகள்) எனும் காணிகளிலிருந்து 1,251 ம பிரதமபடத்தில் 36, 39, 42, 34, 28 ம துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ள ரேட்டு வெளிப்பட ஏறக்குறைய 81 ஏக்கர், 2 றூட, 12 7 போச்சல் விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு வதவான ஓடை, 1,251 ம பிரதமபடத்தில் 44, 55, 60, 46 ம துண்டுகள்,

கிழக்கு 1,251 ம பிரதமபடத்தில் 46, 43, 40, 36 ம துண்டுகளும், 1,253 ம பிரதமபடத்தில் மெடமுல்ல எனும் கிராமத்தின் எல்லையும்,

தெற்கு 1,248 ம பிரதமபடத்தில் கறண்டகொல்ல எனும் கிராமத்தின் எல்லையும், 1,251 ம பிரதமபடத்தில் 50 ம துண்டு,

மேற்கு பிரபஹமுன எனும் கிராமத்தின் எல்லை.

(3) கணுகறியேனேன, கொடவலடிவிலக்கற்றமுலேனேன (1,252 ம (1,252 ம பிரதமபடத்தில் 16 ம, 19 ம துண்டுகளாகிய ரேட்டு வெளிப்பட 17 ம, 20 ம, 21 ம துண்டுகள்) எனும் காணிகளில் ஏறக்குறைய 34 ஏக்கர், 2 றூட, 24 போச்சல் விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு 1,252 ம பிரதமபடத்தில் 40, 41, 43, 44 ம துண்டுகள்,
கிழக்கு 1,251 ம பிரதமபடத்தில் தொம்பகமுவ எனும் கிராமத்தின் எல்லை,

தெற்கு 1,248 ம பிரதமபடத்தில் கறண்டகொல்ல எனும் கிராமத்தின் எல்லை,

மேற்கு 1,246 ம பிரதமபடத்தில் பண்டிப்பொல எனும் காணி எல்லை

(4) கொலொனகல்யாய, டபறயாய, மொறகொல்லெவெலேனேன எனும் காணிகளில் ஏறக்குறைய 32 ஏக்கர், 0 றூட, 12 போச்சல் விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு கிழக்குவான ஓயா திட்டத்தின்படி தண்ணீரின்கீழே போகும் லெனவ எல்லைத்தின் ஒரு பாகமும் நெல்வயல்களும், கிழக்கு கலுக்கமுவ எனும் கிராமத்தின் எல்லையும் நெல்வயல்களும்,

தெற்கும், மேற்கும் கிழக்குவான ஓயா திட்டத்தின்படி தண்ணீரின்கீழே போகும் லெனவ எல்லைத்தின் மிகுதிபாகமும்,

(5) கெப்பிறியெயாய அல்லது பாலுக்கஹயாய, பாலுக்கஹயாய, கெப்பிறியெயாய, கொலொனகல்யாய, பனிகியடலுப்பொத எனும் காணிகளில் ஏறக்குறைய 151 ஏக்கர், 1 றூட, 0 போச்சல் விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு 2,823 ம பிரதமபடத்தில் கிறமுலெ எனும் கிராமத்தின் எல்லை,

கிழக்கு 1,252 ம பிரதமபடத்தில் பிரபஹமுன, 1,248 ம பிரதமபடத்தில் கறண்டகொல்ல எனும் கிராமங்களின் எல்லை,

தெற்கு கிழக்குவான ஓயா திட்டத்தின்படி தண்ணீரின்கீழே போகும் லெனவ எல்லைத்தின் பாகமும், சொந்த நெல்வயல்களும், கலுக்கமுவ கிராமமும்,

மேற்கு கிழக்குவான ஓயா திட்டத்தின்படி தண்ணீரின்கீழே போகும் லெனவ எல்லைத்தின் பாகமும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுள்ள பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம ஜூன் மாசு 15 ந ல

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 B 126

காணியின் விபரம்

புதுடி டிஸ்திரிக், யடிககிந்தைப் பகுதி, டிக்கவெல வசமாவில் உள்ள உட்கோவில் எனும் கிராமத்தில் இருக்கும் அலுக்கொலை குருப்பில் உள்ள எலமலகேனே தோட்டத்தில் இருக்கும் காணியில் ஒரு பகுதி விசாலம் 2½ ஏக்கர் (துண்டு 7 A ம துண்டு 7 ம புதிய கிராமப்பட இலக்கம் 92) எல்லைகள் —

வடக்கு கோவில்லக் கந்தரூயம் துண்டு 28B11 ம துண்டு B 12 ம, தெற்கு கோவில்லக்கந்தரூ, கிழக்கு துண்டு 7, மேற்கு கோவில்லக்கந்தரூ

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுள்ள பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இலக்கம் J/54 T 236/TM 5546

கொழும்பு,

1955 ம ஜூன் ஏப்ரல் 6 ந ல

காணியின் விபரம்

கோலை டிஸ்திரிக், அத்தலுக்கம் பனுவல கோணிகளின் காரியாதி காரியின் பிரிவில், தெற்றியகல் கிராமத்திலுள்ள பிரிவில், தெற்றிய கல் கிராமத்தில் அமைந்துள்ளதும், பின்வரும் எல்லைகளையுடையதும், இலுக்கெனென பகுதியில், மாலிகத்தெனென பிரிவு எனப்படுவதுமான ஒரு பகுதியையுடைய 2 ஏக்கர் நிலம்

வடக்கு கிழக்கு இது காணியின் பகுதிகள்,
தெற்கு பொலிப் பகுதியாரால் உரிமை கூறும் நிலம்,
மேற்கு தெற்றியோவிற-தெற்றியகல் பி பிபுளியு உ. ரேட்டு

Q 4789/J 54 S 288

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படிபும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறாக்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தகால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,799 கிராமம்—வெவலவே

துண்டு 1

காணியின் பெயர் கெவெனடொலை எனறேற அல்லது கொல்கற வத்தறவிற்ற

விபரம் தோட்டத்தின் பகுதி, (பயிர் செய்யவில்லை) உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி ஜி ஸ்பலடவின், வெவலவே, களனி, திரு டி வி அல்கம், வருகொட, களனி

விசாலம் : ஏ 0, ரூ 0, ப 14

துண்டு 2.

காணியின் பெயர் கெவெனடொலை எனறேற விபரம் ஒரு போடப்பட்ட கலவீரம், கருஜும், கல்லால் கட்டப்பட்ட கிணறும், ஒரு ரோடும், 4 மினசார விளக்குத்தூண்களும் உள்ள காணியும்

உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி ஸ்ரீ ஜி ஸ்பலடவின், வெவலவே, களனி

விசாலம் ஏ 9, ரூ. 3, ப 01

துண்டு 3

காணியின் பெயர் கெவெனடொலை எனறேற விபரம் : ஒரு நிரந்தரமற்ற வீரம், ஒரு கிணறும், ஒரு குளம், மண கிணறும், ஒரு மினசார விளக்குத்தூண் உள்ள தென்னந் தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி ஜி ஸ்பலடவின், வெவலவே, களனி

விசாலம் ஏ 8, ரூ 2, ப 31

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராலுமமாக 1955 ம ஆர் (ஜூலை) ஆடி மாதம் 7 ந தேதி காலை 10 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபற்றிய தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம ஆர் (ஜூலை) ஆடி மாதம் 30 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தகால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ஆ டி நவரடணராசா, உதவி அரசாட்சி ஏசண்டே

கொழும்புக் கச்சேரி,

1955 ம ஆர் (மே) வைகாசி 20 ந உ

Q 4757/J 54 S 167.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் அறிவித்தல்

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறாக்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தகால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,825 கிராமங்கள்—தலவத்துறைப்பிறற வடக்கும் இறியவெற்றியவும்

துண்டு 1

காணியின் பெயர் லாண்டலடேல எனறேற அல்லது லாண்ட டலு எனறேற அல்லது வெலுனவத்த

விபரம் : 30 வருஷக்குசென்ற தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி விவியன எத்தல் டி செயசா, இல 727/2, புளுமெண்டல் ரோடே, முகத்துவாரம், கொழும்பு

விசாலம் ஏ. 0, ரூ 0, ப 11

துண்டு 2

காணியின் பெயர் லாண்டலடேல எனறேற அல்லது லாண்ட டலு எனறேற அல்லது வெலுனவத்த

விபரம் 30 வருஷக்குசென்ற தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி விவியன எத்தல் டி செயசா, இல 727/2, புளுமெண்டல் ரோடே, முகத்துவாரம், கொழும்பு

விசாலம் ஏ 10, ரூ 0, ப 18

துண்டு 3

காணியின் பெயர் லாண்டலடேல எனறேற அல்லது லாண்ட டலு எனறேற அல்லது வெலுனவத்த

விபரம் 30 வருஷக்குசென்ற தென்னந் தோட்டமும், ஒரு குவியும் உள்ளது உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி விவியன எத்தல் டி செயசா, இல 727/2, புளுமெண்டல் ரோடே, முகத்துவாரம், கொழும்பு

விசாலம் ஏ 7, ரூ 0, ப 8

துண்டு 4.

காணியின் பெயர் எற்றமக்கறவத்த விபரம் 30 வருஷத்திற்கு முற்பட்ட தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் வேலவேலகே வினனி சீலவதி சிலவா. இல 514, இறியவெற்றியா, களனி.

விசாலம் ஏ 0, ரூ 0, ப 32

மொத்தம் ஏ 17, ரூ 1, ப 29

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராலுமமாக 1955 ம ஆர் (ஜூலை) ஆடி மாதம் 7 ந தேதி காலை 3 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபற்றிய தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம ஆர் (ஜூலை) ஆடி மாதம் 30 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தகால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஆ டி நவரடணராசா, உதவி அரசாட்சி ஏசண்டே

கொழும்புக் கச்சேரி,

1955 ம ஆர் (மே) வைகாசி 20 ந உ

Q 4580/J/81/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம, பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் அறிவித்தல்

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறாக்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தகால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,877 கிராமம்—கறறுபெட (பகுதி)

துண்டு 1.

காணியின் பெயர் கறறுபெடம்கலான விபரம் சேனைப்பயிர் உரிமை கேட்பவரின் பெயர் கறறுபெட மிலல லிமிட்டெட், மொறடவே, அதிபர் பி எஸ் ரெடறிககோ

விசாலம் ஏ. 0, ரூ 3, ப 116

துண்டு 2

காணியின் பெயர் கறறுபெடம்கலான விபரம் சேனைப்பயிர் உரிமை கேட்பவரின் பெயர் கறறுபெட மிலல லிமிட்டெட், மொறடவே, அதிபர் பி எஸ் ரெடறிககோ

விசாலம் ஏ 10, ரூ. 3, ப 39 7

துண்டு 3

காணியின் பெயர் கறறுபெடம்கலான விபரம் சேனைப்பயிர் உரிமை கேட்பவரின் பெயர் ஏச் ஆர். டி பீரிஸ், நிவாண்ட, கறறுபெட, மொறடவே, மொலபே ரோடே 11 ம இலக்கத்திற்குள்ளும் ஸ்ரீமதி எல் டி சி பீரிஸ் அவர்களால் எதிர்க்கப்பட்டிருக்கிறது

விசாலம் ஏ 0, ரூ 0, ப 30 7

துண்டு 4

காணியின பெயர் கற்றுபெடலுக்கலான விபரம் 8 தென்னைகளை உடைய சேனைத் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் எச் ஆர் டி பீரில், நிவர்சைட், கற்றுபெட, மொறடூவ, மொல்பே ரோடே 11 ம இலக்கத்திலிருக்கும் ஸ்ரீமதி எஸ் டி சி பீரில் அவர்களால் எதிர்க்கப்பட்டிருக்கிறது விசாலம் எ 3, ரூ 1, ப 33 8

துண்டு 5

காணியின பெயர் கற்றுபெடலுக்கலான விபரம் இரும்பு கேற்றின பகுதியும், ஒரு தந்தித் தூண்களும், 7 தென்னைகளும் உள்ள ரோடே உரிமை கேட்பவரின் பெயர் கற்றுபெட மில்ல விமிட்டெட், மொறடூவ அதிபர் பி எஸ் ரெட்டறிக் கோ விசாலம் எ 0, ரூ 2, ப 0 3

துண்டு 6

காணியின பெயர் கற்றுபெடலுக்கலான விபரம் இரும்பு கேற்றின பகுதியும் 2 தந்தித் தூண்களும், 4 தென்னைகளும் உள்ள ரோடே உரிமை கேட்பவரின் பெயர் கற்றுபெட மில்ல விமிட்டெட், மொறடூவ அதிபர் பி எஸ் ரெட்டறிக் கோ விசாலம் எ 0, ரூ 1, ப 08 2.

துண்டு 7

காணியின பெயர் கட்டுபெடலுக்கலான விபரம் : 32 தென்னைகளை உள்ள தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி ஜே எச் பீரில், நிவர்சைட், கற்றுபெட, மொறடூவ, மொல்பே ரோடே 11 ம இலக்கத்திலிருக்கும் ஐ டி சி பீரில் அவர்களால் எதிர்க்கப்பட்டிருக்கிறது விசாலம் எ 1, ரூ 1, ப 38 6

துண்டு 8

காணியின பெயர் கட்டுபெடலுக்கலான விபரம் 3 தந்தித் தூண்கள், ரோடே, ஒரு கக்கூச், தண்ணீர் தாங்கி, இரண்டு கிணறுகள், போற்றிகோ உடைய ஒடுபோடப்பட்ட கல்லால் கட்டப்பட்ட பங்களாவும், சிறு பறறைகள் உள்ள பள்ளக் காணித் தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி ஜே எச் பீரில், நிவர்சைட், கட்டுபெட, மொறடூவ, மொல்பே ரோடே 11 ம இலக்கத்திலிருக்கும் ஐ டி சி பீரில் அவர்களால் எதிர்க்கப்பட்டிருக்கிறது விசாலம் எ 6, ரூ. 1, ப 12 4.

துண்டு 9

காணியின பெயர் கட்டுபெடலுக்கலான விபரம் ஒலையால் வேயப்பட்ட வீடும், ஒடுபோடப்பட்ட வீடும், பறறைகள் உள்ள தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் செல்வி சி பீரில், "எரின வில்லா", டயத்தலாவ, செல்வி எ பீரில், செல்வி எவ பீரில், இல 34, சேடிக்குறாவ அவெனியூ, ஸ்ரீமதி டபிளியு எஸ் ஜே எம் நணமுனி, டனவகநத் எஸ்ரேற, வெலிவேரிய விசாலம் எ 17, ரூ 1, ப 06 7

துண்டு 10

காணியின பெயர் கற்றுபெடலுக்கலான விபரம் 3 தந்தித் தூண்கள் உள்ள ரோடே உரிமை கேட்பவரின் பெயர் செல்வி சி பீரில், "எரின வில்லா", டயத்தலாவ, செல்வி எ பீரில், செல்வி எவ பீரில், செல்வி எப் பீரில், இல 34, சேடிக்குறாவ அவெனியூ, பொறல்லை, ஸ்ரீமதி டபிளியு எஸ் ஜே எம் நணமுனி, டனவகநத் எஸ்ரேற, வெலிவேரிய விசாலம் எ 0, ரூ 0, ப 20 8

துண்டு 11

காணியின பெயர் கற்றுபெடலுக்கலான விபரம் 16 கஜு மரங்கள் உள்ள சேனைத் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் செல்வி சி பீரில், "எரின வில்லா", டயத்தலாவ, செல்வி எ பீரில், செல்வி எப் பீரில், செல்வி எவ பீரில், இல 34, சேடிக்குறாவ அவெனியூ, பொறல்லை, ஸ்ரீமதி டபிளியு எஸ் ஜே எம் நணமுனி, டனவகநத் எஸ்ரேற, வெலிவேரிய விசாலம் எ 0, ரூ 1, ப 14 1

துண்டு 12

காணியின பெயர் கற்றுபெடலுக்கலான விபரம் 64 ரப்பா மரங்கள் உள்ள ரப்பாத் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் எச் வி தாமதாச, எச் வி மகிந்தபால், எச். வி அமிததா, கே வி கமலவனசா இவர்கள் எல்லாருடைய விவசாய C/O புகுசி கிங்கோ மிதாலை, இல 213, மெயின் வீதி, பெற்றா. விசாலம் எ 3, ரூ 3, ப 30 4.

துண்டு 13

காணியின பெயர் கற்றுபெடலுக்கலான விபரம் ஒலையால் வேயப்பட்ட இரு கல் வீட்டின் பகுதிகள் உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் எச் சாலில் பொன்னு, இல. 33, மொல்பே, மொறடூவ விசாலம் எ 0, ரூ 1, ப 11 4.

துண்டு 14

காணியின பெயர் கற்றுபெடலுக்கலான, வரிமதிப்பு இல. 143/9 ன பகுதி, கற்றுபெட, பிறோடே விபரம் சேனை உரிமை கேட்பவரின் பெயர் கற்றுபெட மில்ல விமிட்டெட், மொறடூவ அதிபர் பி எஸ் ரெட்டறிக் கோ விசாலம் எ 0, ரூ. 0, ப 01 6.

துண்டு 15

காணியின பெயர் கற்றுபெடலுக்கலான, வரிமதிப்பு இல 143/9 ன பகுதி, கற்றுபெட, பிறோடே. விபரம் சேனை உரிமை கேட்பவரின் பெயர் கற்றுபெட மில்ல விமிட்டெட், மொறடூவ அதிபர் பி எஸ் ரெட்டறிக் கோ. விசாலம் எ 0, ரூ 0, ப 01 7.

துண்டு 16

காணியின பெயர் கற்றுபெடலுக்கலான, வரிமதிப்பு இல 139/9 ன பகுதி, கற்றுபெட, பிறோடே விபரம் 19 ரப்பா-மரங்கள் உள்ள, ரப்பாத் தோட்டம். உரிமை கேட்பவரின் பெயர் : எச். சாலில் பொன்னு, இல 33, மொல்பே, மொறடூவ விசாலம் எ 0, ரூ. 0, ப 23 3

துண்டு 17.

காணியின பெயர் கற்றுபெடலுக்கலான, வரிமதிப்பு இல 139/1-5 139 ன பகுதியும், கற்றுபெட, பிறோடே விபரம் 44 தென்னை மரங்களும், ஒலையால் வேயப்பட்ட கல்வீடும், கல்லால் கட்டப்பட்ட; அத்திவாரமும், ஒலையால் வேயப்பட்டும் மண்ணால் கட்டப்பட்டிருக்கின்ற வீடும்; கிணறும் உள்ள ரப்பாத் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் எச் சாலில் பொன்னு, இல 33, மொல்பே, மொறடூவ விசாலம் எ 2, ரூ. 1, ப 07 9

துண்டு 18

காணியின பெயர் கற்றுபெடலுக்கலான, வரிமதிப்பு இல 143, 143/1-2, கற்றுபெட, பிறோடே விபரம் ஒலையால் வேயப்பட்டும், கல்லால் கட்டப்பட்ட வீடு, பூக்க அடிகளும் அறையும் னரேறும், கக்கூசும் உள்ள ரப்பாத் தோட்டம் உரிமையாளரின் பெயர் எச் வி தாமதாச, எச் வி மகிந்தபால், எச். வி அமிததா, எச் வி கமலவனசா இவர்கள் எல்லோரும் 213, மெயின் வீதி, பெற்றாவிருப்பவர்கள் விசாலம் எ 4, ரூ 2, ப. 19 2.

துண்டு 19.

காணியின பெயர் கற்றுபெடலுக்கலான, வரிமதிப்பு இல 143, 143/1-2, கற்றுபெட, பிறோடே விபரம் 2 தந்தித் தூண்கள் உள்ள ரோடே உரிமை கேட்பவரின் பெயர் செல்வி சி பீரில், "எரின வில்லா", டயத்தலாவ, செல்வி எ பீரில், செல்வி எப் பீரில், இல 34, சேடி-குறாவ அவெனியூ, பொறல்லை. விசாலம் எ 0, ரூ 0, ப 15 1

துண்டு 20.

காணியின பெயர் கற்றுபெடலுக்கலான, வரிமதிப்பு இல 145 ன பகுதி, கற்றுபெட, பிறோடே. விபரம் பறறைகள் உள்ள தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் செல்வி சி பீரில், "எரின வில்லா", டயத்தலாவ, செல்வி எ பீரில், செல்வி எப் பீரில், இல 34, சேடிக்குறாவ அவெனியூ, பொறல்லை விசாலம் எ 3, ரூ 0, ப. 14 5.

துண்டு 21

காணியின பெயர் கற்றுபெடலுக்கலான, வரிமதிப்பு இல 145 ன பகுதி, கற்றுபெட, பிறோடே. விபரம் ஒற்றடிப்பாறை உரிமை கேட்பவரின் பெயர் செல்வி சி பீரில், "எரின வில்லா", டயத்தலாவ, செல்வி எ பீரில், செல்வி எப் பீரில், இல 34, சேடிக்குறாவ அவெனியூ, பொறல்லை விசாலம் எ 0, ரூ 0, ப. 07 4.

துண்டு : 22.

காணியின் பெயர் : கற்றுபெடமூக்கலான, வரிமதிப்பு இல. 245 ன பகுதி, கற்றுபெட, பிளேட்டோ.

விபரம் பற்றைகள் உள்ள தென்னந் தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் : செல்வி. ரி. பீரில் " எரின விலலா ", டயத்தலாவை, செல்வி. ஏ பீரில், செல்வி. ஏப் பீரில், இல 34, சேடிருறாவ அவெனியூ, பொறலல்

விசாலம் : ஏ 0, றா. 2, ப 31 7.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1955 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 11 ந் தேதி காலை 9.30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்துமாடியும் அக் காணியில் அவர்களுகளுள் உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 5 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஆ சி நவரடணராசா,
உதவி அரசாட்சி ஏசனரு.

கொழும்புக் கச்சேரி,
1955 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 20 ந் உ.

LB 728 (1)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமுள்ள அறிவித்தல்

ஒரு பிரங்கத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறாக்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

காணியிருக்கும் இடம் மஹ கோனதுவ கிராமம் (விலேஜ), பாணதுறை தொட்டமுனை, கருத்தறை டிஸ்திரிக். பிரதமபடத்து இல. A 2,844

துண்டு : 1.

காணியின் பெயர் : ஹெதவகஹலந்த ;

விபரம் ரப்பர் 40 வயது இதில் இருக்கும் வகைகள் . 6 எக்காலம் இருக்கமுடியும் கெட்டுமானம், 1 கிணறும், 1 காணில் ஓர் பகுதியும், சொந்தக்காரர் (1) ஸ்ரீ டி. ஏ. பி கஹவிட்ட, நாகஹகெல் தோட்டம், கொலவத்தை, (2) ஸ்ரீ டி. வரி. ஆர் குணவாதன, மஹ கோனதுவ, (3) ஸ்ரீ டி. எல். ஜே கஹவிட்ட, டிப்பாட்டமெண்ட ஒப் மெடிக்கல் அண்ட செனிட்டு சோலிஸ், கொழும்பு, (4) ஸ்ரீமதி. சைமன் கஹவிட்ட, (5) டி. எல். வரி. கஹவிட்ட இருவரும் ஹோரகொல்ல, மாரலிஸ், (6) ஸ்ரீ டி. டபளியு ஆர் கஹவிட்ட, பம்பலபிட்டிய, (7) ஸ்ரீமதி சி எ டபளியு பெரேரா, டல்பிட்டிய, வாதுவ, (8) ஸ்ரீமதி மொஹாடிகே ஜேன நோனா, (9) ஸ்ரீமதி இலைப்பெறும் ஆராச்சிகே சைமன் அப்புறாமி, (10) ஸ்ரீ கஹவிட்டே சைமன் அப்புறாமி, (11) ஸ்ரீமதி கஹவிட்டே சாலி நோனா, (12) ஸ்ரீமதி கஹவிட்டே ஜொல்லின் நோனா எல்லோரும் மஹகொனதுவ ;

விசாலம் . ஏ 2, றா 0, ப 31 9.

துண்டு : 2

காணியின் பெயர் : ஹெடகஹலந்த ;

விபரம் ரப்பர் 40 வயது ; இருக்கும் வகைகள் : 3 எப்போதும் இருக்கும் கட்டுமானம், 1 காணில் ஓர் பகுதி, சொந்தக்காரர் (1) ஸ்ரீ டி. ஏ. பி கஹவிட்ட, நாகஹகெல் தொட்டம், கொலவத்தை, (2) ஸ்ரீ டி. வரி ஆர் குணவாதன, மஹ கொனதுவ, (3) ஸ்ரீ டி. எல் ஜே கஹவிட்ட, டிப்பாட்டமெண்ட ஒப் மெடிக்கல் அண்ட செனிட்டு சோலிஸ், கொழும்பு, (4) ஸ்ரீமதி சைமன் கஹவிட்ட, (5) டி. எல் வரி கஹவிட்ட இருவரும் ஹோரகொல்ல, மாரலிஸ், (6) ஸ்ரீ டி. டபளியு ஆர் கஹவிட்ட, பம்பலபிட்டிய, (7) ஸ்ரீமதி சி எ டபளியு பெரேரா, டல்பிட்டிய, வாதுவ, (8) ஸ்ரீமதி மொஹாடிகே ஜேன நோனா, (9) ஸ்ரீ இலைப்பெறும் ஆராச்சிகே சைமன் அப்புறாமி, (10) ஸ்ரீ கஹவிட்டே சைமன் அப்புறாமி, (11) ஸ்ரீமதி கஹவிட்டே சாலி நோனா, (12) ஸ்ரீமதி கஹவிட்டே ஜொல்லின் நோனா எல்லோரும் மஹகொனதுவ ;

விசாலம் . ஏ 1, றா 0, ப. 1 4

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1955 ம் ஆண்டு ஆடி மாதம் 5 ந் தேதி முற்பகல் 10 மணிக்கு கருத்தறைக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்துமாடியும் அக் காணியில் அவர்களுகளுள் உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு ஜூலை மாதம் 11 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

ஆ எல் பாலசூரிய,
டிஸ்திரிக் அறி உதவி அரசாட்சி ஏசனரு

கருத்தறைக் கச்சேரி,
1955 ம் ஆண்டு வைகாசிமீ 12 ந் உ.

முற்றான தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டம் எனனும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னா சொல்லப்படும் காணியை, அஃதாவது —

பிரதமபடத்து இல. A 1,284. குறிச்சி—முற்றான துண்டு 1.

காணியின் பெயர் . பூலாபாங்க் ;

விபரம் . தேயிலையும் இரண்டு வரப்புமுள்ள வெண்ணிலமும் உள்ள தோட்டம்

உரித்தாளரின் பெயர் ஹற்றான தேயிலை கம்பெனி (ஏசுனடல் . ஸ்டீஹெஜஸ் அன கோ) ;

விசாலம் . ஏ 2, றா 1, ப. 13

எடுத்துக்கொள்வதற்கான எத்தனாசெய்யும்படி காலி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறாக்கள எனப்பதை 6 ம் பிரிவின் படி வேண்டிய பிரகாரம் நான இத்தனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியக்காரர்மூலமாய் 1955 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 8 ந் திகதியிலென்று காலை 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் என் முனப்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவ்வடந்தைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

டபிளியு பத்திரன்,
உதவி அரசாட்சி ஏசனரு.

கண்டிக் கச்சேரி,
1955 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 21 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமுள்ள அறிவித்தல்

ஒரு பிரங்கத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறாக்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

காணியின் பெயர் . ஹோலிஹூட் தோட்டம் பிரதம படம் 2,231 துண்டு இல 1

இருப்பு ம் மத்திய மாகாணம், றுவரெலியா டிஸ்திரிக், கொத்தமலைப் பி. கா அ யின் பகுதி, தலவாக்கொல்லை (பகுதி) கிராமத் தலைமைக் காரண பிரிவு, தலவாக்கொலைக் கிராமம்,

பரப்பு ஏ. 1, றா 1, ப0 07

விபரம் . 70 வருட தேயிலை கொண்டது ,

உரித்தாளர் த் திலோன டி பிளான ரேஷனல் கோ. லிமிற்றெர்பல தோட்டம், றுவரெலியா.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1955 ம் ஆண்டு ஜூலை மாதம் 25 ந் திகதி, காலை 10 மணிக்கு றுவரெலியா கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்துமாடியும் அக்காணியில் அவர்களுகளுள் உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு ஜூலை மாதம் 11 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

ஜெ சேரகிங்க,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரு

றுவரெலியா கச்சேரி,
1955 ம் ஆண்டு மேமீ 4 ந் உ.

இல LD 1241

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவினாபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்கையும் (திருத்தம்) சட்டத்தின்படியும் அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

காணியின் பெயர் : கல்கொடடுவோரை, 1 ம, 2 ம இலக்க துண்டுகள், கல்கொடடுவாய்த, 3 முதல் 6 ம இலக்க துண்டுகள், ஆரம்பபடுத்தின இலக்கம் A 2,219

விசாலம் . ஏ 0, ரூ 3, ப. 10 4

இருப்பு சித்தனபே கிராமம், கண்ணகி கோழை, உட்கோடடுவோரைட்டி கா அ யின் பெரும்பகுடி, துவரெலியா மாவட்டப்பகுதி, மத்திய மாகாணம்

விபரம் 1 ம, 2 ம இல துண்டுகள் வாயக்காலின் பாகத்தைக் கொண்ட சேனை, 3 ம இல துண்டு 30 வருட தேயிலையும், வாயக்கால், கல்வேலி ஆகியவற்றின் பாகங்களைக் கொண்ட சேனையும், 4 ம இல துண்டு . கிரவீலியா மரம் ஒன்று, 10 வருட பலாமரம் ஒன்று, வாயக்காலின் பாகம் ஆகியவற்றைக் கொண்ட தோட்டம், 5 ம இல துண்டு 15 வருட சித்தன மரங்கள் 3, 20 வருட கமுரு மரங்கள் 6, வாயக்காலின் பாகம் ஆகியவற்றைக் கொண்ட 40 வருட தேயிலை, 6 ம இல துண்டு 40 வருட பலாமரம் 1, சித்தன மரங்கள் 2, 10 வருடம், 30 வருட கமுரு மரங்கள் 4, வாயக்காலின் பாகம் ஆகியவற்றைக் கொண்ட 40 வருட தேயிலை

உரித்தாளர் . துண்டு இல 1 சித்தனபே மடமுருகெதர சைவரி, பள்ளபோவள, (கண்டி தலதா மாளிகாவ இராச சேவைக்குக் கட்டுபட்டது), துண்டு இல 2 ஜே வளகெதர, தர்மராஜக் கலுவாரி, கண்டி, (கண்டி தலதா மாளிகாவ இராச சேவைக்குக் கட்டுபட்டது), துண்டு இல 3 சித்தனபே மடமுருகெதர பினதேவையா, பள்ளபோவள, (கண்டி தலதா மாளிகாவ இராச சேவைக்குக் கட்டுபட்டது), துண்டு இல 4 ஜயசிங்கு தேவையலாகே சைமன, பள்ளபோவள, (கண்டி தலதா மாளிகாவ இராச சேவைக்குக் கட்டுபட்டது), துண்டு இல 5 ஜயசிங்கு தேவையலாகே அபுயா, பள்ளபோவள, (கண்டி தலதா மாளிகாவ இராச சேவைக்குக் கட்டுபட்டது), துண்டு இல 6 சித்தனபே மடமுருகெதர பினதேவையா, பள்ளபோவள, (கண்டி தலதா மாளிகாவ இராச சேவைக்குக் கட்டுபட்டது)

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1955 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 26 ந தேதி முதற்க்க 10 மணிகளுக்கு ஹங்காண்ட விடுதி இலத்தலி எனமுன்பாக வெளிப்படுத்தப்படும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கொண்டுகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 10 ந தேதிக்கு முன்னா எழுத்தில் இணைப் பிரதிகளாக எண்களுக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

சி ஜே சேரகிண்டி,

மாகாண அரசாட்சி ஏசுண்டு.

துவரெலியா கச்சேரி,

1955 ம ஆண்டு (மே) வைகாசிமீ 16 ந உ.

தயவுசெய்து இலையிடக் கடிதம் வரைவோ குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும் 754 L P 16/LD 7478

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவினாபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் திருத்தத்தின்படி அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

இணை இலக்கம் 2, இ கி ப இல. 232 கிராமம்—யாக்கலமுல்ல துண்டு . 15.

காணியின் பெயர் யாக்கலமுல்லமாகமயா

விபரம் கட்டிடம் உள்ள கிணற்றுடன் சோந்த நெற்காணி

உரித்தாளியின் பெயர் தேமரத்தின, பிரானசிலாக, ருணுவைர் வீரக்கடியா, கட்டிடம் உள்ள கிணற்று வலஸ்முல்ல கிராமம் சங்கத்தால் கட்டப்பட்டது

விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 4

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1955 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 15 ந தேதி பிற்பகல் 1 30 மணிக்

வீரக்கடியாவிலிருக்கும் வலஸ்முல்ல கி ச கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கொண்டுகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 8 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எண்களுக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஜே ஜே இராசநாயகம்,

கூட்டு உதவி அரசாட்சி ஏசுண்டு

அம்பாந்தோட்டைக் கச்சேரி,

1955 ம ஆண்டு (மே) வைகாசிமீ 17 ந உ.

LR 1382/J/LLD/377/53.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவினாபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

கிராமம் : பளுக்கண்டவெவ, வி பி 1,424.

துண்டு 1.

காணியின் பெயர் பளுக்கண்டவெவ-வெவ;

விபரம் : நெல்வயல்,

உரிமைகேட்பவர் பெயர் : சமற்கேசோபு பன்னிக்கிய, குடாகலென் பினடுவெவ,

விசாலம் ஏ 0, ரூ 1, ப 21.

துண்டு 2

காணியின் பெயர் —

விபரம் . வாயக்கால்,

உரிமைகேட்பவர் பெயர் : சமற்கேசோபு பன்னிக்கிய, குடாகலென் பினடுவெவ,

விசாலம் ஏ 0, ரூ 0, ப 24

துண்டு 3

காணியின் பெயர் —

விபரம் . அணைக்கட்டு,

உரிமைகேட்பவர் பெயர் : சமற்கேசோபு பன்னிக்கிய, குடாகலென் பினடுவெவ,

விசாலம் ஏ 0, ரூ 1, ப 12

துண்டு 4.

காணியின் பெயர் . பளுக்கண்டவெவ வெவ,

விபரம் நெல்வயல்,

உரிமைகேட்பவர் பெயர் . சமற்கேசோபு பன்னிக்கிய, குடாகலென் பினடுவெவ,

விசாலம் ஏ 0, ரூ 1, ப 07

துண்டு 5

காணியின் பெயர் . பளுக்கண்டவெவ வெவ,,

விபரம் நெல்வயல்,

உரிமைகேட்பவர் பெயர் சமற்கேசோபு பன்னிக்கிய, குடாகலென் பினடுவெவ,

விசாலம் ஏ 0, ரூ 0, ப 29

துண்டு : 6.

காணியின் பெயர் . —

விபரம் வாயக்கால்,

உரிமைகேட்பவர் பெயர் : சமற்கேசோபு பன்னிக்கிய, குடாகலென் பினடுவெவ,

விசாலம் ஏ 0, ரூ 0, ப 07

துண்டு 7

காணியின் பெயர் . —

விபரம் . அணைக்கட்டு,

உரித்துக்கேட்பவர் பெயர் சமற்கேசோபு பன்னிக்கிய, குடாகலென் பினடுவெவ,

விசாலம் ஏ 0, ரூ 0, ப 12

துண்டு 8

காணியின் பெயர் பளுக்கண்டவெவ வெவ;

விபரம் நெல்வயல்,

உரித்துக்கேட்பவர் பெயர் சமற்கேசோபு பன்னிக்கிய, குடாகலென் பினடுவெவ,

விசாலம் ஏ 0, ரூ 0, ப 5

துண்டு 9

காணியின பெயர். கதுறுக்காடும்,
விபரம் திறந்த பிரயோசனமற்ற பூமி,
உரிமைகேட்பவா பெயர் சமதற்கே சோபன பன்னிக்கிய, குடாகலென
பின்னூவெவ,

விசாலம். ஏ 0, றா 0, ப 09

துண்டு 10

காணியின பெயர்: —
விபரம்: குளத்தின அணைக்கட்டு (கட்டுதற்குமுன் பிரயோசனமற்ற
பூமி);
உரிமைகேட்பவா பெயர் சமதற்கே சோபன பன்னிக்கிய, குடாகலென
பின்னூவெவ,

விசாலம். ஏ. 0, றா 0, ப 9

துண்டு 11

காணியின பெயர்: —
விபரம். வாயக்கால (கட்டுதற்குமுன் பிரயோசனமற்ற பூமி);
உரிமைகேட்பவா பெயர் சமதற்கே சோபன பன்னிக்கிய, குடாகலென
பின்னூவெவ;

விசாலம்: ஏ 0, றா 0, ப 1

துண்டு 12

காணியின பெயர்: —
விபரம். வாயக்கால கட்டுதற்குமுன் பிரயோசனமற்ற பூமி;
உரிமைகேட்பவா பெயர் சமதற்கே சோபன பன்னிக்கிய, குடாகலென
பின்னூவெவ,

விசாலம். ஏ. 0, றா 0, ப 3

துண்டு 13.

காணியின பெயர்: —
விபரம். குளத்தின அணைக்கட்டு (கட்டுவதற்குமுன் பிரயோசனமற்ற
பூமி);
உரிமைகேட்பவா பெயர் சமதற்கே சோபன பன்னிக்கிய, குடாகலென
பின்னூவெவ;

விசாலம். ஏ 0, றா 0, ப. 21.

துண்டு 14.

காணியின பெயர்: கதுறுக்காடும்;
விபரம். திறந்த பிரயோசனமற்ற பூமி 3 கிரூக்குக் கொட்டில்களையும்,
3 கிரூக்குக் கொட்டில்களின் பாக்களையும் கொண்டது;
உரிமைகேட்பவரின் பெயர்: சமதற்கே சோபன பன்னிக்கிய, குடா
கலென பின்னூவெவ;

விசாலம். ஏ 4, றா 2, ப. 16.

துண்டு 15

காணியின பெயர்: —
விபரம் வண்டிக் காலத்தி (திறந்த பூமி பாதைபோதற்குமுன்);
உரிமைகேட்பவரின் பெயர். சமதற்கே சோபன பன்னிக்கிய, குடா
கலென பின்னூவெவ,

விசாலம்: ஏ 0, றா 1, ப 0.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது
முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக
1955 ம் ஆண்டு ஜூலை மாதம் 19 ன் தேதி காலை 10 மணிகளுக்கு கல்வி
மிதுவெவ செக்கியூட்டி பங்களிவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்
படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும்
குறித்த காணியை எடுத்தற்கான நடைமுறை அலுவல்களின்
கோரிக்கைகளின் விபரங்களையும், நடைமுறை தொகையையும், அத
தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு ஜூலை மாதம்
12 ன் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்க
சுமபடியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

றேன ரியிட,
மாகாண அரசா. சி ஏசன்

அறுபதுபுரக கச்சேரி,
1955 ம் ஆண்டு மே 12 ந் உ.

LR 1306

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின
படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற்
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரிக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை
எடுத்தற்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம்
ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம்
உட்பிரிவினபடியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற்
(திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளும்படி காரியம் பிரம் —

வி பி 1,432 கிராமம்—பகலுக்கெடுப

துண்டு 1

காணியின பெயர். டம்பகஹவத்த.
விபரம் தென்னந் தோட்டம்
உரித்தாளியின பெயர் சந்தகே கேந்தா, பகலுக்கெடுப கிராமத்
தவா

விசாலம். ஏ 0 றா 0 ப 21 5

துண்டு 2

காணியின பெயர் செறுகஹவத்த
விபரம் தோட்டம்
உரித்தாளியின பெயர் பையகே புகூசி, பஹல டிக்கெவெவ கிராமத்தவா
விசாலம் ஏ 0 றா 0 ப 30 6

துண்டு 3

காணியின பெயர் செறுகஹவத்த
விபரம் வாயக்கால
உரித்தாளியின பெயர் பையகே புகூசி, பஹல டிக்கெவெவ, கிராமத்தவா
விசாலம் ஏ 0 றா 0 ப 21

துண்டு 4

காணியின பெயர் செறுகஹவத்த
விபரம் குளத்தின அணைக்கட்டு
உரித்தாளியின பெயர் பையகே புகூசி, பஹல டிக்கெவெவ, கிராமத்தவா
விசாலம். ஏ 0 றா 0 ப 37 3

துண்டு 5.

காணியின பெயர் செறுகஹவத்த
விபரம் தோட்டம்
உரித்தாளியின பெயர் பையகே புகூசி, பஹல டிக்கெவெவ கிராமத்தவா
உரித்தாளியின பெயர் ஏ 0 றா 0 ப 32 8

துண்டு 6

காணியின பெயர்: ஹல்மில்லகஹவத்த, சியம்பலகஹவத்த
விபரம் தோட்டம்
உரித்தாளியின பெயர் கனித்தகே கதிராவேல் பன்னிக்கிய, பஹல
டிக்கெவெவ கிராமத்தவா
உரித்தாளியின பெயர். ஏ 0. றா 0 ப 7

துண்டு 7

காணியின பெயர் ஹல்மில்லகஹவத்த, சியம்பலகஹவத்த
விபரம். குளத்தின அணைக்கட்டு
உரித்தாளியின பெயர் கனித்தகே கதிராவேல் பன்னிக்கிய, பஹல
டிக்கெவெவ கிராமத்தவா
விசாலம்: ஏ 0. றா 0 ப. 03

துண்டு 8.

காணியின பெயர்: கிரண்டகஹவத்த
விபரம் தோட்டம்
உரித்தாளியின பெயர் கக்கே ரிக்கிரா, பஹல டிக்கெவெவ கிராமத்
தவா
விசாலம். ஏ. 0. றா 0 ப 1.

துண்டு 9.

காணியின பெயர். வெலுங்கஹவத்த.
விபரம் தோட்டம்
உரித்தாளியின பெயர் கதிராகே சுத்த, பஹல டிக்கெவெவ கிராமத்
தவா
விசாலம். ஏ. 0 றா 0 ப 39 8

துண்டு 10

காணியின பெயர் வீரண்டகஹவத்த
விபரம் தோட்டம்
உரித்தாளியின பெயர். கக்கே ரிக்கிரா, பஹல டிக்கெவெவ கிராமத்
தவா
விசாலம். ஏ 0 றா 0 ப 5 4

துண்டு 11.

காணியின பெயர். வெலுங்கஹவத்த.
விபரம்: வாயக்கால
உரித்தாளியின பெயர் கதிராகே சுத்த, பஹல டிக்கெவெவ கிராமத்
தவா
விசாலம். ஏ 0 றா 0 ப 18 6.

துண்டு 12

காணியின பெயர் வெலுங்கஹவத்த
விபரம்: குளத்தின அணைக்கட்டு
உரித்தாளியின பெயர்: கதிராகே சுத்த, பஹல டிக்கெவெவ கிராமத்
தவா.
விசாலம்: ஏ 0 றா. 0. ப 15.

துண்டு 13

காணியின் பெயர் விசுவநாதன்
விபரம் குளத்தின் அணைக்கட்டு
உரித்தாரின் பெயர் மெனக்கே டி.கி.யா, பஹல டிக்வேவ
கிராமத்தவர்
விசாலம் எ 0 ரு 0 ப 214

துண்டு 14

காணியின் பெயர் வெண்கண்ணன்
விபரம் குளத்தின் அணைக்கட்டு
உரித்தாரின் பெயர் கதிரவேல பன்னிக்கிய, பஹல டிக்வேவ
கிராமத்தவர்
விசாலம் எ 0 ரு 0 ப 51

துண்டு 15

காணியின் பெயர் விசுவநாதன்
விபரம் தோட்டம்
உரித்தாரின் பெயர் மெனக்கே டி.கி.யா, பஹல டிக்வேவ
கிராமத்தவர்
விசாலம் எ 0 ரு 0 ப 244

துண்டு 16

காணியின் பெயர் பழகணக்காரை
விபரம் நெல்வயல்
உரித்தாரின் பெயர் கெய்தநதகே மலலி, சமுபகே டி.கி.யா,
பெயரகே செமபுர, கெய்தநதகே கதிரா, கவலாகே புஞ்சா, பெயரகே
புஞ்சாதி கப்பலாகே வேலா, எல்லோரும் பஹல டிக்வேவ
கிராமத்தினர்
விசாலம் எ 1 ரு 2 ப 28

துண்டு 17

காணியின் பெயர் புருளிடம்
விபரம் நெல்வயல்
உரித்தாரின் பெயர் கதிரவேல பன்னிக்கிய, பஹல டிக்வேவ,
கலென்பினடுனு வெவ
விசாலம் எ 0 ரு 1 ப 2

துண்டு 18

காணியின் பெயர் புருளிடம்
விபரம் குளத்தின் அணைக்கட்டு
உரித்தாரின் பெயர் கதிரவேல பன்னிக்கிய, பஹல டிக்வேவ,
கலென்பினடுனு வெவ
விசாலம் எ 0 ரு 1 ப 4

துண்டு 19

காணியின் பெயர் புருளிடம்.
விபரம் வாயக்கால்
உரித்தாரின் பெயர் கதிரவேல பன்னிக்கிய, பஹல டிக்வேவ,
கலென்பினடுனு வெவ
விசாலம் எ 0 ரு 1 ப 13

துண்டு 20

காணியின் பெயர் புருளிடம்
விபரம் நெல்வயல்
உரித்தாரின் பெயர் கதிரவேல பன்னிக்கிய, பஹல டிக்வேவ,
கலென்பினடுனு வெவ
விசாலம் எ 0 ரு 0 ப 26

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1955 ம் ஆண்டு ஜூலை மாதம் 19 ந்தேதி காலை 10 மணிக்கு கல்லிம்பித்துவெவ சேக்கிழை பங்களாவில் என்முன்பாக வெளிப்படுத்தும் படிபடி அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடனடைகளை தன்மையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நடைமுறை அலாக்களை கோரிக்கைகளின் விபரங்களையும், நடைமுறை தொகையையும், அத் தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு ஜூலை மாதம் 12 ந்தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படிபடி இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ரேன் ரிமிட்,
மாகாண அரசாட்சி ஏசனடு

அனுராதபுரக கச்சேரி,
1955 ம் ஆண்டு மே 12 ந்தேதி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படியும் 1951 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் திருத்தத்தின்படி அறிவித்தல்

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கிறேன்

எடுத்தறகொண்டிருக்கும் காணியின் விபரம் —

கடைசிக் கிராமப்படம் 317 ன், அனுபந்தம் 3 கிராமம்—வெறலுப்பெ,
இரத்தினபுரி நகரசபை எல்லைக்குள், குருநிறி கோறன்,
இரத்தினபுரி டிஸ்திரிக்

துண்டு 212

காணியின் பெயர் வரிப்பண இலக்கம் 9 உள்ள காணியின் ஒரு பகுதி
உரிமையாளரின் பெயர் த சபிரகாம நப்பர், தேயிலை கோ, இலங்கை, விமீட்டெட், பாமகாடின பிரிவு, இரத்தினபுரி, என்னுடைய ஜே எம் நெடுமுடிசன் அன கோ, கொழும்பு
விசாலம் எ 0, ரு 0, ப 37

துண்டு 213

காணியின் பெயர் வரிப்பண இலக்கம் 9 உள்ள காணியின் ஒரு பகுதி
உரிமையாளரின் பெயர் மேற்கூறியபடி.
விசாலம் எ 0, ரு. 3, ப. 39 5.

துண்டு 214

காணியின் பெயர் வரிப்பண இலக்கம் 9 உள்ள காணியின் ஒரு பகுதி
உரிமையாளரின் பெயர் மேற்கூறியபடி.
விசாலம் எ 0, ரு. 0, ப 31 9.

துண்டு 215

காணியின் பெயர் வரிப்பண இலக்கம் 9 உள்ள காணியின் ஒரு பகுதி
உரிமையாளரின் பெயர் மேற்கூறியபடி.
விசாலம் : எ 62, ரு. 0, ப 6 2.

பிரதமப்படம் 703. கிராமம்—வெறலுப்பெ, இரத்தினபுரி நகரசபை, எல்லைக்குள், குருநிறி கோறன், இரத்தினபுரி டிஸ்திரிக்,

துண்டு 7.

காணியின் பெயர் கல்கடுவா தோட்டம், வரிப்பண இலக்கம் 9 ன் ஒரு பகுதி.
உரிமையாளரின் பெயர் த சபிரகாம நப்பர், தேயிலை கோ, இலங்கை விமீட்டெட், பாமகாடின பிரிவு, இரத்தினபுரி, என்னுடைய ஜே எம் நெடுமுடிசன் அன கோ, கொழும்பு
விசாலம் எ. 0, ரு 0, ப. 13 8.

துண்டு 8

காணியின் பெயர் கல்கடுவா தோட்டம், வரிப்பண இலக்கம் 9 ன் ஒரு பகுதி
உரிமையாளரின் பெயர் மேற்கூறியபடி.
விசாலம் எ. 0, ரு. 0, ப 06.

துண்டு 9

காணியின் பெயர் கல்கடுவா தோட்டம், வரிப்பண இலக்கம் 9 ன் ஒரு பகுதி
உரிமையாளரின் பெயர் மேற்கூறியபடி.
விசாலம் : எ 0, ரு 0, ப 2 2.

துண்டு 10.

காணியின் பெயர் கல்கடுவா தோட்டம், வரிப்பண இலக்கம் 9 ன் ஒரு பகுதி.
உரிமையாளரின் பெயர் மேற்கூறியபடி.
விசாலம் எ 0, ரு 0, ப. 6 0.

துண்டு 11.

காணியின் பெயர் கல்கடுவா தோட்டம், வரிப்பண இலக்கம் 9 ன் ஒரு பகுதி
விசாலம் எ 1, ரு 1, ப. 3 4

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1955 ம் ஆண்டு ஜூலை மாதம் 16 ந்தேதி முற்பகல் 10 மணிக்கு இரத்தினபுரி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும் படிபடி அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நடைமுறை அலாக்களை கோரிக்கைகளின் விபரங்களையும், நடைமுறை தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு ஜூலை மாதம் 12 ந்தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படிபடி இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

முககிய அறிவிப்பு—எடுத்தறகொண்டிருக்கும் காணிகளுக்கு உரிமைகொடுவோர் விசாரணையின்பொழுது அக்காணியின் சகல உறுதிகளையும் என்னிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

ரே யே. ஜி அமிரநாயகம்,
இரத்தினபுரி கச்சேரி, டிஸ்திரிக், உதவி அரசாட்சி ஏசனடு
1955 ம் ஆண்டு (மே) லங்காசிபீ 20 ந்தேதி

1876 ம ஆடு-தது காணி எடுத்தற சடத்தின 7 ம பிரிவின பிரகாரம் ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னா சொல்லப்படும் காணிகளை, அஃதாவது -

1955 ம ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் திகதி முற்பகல் 9.30 மணிகுரு, கலவான பிரிவுதிகாரியின காரியாலயத்தில்.

கடைசிக் கிராமப்படம் 254 ன அனுபந்தம் 1, வறதெல்கொட (பகுதி) கிராமம்—குக்குல கோறனை, இரத்தினபுரி டிஸ்திரிக் துண்டு : 430.

காணியின் பெயர் : நாகஹேண அல்லது தென்னேண. விபரம் : 14 நப்பா மரங்கன. உரிமையாளரின் பெயர் : டி. டி. முனிசிஹ, பாந்தியா, மத்தகம. விசாலம் : ஏ. 0, நூ. 1, ப. 39.3.

கடைசிக் கிராமப்படம் 254 B இன் அனுபந்தம் 1, வறதெல்கொட (பகுதி), கிராமம்—குக்குல கோறனை, இரத்தினபுரி டிஸ்திரிக்

துண்டு : 84. காணியின் பெயர் : கங்காட்டறவத்த. விபரம் : கமுகு, தென்னே முதலியன. உரிமையாளரின் பெயர் : என. ஏ. மத்தமஹாமி, ஜே டி. என. மலினை நோன, குக்குலகம, எம் எல். எம். ஹஸசன மரைக்கார், கரஹிற், பி. ஆர். லமசுறியடி, தெல்கொட. விசாலம் : ஏ. 0, நூ. 0, ப. 08 8.

துண்டு : 90. காணியின் பெயர் : எம்பில்லபிறறியவத்த. விபரம் : 2 பலா மரங்கன. உரிமையாளரின் பெயர் : பி. ஆர். ஜேமில ஜேனயா, பொறனு கொட. விசாலம் : ஏ. 0, நூ. 0, ப. 05.5.

கடைசிக் கிராமப்படம் 2570, மீப்பாகம் (பகுதி), கிராமம்—குக்குல கோறனை, இரத்தினபுரி துண்டு : 207. காணியின் பெயர் : கிரிவரனகெற்ற, கொடஜேனயாய. விபரம் : வெறும் நிலம். உரிமையாளரின் பெயர் : கே. பஞ்சி மகாத்மயா, மீப்பாகம். விசாலம் : ஏ. 0, நூ. 0, ப. 07.6.

துண்டு : 230. காணியின் பெயர் : நில்கலஜேன. விபரம் : வெறும் நிலம். உரிமையாளரின் பெயர் : ஜி. ஐ. ஜிமாரிஸ் அப்பஹாமி, கே. எல். டி. ஹென்றிக் அப்பஹாமி, மாலவன, பேறுவல, எச். எஸ். சானல் பொனானடோ, வரக்காபிறறிய, கஞத்தறை. விசாலம் : ஏ. 0, நூ. 0, ப. 15.5.

துண்டு : 232. காணியின் பெயர் : நில்கலஜேன. விபரம் : நப்பர் தோட்டம். உரிமையாளரின் பெயர் : டி. பி. கித்தலகொட, கொழும்பு. விசாலம் : ஏ. 0, நூ. 1, ப. 07.1.

கடைசிக் கிராமப்படம் 248, தபல்வரகந்த கிராமம்—குக்குல கோறனை, இரத்தினபுரி டிஸ்திரிக் துண்டு : 212. காணியின் பெயர் : டொடங்கஹாகுமபுற். விபரம் : நெல்வயல். உரிமையாளரின் பெயர் : ஒ. டி. எம். குணவர்தென பண்டார, ஒ. டி. எம். திலகரத்தின பண்டார, ஒ. டி. எம். டி.கிரி பண்டார, ஒ. டி. எம். பொடி பண்டார, ஆர். ஏ. சந்தனஹாமி, கலவான, டி. எம். டி.கிரி மகாத்மயா, கொலவத்த, கே. ஏ. பொடி அப்பஹாமி மாறபன. விசாலம் : ஏ. 0, நூ. 0, ப. 03.4.

துண்டு : 213. காணியின் பெயர் : அம்பகஹாகொடஜேன. விபரம் : தோட்டம். உரிமையாளரின் பெயர் : டி. எம். முதியானசே, டி.பி. டி. ஏ. சமர சிஹ, டி. எம். லமாஎற்றன, எச். எம். ஜயவாதன, என. ஜி சிற்வர்த்தனஹாமி, தபலசந்த, டி. எர் பிராமனஹாமி, கொல வத்த. விசாலம் : ஏ. 0, நூ. 0, ப. 13.5.

1955 ம ஆடு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 10 ந் திகதி, 1955. 9 30 மணிகுரு, கலவான பிரிவுதிகாரியின காரியாலயத்தில் கடைசிக் கிராமப்படம் 254 B ன அனுபந்தம் 1, வறதெல்கொட (பகுதி) கிராமம், குக்குல கோறனை, இரத்தினபுரி டிஸ்திரிக்

துண்டு : 73. காணியின் பெயர் : கொறகந்தமல்லவெல. விபரம் : வெறும் நிலம். உரிமையாளரின் பெயர் : என ஏ ஜேறத்தஹாமி, என ஏ பஞ்சி மகாத்மயா, என. ஏ. குணஹாமி, என ஏ பொடி மெனிக்கே, திகொட, ஆர் எல். பொடி அப்பஹாமி, ஜே என டி. மலினை நோன, என. எச். லொக்குஹாமி, என எச் டி.கிரி மகாத்மயா, வறதெல்கொட, என எச் கிரிமெனிக்கே, என. எச் பஞ்சிமெனிக்கே, கலவான, என. எச் டி.கிரிமெனிக்கே, பறறலியா, பேமாநந்த தேரோ, லெல்லோபிறறிய, என. எச் பொடி மெனிக்கே, என எச். பொடியப்பஹாமி, என. எச். சபரத்தின மெனிக்கே, என மெனிக்கே, வறதெல்கொட, என. எச். சேனரத்தின, தெல பொட, என எச். லொக்கு மெனிக்கே, கலவான, பி டி.கிரி மெனிக்கே, விலபொடகந்த, என எச் கிரிமுதியானசே, என எச் பஞ்சி மகாத்மயா, வறதெல்கொட, என. எச். ஹின மகாத்மயா, மீப்பாகம், என. கிரிமெனிக்கே, என. பினஹாமி, கலவான, என எம் டி.கிரி மகாத்மயா, என எம் பஞ்சிமெனிக்கே, என எம் முதலிஹாமி, என எம் டி.கிரி மெனிக்கே, மீப்பாகம், அற்றதலவி தேரோ, எலபாத, ஹென்றிக் சிஞ்ஜோ அல்லது ஜேமரத்தயா, கலவான, ஜி. டி. ஆர். வீரப்பெருமா, கொழும்பு, என எம் மத்தம மகாத்மய, என எம் ரத்தினஹாமி, என. எம். டி.கிரி மெனிக்கே, மீப்பாகம், என வி கிரிமுதியானசே, கலவான, என எல் டி.கிரி மகாத்மயா, வறதெல்கொட.

விசாலம் : ஏ. 0, நூ. 1, ப. 13.2. துண்டு : 75. காணியின் பெயர் : கொறகந்தமல்லவெல. விபரம் வெறும் நிலம். உரிமையாளரின் பெயர் : மேற்கூறியபடி விசாலம் : ஏ. 0, நூ. 0, ப. 24.4.

துண்டு : 76. காணியின் பெயர் : கொறகந்தமல்லவெல. விபரம் வெறும் நிலம். உரிமையாளரின் பெயர் : மேற்கூறியபடி. விசாலம் : ஏ. 0, நூ. 0, ப. 16.8

துண்டு : 99. காணியின் பெயர் : பெலியத்தலிலடெனியா. விபரம் வெறும் டெனியா. உரிமையாளரின் பெயர் : மேற்கூறியபடி. விசாலம் : ஏ. 0, நூ. 0, ப. 31.4

துண்டு : 100. காணியின் பெயர் : பெலியத்தலிலஜேன விபரம் : வெறும் நிலம். உரிமையாளரின் பெயர் : மேற்கூறியபடி. விசாலம் : ஏ. 0, நூ. 0, ப. 23 0

எடுத்தகுகொளவதற்கான எத்தனஞ செய்யும்படி காணி எடுத்துக் கொளவதைப்பற்றிய சட்டத்தினது 6 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம், நிர்வாக சபையின் ஆலோசனையின்படி, தேசாதிபதி எனக்குக் கட்டனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 7 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான இத்தால் பிரசித்தமாய விளம்பரஞ செய்கிறேன்

மேற்கூறித்த காணிகளுக்கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராலமாய மேலே தெரிவிக்கப்படாதே திமிலன்று முற்பகல் 9.30 மணிகுரு கலவனை பிரிவுதிகாரியின காரியாலயத்தில் எழுமுனப்பாக வெளிப்படடுத் தத்தமக்கு அக்காணி யிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவ்வுடந்தைகளுக்காயத்த தம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்கையும் சொல்லும் படி இத்தால் அவர்களுட்கறி கேட்டுக் கொள்ளப்படுகின்றது

யே யே ஜி அமிரநாயகம், உதவி அரசாட்சி அதிபர். இரத்தினபுரி டிஸ்திரிக்

இலக்கம் LR 2479-ந் 3789,

இரத்தினபுரிக் கச்சேரி, 1955 ம ஆடு (மே) வைகாசிமீ 18 ந் உ.

காணி மீட்டற சட்டம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்த சட்டம் 5 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணிமீட்டும் சட்டத்தின் நோக்கம் கருகாக இதன் அட்டவணைமில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால், காணி, காணி அபிவிருத்தி பதில மந்திரி விக்கர் கார்வின் வீரவர்தன ரத்தனாயக ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம் பிரிவினபடியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணிகாணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின்படியும் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசிக்க) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

விக்கர் ரத்தனாயக,
காணி, காணி அபிவிருத்தி பதில் மந்திரி

கொழும்பு,
1955 ம் ஆண்டு மே 27 ந் உ.

மந்திரி காரியாலய இலக்கம் J 54 L 190
காணிக் கொமிஷனர் இலக்கம் LRO/APL 3366
மட்டக்களப்புக் கச்சேரி இலக்கம் LD 3488

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,133 கிராமம்—கொடுவாமடு

துண்டு 1

காணியின் பெயர் பெரிய வெளிக்கண்டம், முனை நாளில் பெரிய வெளி என்று அழைக்கப்படும்
விபரம் நெல் வயல்.

உரித்தாளியின் பெயர்: சி. எஸ். பூபாலரடனம், பிறகடர், மட்டக்களப்பு, வை பீ. மகேசன், பிறகடர், செங்கலடி, என. பீ. மகேசன, சென்றல் வீதி, மட்டக்களப்பு

விசாலம் ஏ. 0 று. 0 ப. 37

துண்டு 2

காணியின் பெயர் பெரிய வெளிக்கண்டம், முனை நாளின் பெரிய வெளி என்று அழைக்கப்படும்.

விபரம்: நெல் வயல்.

உரித்தாளியின் பெயர்: சி. எஸ். பூபாலரடனம், பிறகடர், மட்டக்களப்பு, வை பீ. மகேசன், பிறகடர், செங்கலடி, என. பீ. மகேசன, சென்றல் வீதி, மட்டக்களப்பு

விசாலம் ஏ. 0 று. 1 ப. 1.

துண்டு 3

காணியின் பெயர் பெரிய வெளிக்கண்டம், முனை நாளில் பெரிய வெளி என்று அழைக்கப்படும்

விபரம் நெல் வயல்

உரித்தாளியின் பெயர்: சி. எஸ். பூபாலரடனம், பிறகடர், மட்டக்களப்பு, வை பீ. மகேசன், பிறகடர், செங்கலடி, என. பீ. மகேசன, சென்றல் வீதி, மட்டக்களப்பு.

விசாலம் ஏ. 0 று. 1 ப. 30

துண்டு 4.

காணியின் பெயர் பெரிய வெளிக்கண்டம், முனை நாளில் பெரிய வெளி என்று அழைக்கப்படும்
விபரம் நெல் வயல்.

உரித்தாளியின் பெயர்: சி. எஸ். பூபாலரடனம், பிறகடர், மட்டக்களப்பு, வை பீ. மகேசன், பிறகடர், செங்கலடி, என. பீ. மகேசன, சென்றல் வீதி, மட்டக்களப்பு.

விசாலம் ஏ. 3 று. 0 ப. 33.

துண்டு 5

காணியின் பெயர் பெரிய வெளிக்கண்டம், முனை நாளில் பெரிய வெளி என்று அழைக்கப்படும்
விபரம் நெல் வயல்

உரித்தாளியின் பெயர்: சி. எஸ். பூபாலரடனம், பிறகடர், மட்டக்களப்பு, வை பீ. மகேசன், பிறகடர், செங்கலடி, என. பீ. மகேசன, சென்றல் வீதி, மட்டக்களப்பு

விசாலம் 0 று. 0. ப. 21

துண்டு 6

காணியின் பெயர் பெரிய வெளிக்கண்டம், முனை நாளில் பெரிய வெளி என்று அழைக்கப்படும்.

விபரம் நெல் வயல்.

உரித்தாளியின் பெயர்: சி. எஸ். பூபாலரடனம், பிறகடர், மட்டக்களப்பு, வை பீ. மகேசன், பிறகடர், செங்கலடி, என. பீ. மகேசன, சென்றல் வீதி, மட்டக்களப்பு.

விசாலம் ஏ. 17 று. 0 ப. 33

துண்டு 7.

காணியின் பெயர் பெரிய வெளிக்கண்டம், முனை நாளில் பெரிய வெளி என்று அழைக்கப்படும்.

விபரம் நெல் வயல்.

உரித்தாளியின் பெயர்: சி. எஸ். பூபாலரடனம், பிறகடர், மட்டக்களப்பு, வை பீ. மகேசன், பிறகடர், செங்கலடி, என. பீ. மகேசன், சென்றல் வீதி, மட்டக்களப்பு

விசாலம் ஏ. 0 று. 0. ப. 23

துண்டு 8

காணியின் பெயர் பெரிய வெளிக்கண்டம், முனை நாளில் பெரிய விபரம் நெல் வயல்.

உரித்தாளியின் பெயர்: சி. எஸ். பூபாலரடனம், பிறகடர், மட்டக்களப்பு, வை பீ. மகேசன், பிறகடர், செங்கலடி, என. பி. மகேசன, சென்றல் வீதி, மட்டக்களப்பு, கே. கந்தசாமி, 14, லொயிட்யீ பாதை, மட்டக்களப்பு.

விசாலம் ஏ. 1 று. 0 ப. 25

மொத்தம் ஏ. 22. று. 3 ப. 3